

தமிழ் இலக்கணம்

பத்தாம் வருப்பு

[1957-ம் வருடத்திய பாடத் திட்டம்]

அ. திருமலை முத்துசாமி M. A.,

~~அலைய்டு பப்ளிஷிங் கம்பெனி,~~

~~பிலிப்ஸ் தெரு, சென்னை-1~~

~~பதிப்புரிமை]~~

[விலை ரூ. 1—25 ந.பை

உலகளாவிய பொதுக் கள உரிமம் (CC0 1.0)

இது சட்ட ஏற்புடைய உரிமத்தின் சுருக்கம் மட்டுமே. முழு உரையை <https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode> என்ற முகவரியில் காணலாம்.

பதிப்புரிமை அற்றது

இந்த ஆக்கத்துடன் தொடர்புடையவர்கள், உலகளாவிய பொதுப் பயன்பாட்டுக்கு என பதிப்புரிமைச் சட்டத்துக்கு உட்பட்டு, தங்கள் அனைத்துப் பதிப்புரிமைகளையும் விடுவித்துள்ளனர்.

நீங்கள் இவ்வாக்கத்தைப் படியெடுக்கலாம்; மேம்படுத்தலாம்; பகிரலாம்; வேறு கலை வடிவமாக மாற்றலாம்; வணிகப் பயன்களும் அடையலாம். இவற்றுக்கு நீங்கள் ஒப்புதல் ஏதும் கோரத் தேவையில்லை.

இது, உலகத் தமிழ் விக்கியூடகச் சமூகமும் (<https://ta.wikisource.org>), தமிழ் இணையக் கல்விக் கழகமும் (<http://tamilvu.org>) இணைந்த கூட்டுமுயற்சியில், பதிவேற்றிய நூல்களில் ஒன்று. இக்கூட்டுமுயற்சியைப் பற்றி, <https://ta.wikisource.org/s/4kx> என்ற முகவரியில் விரிவாகக் காணலாம்.



Universal (CC0 1.0) Public Domain Dedication

This is a human-readable summary of the legal code found at
<https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode>

No Copyright

The person who associated a work with this deed has **dedicated** the work to the public domain by waiving all of his or her rights to the work worldwide under copyright law, including all related and neighboring rights, to the extent allowed by law.

You can copy, modify, distribute and perform the work, even for commercial purposes, all without asking permission.

This book is uploaded as part of the collaboration between Global Tamil Wikimedia Community (<https://ta.wikisource.org>) and Tamil Virtual Academy (<http://tamilvu.org>). More details about this collaboration can be found at <https://ta.wikisource.org/s/4kx>.

பொருள்டக்கம்

பொருள்		பக்கம்
1.	எழுத்து	
	எழுத்துக்களின் இடமுயற்சிப் பிறப்பு	1
2.	சொல்	
	சொல்லின் வகை	
1	இயற்சொல்	10
2	திரிசொல்	11
3	வடசொல்	13
	தற்சமம்	14
	தற்பவம்	15
4	திசைச் சொல்	17
5	பொதுப் பெயர்— தான், தாம், எல்லாம்	19
6	ஜம்பால் பெயர் விகுதிகள்	20
7	உருபு மயக்கம்	22
8	வினைச் சொல் இலக்கணம் (விரிவாக)	23
9	காலங் காட்டுவன (பகுதி—விகுதி)	28
10	பல வினையெச்ச வாய்பாடுகள்	30
11	சினைவினை—முதல் வினை	36
12	பொதுவினை (வேறு, இல்லை, உண்டு, யார், எவன்)	37
13	முற்றெச்சம்	39
14	இடைச் சொல் இலக்கணம்	39
15	முன்னிலையசைச் சொல்	42
16	எல்லாவிடத்தும் வரும் அசைச் சொல்	43
17	உரிச் சொல் (தட, வை)	44

3. பொது

மொழிப் பயிற்சி

1.	வாக்கியம்—பல வகைகள்	...	90
2.	ஒரே கருத்தை பல உருவாக்கியங்களில் வெளியிடுதல் }	...	92
3.	வாக்கிய அமைப்பு	...	93
4.	பத்தியமைப்பு	...	94
5.	நடை	...	97
6.	வழூச் சொற்களும் திருத்தமும்	...	98
7.	விலக்குதற்குரிய இழிவழக்குகள்	...	99
8.	நிறுத்தற் குறிப்புப் பயிற்சிகள்	...	100
9.	மரபு	...	100
10.	உவமைகளும் பழமொழிகளும் வைத்து } எழுதுதல் }	...	101
11.	உவமை உருவக மாற்றம்	...	102
12.	வஸ்வெழுத்து மிகுமிடங்களும் மிகா } இடங்களும் }	...	102
13.	இடம்விட்டு எழுதுதலும் சேர்த்து } எழுதுதலும் }	...	118
14.	சொற்களை இடம்விட்டு எழுதுதலும் } சேர்த்து எழுதுதலும் }	...	118

தமிழ் இலக்கணம்

பத்தாம் வருப்பு

1. எழுத்து

எழுத்துக்களின் இடமுயற்சிப் பிறப்பு - சூத்திரங்கள்.

எழுத்துக்களின் பிறப்பு - பொதுவிலக்கணம்.

அ, ஆ — இவ்வெழுத்துக்களை உச்சரித்துப் பார். இவற்றை உச்சரிக்கும் பொழுது உடலின் உள்ளிருக்கும் காற்றுனது உயிரினது முயற்சியால் வெளி வருகின்றது. அப்பொழுது அண்ணம் திறக்கப்படுகின்றது. அ, ஆ என்ற ஒலிகள் கண்டத்தினின்று எழுகின்றன.

க — இவ்வெழுத்தை உச்சரித்துப் பார். வாய் திறக்கப்படுகின்றது. அப்பொழுது அடிநாக்கு மேல் வாய் அடியைச் சேர இவ்வொலி மார்பை இடமாகக் கொண்டு பிறக்கின்றது. இவை போல மற்றைய எழுத்துக்களும் பிறக்கின்றன.

“உடலின் உள்ளே இருக்கும் காற்றுனது உச்சரிக்க வேண்டுமென்ற உயிரினது முயற்சியால் எழுப்பப்பட்டு செவிப் புலனும் அனுத்திரளின் கூட்டம் மார்பு, கழுத்து, தலை, மூக்கு ஆகிய நான்கு இடங்களையும் பொருந்தி இதழ் (உதடு) நாக்கு, பல், அண்ணம் (மேல் வாயும் கீழ் வாயும்) ஆகிய நான்கினுடைய முயற்சி வேறு பாட்டால் பலவகைப்பட்ட எழுத்துக்களாலாகிய ஒரைச்சுளாய்த் தோன்றுதலே எழுத்துக்களின் பிறப்பாகும்.”

எழுத்துக்களின் இடப்பிறப்பு

அ—என்பது உயிரெழுத்து. இதை உச்சரித்துப் பார். இது கண்டத்தினின்று பிறப்பதை அறியலாம்.

க்—என்பது மெய்யெழுத்தில் வல்லினம் ஆகும். இதை உச்சரித்துப் பார். இது மார்பை இடமாக்கொண்டு பிறத்தலை அறியலாம்.

ங்—என்பது மெய்யெழுத்தில் மெல்லினமாகும். இதை உச்சரித்துப்பார். இது மூக்கை இடமாக்கொண்டு பிறத்தலை அறியலாம்.

ய்—என்பது மெய்யெழுத்தில் இடையினமாகும். இதை உச்சரித்துப் பார். இது கண்டத்தை இடமாக்கொண்டு பிறத்தலை அறியலாம்.

∴—இது ஆய்த எழுத்தாகும். இதை உச்சரித்துப் பார். இது தலையை இடமாக்க கொண்டு பிறத்தலை அறியலாம்.

“மார்பு, கழுத்து, மூக்கு, தலை ஆகிய நான்கு இடங்களில் ஒவிப் பொருந்திப் பிறப்பதே இடப்பிறப்பாம்.”

எழுத்துக்களின் முயற்சிப் பிறப்பு

உ. ஊ—இவ்வெழுத்துக்களை உச்சரித்துப் பார். இவை வாய் திறத்தலோடு உதடு குவிதலாகிய முயற்சியால் பிறக்கின்றன.

இ, ஏ—இவ்வெழுத்துக்களை உச்சரித்துப்பார். இவை வாய் திறத்தலோடு மேல் வாய்ப்பல்லை அடிநாக்கின் ஓரமானது பொருந்தும் முயற்சியால் பிறக்கின்றன.

“ஓலி இதழ், நாக்கு, பல், மேல் வாய் இவற்றின் முயற்சி வேறு பாட்டால் பல்வேறு எழுத்துக்களாய் ஓலிப்பதே முயற்சிப் பிறப்பாம்.”

சுத்திரம்:

“நிறை உயிர் முயற்சியின் உள்வளி துரப்ப எழும் அனுத் திரள்உரம் கண்டம் உச்சி முக்கு உற்று இதழ்நாப் பல் அனத் தொழிலின் வெவ்வேறு எழுத்தொலி யாய்வரல் பிறப்பே.”

முதல் எழுத்துக்களின் பிறப்பிடம்

அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஒளா — இவை உயிர் எழுத்துக்கள்.

ய, ர, ல, வ, ழ, ள — இவை இடையெழுத்துக்கள்.

மேற்கூறிய பதினெட்டு எழுத்துக்களையும் உச்சரி. இவை கழுத்தை இடமாகக் கொண்டு பிறத்தலே அறியலாம்.

ங, ஞ, ண, ந, ம, ன — இவை மெல்லெழுத்துக்கள். இவைகளை உச்சரித்துப் பார். இவைகள் முக்கை இடமாகக் கொண்டு பிறத்தலே அறியலாம்.

க, ச, ட, த, ப, ற — இவை வல்லெழுத்துக்கள். இவைகளை உச்சரித்துப் பார். இவைகள் மார்பை இடமாகக் கொண்டு பிறத்தலே அறியலாம்,

“முதலெழுத்துக்கள் முப்பதுள் உயிர் பன்னிரண்டும், இடையினமாறு மாகப் பதினெட்டு எழுத்துக்களும் கழுத்தை இடமாகவும், மெல்லின மாறும் முக்கையிடமாகவும், வல்லினமாறும் மார்பையிடமாகவும் கொண்டு பிறக்கும்.”

குத்திரம்:

“அவ்வழி,

ஆவியிடையை யிட(ம்)மிட ஒரும்

மேவு மென்மை மூக்கு உரம் பெறும் வண்மை.”

**முதலெழுத்துக்களுக்கு முயற்சி வகையால்
பிறப்பு**

உயிரெழுத்து:-

அ, ஆ-இவ்விரண்டு எழுத்துக்களையும் உச்சரித்துப் பார். இவை அண்ணத்தின் தொழிலான வாய் திறத்தலாகிய முயற்சியால் பிறப்பதைத் தெரியலாம்.

“அ, ஆ என்ற இரண்டும் அங்காத்தலை யுடையன வாய்ப் பிறக்கின்றன.”

குத்திரம்:

“அவற்றுள்,

முயற்சியுள் அ ஆ அங்காப்பு உடைய.”

இ, ஈ, எ, ஏ, ஐ — இவ்வைந்து எழுத்துக்களையும் உச்சரித்துப் பார். இவை வாய் திறத்தலுடனே மேல் வாய்ப் பல்லை அடி நாக்கினது ஓரம் பொருந்தப் பிறத்தலை அறியலாம்.

“இ, ஈ, எ, ஏ, ஐ என்ற ஐந்து உயிரும் வாய் திறத்தலுடனே மேல் வாய்ப் பல்லை அடி நாக்கின் ஓரமானது பொருந்துதலாகிய முயற்சியால் பிறக்கும்.”

குத்திரம்:

“இ எ எ ஐ அங் காப்போடு

அண்பல் முதல்நா விளிம்புற வருமே.”

குறிப்பு: அண்பல் என்பது நாவின் ஓரம்.

உ, ஊ, ஓ, ஓ, ஓளா — இவ்வைந்து எழுத்துக்களையும் உச்சரித்துப் பார், இவை வாய் திறத்தலுடனே உதடுகளின் குவிதலாகிய முயற்சியால் பிறத்தலை அறியலாம்.

“உ, ஊ, ஓ, ஓ, ஓளா என்ற ஐந்து உயிரும் வாய் திறத்தலுடனே உதடுகளின் குவிதலாகிய முயற்சியால் பிறக்கும்.”

சுத்திரம்:

“உ ஊ ஓ ஓ ஓளா இதழ் குவிவே.”

மெய்யெழுத்து:-

க், ங் - இம்மெய்யெழுத்துக்களை உச்சரித்துப் பார். இவை இரண்டும் வாயைத் திறத்தலுடனே அடிநாக்கு மேல்வாயடியைச் சேர்தலாகிய முயற்சியால் பிறத்தலை அறியலாம்.

“க், ங், என்ற இரு மெய்யெழுத்துக்களும் வாயைத் திறத்தலுடனே அடிநாக்கு மேல்வாயடியைச் சேர்தலாகிய முயற்சியால் பிறக்கும்.”

ச், ஞ்—இம்மெய்யெழுத்துக்களை உச்சரித்துப் பார். இவை இரண்டும் வாயைத் திறத்தலுடனே நடு நாக்கு மேல் வாயின் நடுப் பகுதியைச் சேர்தலாகிய முயற்சியால் பிறத்தலையறியலாம்.

“ச, ஞ என்ற இரு மெய்யெழுத்துக்களும் வாயைத் திறத்தலுடனே நடுநாக்கு மேல் வாயின் நடுப்பகுதியைச் சேர்தலாகிய முயற்சியால் பிறக்கும்.”

ட், ஸ்ரீ—இம்மெய்யெழுத்துக்களை உச்சரித்துப் பார். இவை இரண்டும் வாயைத் திறத்தலுடனே நுனி நாக்கு மேல் வாயின் நுனிப் பகுதியைச் சேர்தலாகிய முயற்சி யால் பிறத்தலையறியலாம்.

“ட, ஸ்ரீ என்ற இரு மெய்யெழுத்துக்களும் வாயைத் திறத்தலுடனே நுனிநாக்கு மேல் வாயின் நுனிப் பகுதி யைச் சேர்த்தலாகிய முயற்சியால் பிறக்கும்.”

சுத்திரம்:

“காவும் சஞ்சுவும் டணவும் முதலிடை நுனிநா அண்ணம் உறமுறை வருமே.”

த், ஸ்ரீ—இம்மெய்யெழுத்துக்களை உச்சரித்துப் பார் வாய் திறத்தலோடு மேல்வாய்ப் பல்லின் அடியை நாக்கின் நுனி பொருந்தும் முயற்சியால் இவை பிறத்தலை அறியலாம்.

“வாய் திறத்தலோடு மேல்வாய்ப் பல்லின் அடியை நாக்கின் நுனி பொருந்தும் முயற்சியால் த, ந என்ற இரு மெய்யெழுத்துக்களும் பிறக்கும்.”

சுத்திரம்:

“அண்பல் அடிநா முடியறத் தா வரும்.”

ப, ம்—இம்மெய்யெழுத்துக்களை உச்சரித்துப் பார். வாய் திறத்தலோடு மேலுதடும் கீழுதடும் தம்மில் பொருந்தும் முயற்சியால் இவை பிறத்தலை யறியலாம்.

“வாய் திறத்தலோடு மேலுதடும், கீழுதடும் தம்மில் பொருந்தும் முயற்சியால் ப, ம என்ற இரு மெய்யெழுத்துக்களும் பிறக்கும்.”

சுத்திரம்:

“மீகீழ் இதழ் உறப் பம்மப் பிறக்கும்.”

ய—இம்மெய் யெழுத்தை உச்சரித்துப்பார். இது வாயைத் திறத்தலோடு நாக்கின் அடியானது மேல் வாய்டியைப் பொருந்தும் முயற்சியால் பிறத்தலைக் காணலாம்.

“வாய் திறத்தலுடனே நாக்கின் அடியானது மேல் வாய் அடியைப் பொருந்தும் முயற்சியால் ய என்ற மெய் யெழுத்துப் பிறக்கும்.”

சுத்திரம்:

அடிநா அடியணம் உறயத் தோன்றும்.”

ஏ, ம்.— இவ்விரண்டு மெய்யெழுத்துக்களை உச்சரித்துப் பார். இவை வாய் திறத்தலுடனே நாக்கின் நுனி மேல் வாயைத் தடவும் முயற்சியால் பிறப்பதைக் காணலாம்.

“வாய் திறத்தலோடு நாக்கின் நுனி மேல் வாயைத் தடவும் முயற்சியால் ர, ம என்ற இரு மெய்யெழுத்துக்களும் பிறக்கும்.”

சுத்திரம்:

“அண்ணம் நுனிநா வருட ரழ வரும்.”

ல், ஸ் - இம்மெய்யெழுத்துக்களை உச்சரித்துப் பார். இவைகள் வாய் திறத்தலோடு மேல் வாய்ப் பல்லின் அடியையும், மேல் வாயையும் முறையே நாக்கின் ஓரமானது தடித்துப் பொருந்தும், தடவும் முயற்சியால் பிறத்தலையறியலாம்.

“வாய் திறத்தலோடு மேல் வாய்ப் பல்லின் அடியை நாக்கின் ஓரமானது தடித்துப் பொருந்தும் முயற்சியால் வ என்ற மெய்யெழுத்துப் பிறக்கும்.

வாய் திறத்தலோடு மேல் வாயை நாக்கின் ஓரமானது தடித்துத் தடவும் முயற்சியால் வ என்ற மெய்யெழுத்துப் பிறக்கும்.”

குத்திரம்:

“அண்பல் முதலும் அண்ணமும் முறையின் நா விளிம்பு வீங்கி ஒற்றவும் வருடவும் லகார ளகாரமாய் இரண்டும் பிறக்கும்.”

வ்—இம்மெய்யெழுத்தை உச்சரித்துப் பார். இது வாய் திறத்தலோடு மேல் வாய்ப் பல்லைக் கீழுது பொருந்தும் முயற்சியால் பிறத்தலைக் காணலாம்.

“வாய் திறத்தலோடு மேல் வாய்ப் பல்லைக் கீழுது பொருந்துதலாகிய முயற்சியால் வ என்ற மெய்யெழுத்துப் பிறக்கும்.”

குத்திரம்:

“மேற்பல் இதழ் உற மேவிடும் வவ்வே.”

ற், ன் - இம்மெய்யெழுத்துக்களை உச்சரித்துப் பார். வாய் திறத்தலோடு மேல் வாய் நாக்கின் நுனி மிகப் பொருந்துதலாகிய முயற்சியால் இது பிறத்தலை அறியலாம்.

“வாய் திறத்தலோடு மேல்வாயை நாக்கின் நுனி மிகப் பொருந்துதலாகிய முயற்சியால் ற, ன என்ற இரு எழுத்துக்களும் பிறக்கும்.”

சூத்திரம்:

“அண்ணம் நுனிநா நனியுறின் றன வரும்.”

சார்பெழுத்து

∴—இது ஆய்தவெழுத்து. இதை உச்சரித்துப்பார். இது வாய் திறக்கப் பிறத்தலை அறியலாம்.

மற்றைய சார்பெழுத்துக்கள் முயற்சி வகையால் தத்தம் முதலெழுத்துக்களை ஒத்துப் பிறத்தலை அறியலாகும்.

“வாயைத் திறத்தலாகிய முயற்சியால் ஆய்தவெழுத்துப் பிறப்பதாகும். மற்றைய சார்பெழுத்துக்கள் தத்தம் முதல் எழுத்துக்களை ஒத்து முயற்சி வகையால் பிறப்பதாகும்.”

சூத்திரம்:

“ஆய்தக்கு இடம்தலை அங்கா முயற்சி சார்டு எழுத்து ஏனவும் தம்முதல் அனைய.”

குறிப்பு: பல எழுத்துக்களுக்கும் பிறப்பு ஒன்றுக்கூட சொல்லப் பட்டனவாயினும் உயர்த்தி உச்சரித்தலும், தாழ்த்தி உச்சரித்தலும், நடுத்தரமாக உச்சரித்தலும் ஆகிய எழுத்திற்குரிய ஒலி முயற்சி வகையால் ஒன்றற்கு ஒன்று பிறப்பு வேறுபாடுகளும் அவ்வவற்றுள் சிறிது சிறிது உள்ளன. “தந்தது” என்பதிலுள்ள தகரங்களின் ஒலி வேறு பாட்டைக் கவனிக்க வேண்டும்.

2. சொல்

சொல்லின் வகை

1. இயற்சொல்

மண், பொன், மரம் என்ற சொற்கள் பெயர்ச் சொற்கள். இவை தமிழ் நாட்டில் வழங்குபவை. இவை படித்தவர்க்கும், படியாதவர்க்கும் இயல்பாய் பொருள் விளங்கும்படி நிற்கின்றன. இவ்வாறு வருவதே பெயர் இயற்சொல்.

நடந்தான், வந்தான் - இவைகள் வினைச் சொற்கள். இவையும் யாவர்க்கும் இயல்பாய் பொருள் விளங்க நிற்கும் சொற்கள். இவ்வாறு வருவதே வினை இயற்சொல்லாம்.

அவனை, அவனுல் - இவையும் யாவர்க்கும் இயல்பாய் பொருள் விளங்க நிற்கும் சொற்கள். இவை வேற்றுமை உருபை ஏற்றிருக்கின்றன. இவ்வாறு வருவதே இடை இயற்சொல்லாம்.

அழகு, அஞ்சு - இவையும் யாவர்க்கும் இயல்பாய் பொருள் விளங்க நிற்கும் சொற்கள். இவைகளே உரி இயற்சொற்களாம்.

“செந்தமிழ் நாட்டிலே வழங்கும் பெயர், வினை இடை, உரிச் சொற்களாகி, திரி சொற்கள் போல் அல்லாமல், படித்தவர்க்கும் படியாதவர்க்கும் தமது பொருள், களைத் தெரிவிக்கின்ற தன்மையையுடைய சொற்களே இயற்சொல்லாம்.”

குத்திரம்:

“செந்தமிழ் ஆகித்திரியாது யார்க்கும்
தம்பொருள் விளக்கும் தன்மைய இயற் சொல்.”

2. தீரி சொல்

கிள்ளை, தத்தை - இச்சொற்கள் ‘கிளி’ என்ற ஒரு பொருளைக் குறித்தன. படித்தவர்கள் மாத்திரமே இவற் றின் பொருளை உணர முடியும்.. படியாதவர்களுக்கு இச்சொற்களின் பொருள் தெரிவதில்லை. இவற்றின் பொருள் உலக இயற்கையினின்று திரிந்துள்ளன. இவ்வாறு வருவதே ஒரு பொருள் குறித்த பல பெயர்த் திரி சொல்.

படர்ந்தான், ஏகினைன் - இச்சொற்கள் வினைச் சொற்கள். இவை ‘போனைன்’ என்ற பொருளை உணர்த்தின. இவை உலக இயற்கையினின்று திரிந்தன. படித்த வரேயன்றிப் படியாதவர், இவற்றின் பொருளை உணரார். இவ்வாறு வருவதே ஒரு பொருள் குறித்த பல வினைத் திரி சொல்.

சேரும், வருதும் - இச்சொற்கள் மேற்கூறியவாறே இருக்கின்றன. இவை ஒரு பொருள் குறித்த பல இடைத் திரி சொல்.

சால, உறு, தவ - இவைகளின் பொருளும் படித்த வர்கட்குத்தான் தெரியும். இவை ஒரு பொருள் குறித்த பல உரித் திரி சொல்.

மேற்கூறியவை போன்று ஒரு சொல் பல பொருள்களை விளக்குதலும் உண்டு.

காசு - இப்பெயர்ச்சொல் பொன், மணி முதலிய பல பொருள்களைக் குறிக்கும். இவ்வாறு வருவதே பல பொருள் குறித்த ஒரு பெயர்த் திரி சொல்.

வரைந்தான் - இவ்வினைச்சொல் நீக்கினேன், கொண்டான், எழுதினேன் முதலிய பல பொருள்களைக் குறிக்கும். இவ்வாறு வருவதே பல பொருள் குறித்த ஒரு வினைத் திரி சொல்.

கொல் - இது இடைச் சொல். ஐயம், வினை முதலிய பல பொருள்களில் இது வரும். இது பல பொருள் குறித்த ஒரு இடைத் திரி சொல்.

கடி - இது உரிச்சொல். இதுவும் காப்பு, கூர்மை, அச்சம் முதலிய பல பொருள்களைக் குறிக்கும். ஆகவே இதுவும் பல பொருள் குறித்த ஒரு உரிச்சொல்.

“ஒரு பொருளையே தெரிவிக்கின்ற பல சொற்களாயும் பல பொருள்களைக் குறிக்கின்ற ஒரே சொல்லாகியும் படித்தவர்களால் மாத்திரமே அருமையாக அறியப்படுகிற பொருளையடைய சொற்களே திரி சொற்களாம்”.

சுத்திரம்:

“ஒரு பொருள் குறித்த பலசொல் ஆகியும் பலபொருள் குறித்த ஒரு சொல் ஆகியும் அரிது உணர் பொருளனை திரி சொல் ஆகும்.”

3. வடசொல்

தற்பவம் - தற்சமம் - தத்திதாந்தநாமம் - குத்திரங்கள்.

வடசொல்:

கமலம், குங்குமம் - இவைகள் வட சொற்கள். வட மொழிக்கும் தமிழ் மொழி க்கு ம் பொது எழுத்தாலாகி தமிழில் வந்து இவை வழங்குகின்றன.

சுகி, போகி - இவைகளும் வட சொற்கள். இவை வடமொழியின் சிறப்பெழுத்துக்களாலாகி தமிழ் மொழிக் கியைய விகாரப்பட்டு தமிழில் வந்து வழங்குகின்றன.

“வடமொழிச் சொற்கள் தமிழ்நடை பெற்றுத் தமிழில் வந்து வழங்குவதே வட சொல்லாம்”.

வடமொழி தமிழில் வருதல்

வடமொழியில் உயிரெழுத்துக்கள் பதினாறு. அவை அச்சு என்று பெயர் பெறும். மெய்யெழுத்துக்கள் முப்பத் தேழு. அவை ‘ஹல்லு’ என்று பெயர் பெறும்.

உயிரும் மெய்யுமாகிய மேற்கூறிய ஐம்பத்து மூன்று எழுத்துக்களில் இருபத்தைந்து எழுத்துக்கள் வடமொழிக் கும் தமிழுக்கும் பொது எழுத்துக்களாம்.

அவை உயிர் பத்து - அ, ஆ, இ, ஏ, உ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒளா.

மெய்யெழுத்து பதினைந்து - க, ங, ச, ஞ, ட, ண, த, ந, ப, ம, ய, ர, ல, வ, ள.

மற்றைய இருபத்தெட்டமுத்துக்களும் வடமொழிக்குச் சிறப்பெழுத்துக்களாய் தமிழில் தமக்கேற்றபொது வெழுத்துக்களாகத் திரிந்து வரும்.

தமிழிலுள்ள எகர, ஒகர உயிர்களும், மூகர, றகர, னகர மெய்களும் வடமொழியில் இல்லை.

“வடமொழியுள் அச்சு என்று வழங்கும் உயிர் பதி ஞெறனுள் நடுவிலுள்ள நான்கு எழுத்துக்களும் கடையிலுள்ள இரண்டு எழுத்துக்களும் நீங்கலாகிய அ, ஆ, இ, ஏ, உ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள என்ற பத்து உயிர்களும், ஹல்லு. என்று வழங்கும் மெய் முப்பத்தேழுள் கசடதப என்ற ஐந்து வருக்கங்களினுடைய முதலிலுள்ள கசடதப என்னும் ஐந்தும், யரல வ என்னும் நான்கும், ளகரமும் ஆகிய இருபத்தைந்து எழுத்துக்களும் வடமொழிக்கும் தமிழுக்கும் பொதுவெழுத்துக்களாம். அவை யொழிந்த இருபத்தெட்டமுத்துக்களும் வடமொழிச் சிறப்பெழுத்துக்களாய்த் தமிழில் தமக்கேற்றபொதுவெழுத்துக்களாகத் திரிந்து வரும்.”

சுத்திடம்:

“இடையில் நான்கும் ஈற்றில் இரண்டும் அல்லா அச்சை வருக்கம் முதல் ஈறு ய ஆதி நான்மை ளவ்வாகும் ஜ ஜ பொதுவெழுத்து ஒழிந்த நாலேழும் திரியும்.”

தற்சமம்

அமலம்
கமலம்
காரணம்
குங்குமம்

இவ் வட சொற்கள் விகாரமின்றித் தமிழில் வந்தன.

[தத் - அதற்கு; சமம் - சமமானது.]

“வட மொழிக்கும் தமிழ் மொழிக்கும் உள்ள பொது வெழுத்துக்களாலாகி, விகாரமின்றித் தமிழில் வந்து வழங்கும் வடசொல் தற்சமம் என்று பெயர் பெறும்.”

தற்பவம்

சுகி, போகி, சுத்தி - இவை சிறப்பெழுத்தால் இயைந்தன. அரி, அரன், சயம் - இவை சிறப்பெழுத்தாலும், பொது எழுத்தாலும் இயைந்தன.

“வடமொழிக்கே உரிய சிறப்பெழுத்தாலும் இரு மொழிக்கும் உரிய பொதுவெழுத்தாலுமாகி தமிழ்மொழிக் கேற்ப அச்சிறப்பெழுத்து விகாரமுற்றுத் தமிழில் வந்து வழங்கும் வடசொல்லே தற்பவம் என்று பெயர் பெறும்.”

[தத் - அதனின்றும்; பவம் - பிறந்தது; அதாவது திரிந்தது.]

குத்திரம்:

“பொதுவெழுத் தானும் சிறப்பெழுத் தானும் எரூழுத் தானும் இயைவன வடசொல்.”

குறிப்பு: வடமொழியின் சிறப்பெழுத்தாகிய ‘ஜ்’ தமிழில் வரும் பொழுது ‘ச்’ கரமாகவும் ‘ய்’ கரமாகவும் திரியும்.

(உ-ம்) ஜானகி — சானகி
புஜம் — புயம்

வடமொழியின் சிறப்பெழுத்தாகிய ‘ஷ்’ தமிழில் வரும்பொழுது ‘ச்’கரமாகவும் ‘ட்’கரமாகவும் திரியும்.

(உ-ம்) ஷண்முகம் — சண்முகம்
புஷ்பம் — புட்பம்

வடமொழியின் சிறப்பெழுத்தாகிய 'க்ஷ' தமிழில் வரும்பொழுது 'க்க' ஆகவும், 'ட்ச' ஆகவும் திரியும்.

(உ-ம்) பக்ஷம் — பக்கம்
பரீக்ஷை — பரீட்சை

வடமொழியின் சிறப்பெழுத்தாகிய 'ஸ்' தமிழில் வரும்பொழுது 'சக'ரமாகவும், தகரமாகவும் திரியும்.

(உ-ம்) ஸபா — சபை
மாஸம் — மாதம்

வடமொழியின் சிறப்பெழுத்தாகிய 'ஹ்' தமிழில் வரும்பொழுது உயிரெழுத்தாகவும் ககரமாகவும் திரியும்.

(உ-ம்) தேஹம் — தேகம்
மஹான் — மகான்

ரகர முதல்மொழி அ, இ, உ என்ற குற்றெழுத்துக்களில் ஒன்றைப் பெற்று வரும்.

(உ-ம்) ரங்கன் — அரங்கன்
ராமன் — இராமன்
ரோகிணி — உரோகிணி

லகர முதல்மொழி இ, உ என்ற எழுத்துக்களில் ஒன்றைப் பெற்று வரும்.

(உ-ம்) ஸாபம் — இஸாபம்
லோகம் — உலோகம்

தத்திதாந்த நாமம்

வைஷ்ணவர்-இந்தவடமொழிச்சொல் விஷ்ணுவைத் தொழுவோர் என்று பொருள்படும்.

திரௌபதி - இவ்வடமொழிச் சொல் துருபதன் மகள் என்று பொருள்படும்.

இவ்வாறு வடமொழிச் சொற்கள் சிறிது திரிந்து அவற்றேடு சம்பந்தப்பட்ட பொருளை உணர்த்துவதுண்டு. அவ்வாறு உணர்த்துவது தத்திதாந்த நாமமாகும்.

“ஓரு வடசோல் சிறிது வேறுபட்டு அதோடு தொடர்புடைய ஓரு பொருளை உணர்த்தி நிற்பதே தத்திதாந்த நாமமாகும்.”

4. தீகைச்சோல்

1. வற்றம் - இது பசுவைக் குறிக்கும் சோல். தென் பாண்டி நாட்டுச் சோல்.
2. தள்ளை - இது தாயைக் குறிக்கும் குட்டநாட்டுச் சோல்.
3. அச்சன் - இது தந்தையைக் குறிக்கும் குட்டநாட்டுச் சோல்.
4. கையர் - இது வஞ்சகரைக் குறிக்கும் கற்கா நாட்டுச் சோல்.
5. கிழார் - இது தோட்டத்தைக் குறிக்கும் வேணுட்டுச் சோல்.
6. பாழி - இது சிறு குளத்தைக் குறிக்கும் பூழி நாட்டுச் சோல்.
7. செய் - இது வயலைக் குறிக்கும் பன்றி நாட்டுச் சோல்.
8. கேணி - இதுவும் சிறு குளத்தைக் குறிக்கும் அருவா நாட்டுச் சோல்.
9. எகின் - இது புளியைக் குறிக்கும் அருவா வடதலை நாட்டுச் சோல்.

10. எலுவன் - இது தோழனைக் குறிக்கும் சீதா நாட்டுச் சொல்.
11. வெள்ளம் - இது நல்ல நீரைக் குறிக்கும் மலைய மானைட்டுச் சொல்.
12. ஆய் - இது தாயைக் குறிக்கும் புன்னைட்டுச் சொல்.
13. கொக்கு - இது மாமரத்தைக் குறிக்கும் துஞ்சு நாட்டுச் சொல்.
14. சிக்குதல் - இது அகப்படுதலைக் குறிக்கும் கண்ணட நாட்டுச் சொல்.
15. செப்புதல் - இது சொல்லுதலைக் குறிக்கும் தெலுங்க நாட்டுச் சொல்.
16. சன்னல், சாவி - இவை போர்த்துகீசியச் சொற்கள்.
17. சைக்கிள், மோட்டார் - இவை ஆங்கிலச் சொற்கள்.

மேற்கூறியவாறு வடமொழி தவிர மற்றைய எந்த மொழியிலிருந்தும் தமிழில் வந்து வழங்குவது திசைச் சொல்.

“செந்தமிழ் நாடாகிய பாண்டி நாட்டைச் சார்ந்த பண்ணிரண்டு கொடுந்தமிழ் நாடுகளிலும், பதினெட்டுத் தேயங்களுள் தமிழ்நாடு ஒழிந்த பதினேழு நாடுகளிலும் வசிப்பவர்கள் தமது பேசும் மொழியிலுள்ள பதங்கள் அப்பொருளோடு தமிழில் வந்து வழங்குவன திசைச் சொற்களாம்.”

குத்திரம்:

செந்தமிழ் நிலஞ்சேர் பன்னிரு நிலத்தினும் ஒன்பதிற் ரூ இரண்டினில் தமிழ்ஒழியி நிலத்தினும் தங்குறிப் பினவே திசைச் சொல் என்ப.”

குறிப்பு: கொடுந்தமிழ் பன்னிரண்டாவன:- தென் பாண்டிநாடு, குட்டநாடு, குடநாடு, கற்கா நாடு, வேணுடு, பூழி நாடு, பன்றி நாடு, அருவா நாடு, அருவா வடதலை நாடு, சீதநாடு, மலைய மானுடு, சோழ நாடு என்பன.

தமிழ் நாடு ஒழிந்த பதினேழாவன:- சிங்களம், சோனகம், சாவகம், சீனம், துஞ்சுவம், குடகம், கொங்கணம், கண்ணடம், கெரல்லம், தெலுங்கம், கலிங்கம், வங்கம், கங்கம், மகதம், கடாரம். கெளடம் குசலம்.

பிறநாடுகளாவன:- அமெரிக்கா, ஆப்பிரிக்கா, இரசியா, சப்பான், இங்கிலாந்து முதலியன.

5. பொதுப்பெயர் - தான், தாம், எல்லாம்.

தான் செய்தான் - இதில் ‘தான்’ என்பது ஆண்பால்.

தான் செய்தாள் - இதில் ‘தாள்’ என்பது பெண்பால்.

ஆகவே தான் என்னும் பெயர் உயர்தினையில் இருப்பதிலும் பொதுவாக வந்தது.

தான் வந்தது - இதில் ‘தான்’ என்பது அஃறினை.

இவ்வாறு இரு தினையிலும் ‘தான்’ என்னும் பெயர் பொதுவாக வரும். அது போலவே,

தாம் செய்தனர் - பலர்பால்	} இவற்றில் தாம் என்ற தாம் செய்தன - பலவின்பால் } பெயர் இரு தினைக்கும் } பொதுவாய் வந்தது.
--------------------------	---

நாமெல்லாம்
நீவிரெல்லாம்
அவரெல்லாம்
அவையெல்லாம்} இவற்றில் ‘எல்லாம்’ என்ற பெயர்
இரு தினையிலும் மூன்று இடங்கட்கும்
பொதுவாய் வந்தது.

“தான், தாம், எல்லாம் என்ற பொதுப்பெயர்கள்
இரு தினை மூன்றிடங்களில் பொதுவாக வரும்”

6. ஐம்பால் பெயர் விகுதிகள்

உயர்தினைப் படர்க்கை ஆண்பால் பெயர்
களுக்குரிய விகுதிகள்:

பொன்னன் (பொன் + அன்) - இதில் ‘அன்’ என்ற
விகுதி படர்க்கை ஆண்பாலில் வந்தது.

சென்னையான் (சென்னை + ஆன்) - இதில் ‘ஆன்’
என்ற விகுதி படர்க்கை ஆண்பாலில் வந்தது.

மேற்கூறியவை உயர்தினைப் படர்க்கை ஆண்பால்
பெயர்கள். இவை அன், ஆன் என்ற விகுதிகளைப்
பெற்றன.

“அன், ஆன் என்பன உயர்தினைப் படர்க்கை
ஆண்பாற் பெயர்களுக்குரிய விகுதிகளாம்.”

உயர்தினைப் படர்க்கைப் பெண்பாற்
பெயர்களுக்குரிய விகுதிகள்:

தலைவி (தலை + வி) - வி	இவற்றில் இ, அள், ஆள் என்ற விகுதிகள் படர்க்கைப் பெண்பாலில் வந்தன.
அவள் (அ + அள்) - அள்	
இல்லாள் (இல் + ஆள்) - ஆள்	

மேற்கூறியவை உயர்தினைப் படர்க்கைப் பெண்பாற்
பெயர்கள். இவை இ, அள், ஆள் என்ற விகுதிகளைப்
பெற்றன.

“இ, அள், ஆள் என்பன உயர்தினைப் படர்க்கைப் பெண்பாற் பெயர்களுக்குரிய விகுதிகளாம்.”

உயர்தினைப் படர்க்கைப் பலர்பாற் பெயர்களுக்குரிய விகுதிகள்:

பொருளார் (பொருள் + அர்) — அர்	}	இவற்றில் ‘அர், ஆர், மார்’ என்ற விகுதிகள் படர்க்கைப் பலர்பாலில் வந்தன.
ஊரார் (ஊர் + ஆர்) — ஆர்		
தேவிமார் (தேவி + மார்) — மார்		

“அர், ஆர், மார் என்பன உயர்தினைப் படர்க்கைப் பலர்பாற் பெயர்களுக்குரிய விகுதிகளாம்”.

அஃறினைப் படர்க்கை ஒன்றன்பாற் பெயர்களுக்குரிய விகுதி:

சிறியது (சிறுமை + து) — இதில் ‘து’ என்ற விகுதி அஃறினை ஒன்றன்பாலில் வந்தது.

“து என்பது அஃறினைப் படர்க்கை ஒன்றன்பாற் பெயர்களுக்குரிய விகுதியாம்.”

அஃறினைப் படர்க்கைப் பலவின்பாற் பெயர்களுக்குரிய விகுதிகள்:

குழையன (குழையன் + அ) — அ	}	இவற்றில் ‘அ, இ, ஐ’ என்ற விகுதிகள் பலவின்பாலில் வந்தன.
பொன்னி (பொன் + இ) — இ		
குழையினை (குழையின் + ஐ) — ஐ		

“அ, இ, ஐ என்ற விகுதிகள் அஃறினையில் படர்க்கைப் பலவின்பாற் பெயர்களை யுணர்த்தும் விகுதிகளாம்.”

சுத்திரம்:

“அன் ஆன் அள் ஆள் அர் ஆர் ப (ம்) மார்
அ ஆ குடேஹு என் என் அல் அன்
அம் ஆம் எம் ஏம் ஓம் (ஓடு) உம் ஊர்
கட தற ஜ ஆய் இ (ம்) மின் இர் ஈர்
ஈயா கய உம் என்பவும் பிறவும்
வினையின் விகுதி பெயரினுஞ் சிலவே.”

குறிப்பு: அன், ஆன், அர், ஆர் முதலிய விகுதிகள் பெயர் களுக்கும், வினைமுற்றுக்களுக்கும் பொதுவாக வந்து திணை பால் உணர்த்தும்.

(உ-ம்) அரசன், செஸ் றனன் — அன்	{ இவற்றுள் ‘அன், ஆன், அர், ஆர்’ என்ற விகுதி கள் பெயருக்கும் வினை முற்றுக்களுக்கும் பொது வாக வந்து திணை, பால் உணர்த்துவின்றன.
வானத்தான், சென்றுன் — ஆன்	
தலைவர், வந்தனர் — அர்	
ஊரார் பார்த்தார் — ஆர்	

மன், மான், கள், வை, தை, கை, பி, முன், ன், ஸ், ர், வ், என்ற விகுதிகளும் பெயர் விகுதிகளாக வரும்.

(உ-ம்)	வடமன்	—	மன்	எம்பி	—	பி
	கோமான்	—	மான்	எம்முன்	—	முன்
	கோக்கள்	—	கள்	தோன்றல்	—	அல்
	அவை	—	வை	பிறன்	—	ன்
	எந்தை	—	தை	பிறள்	—	ள்
	எங்கை	—	கை	பிறர்	—	ர்
				அவ்	—	வ்

7. உருபு மயக்கம்

இந்நகர்க்கு வாழ்கின்றேம்- இங்கு நகர் ஏற்றுக் கொள்ளுதற் பொருளாகாமல் இடப்பொருளாய் நிற்கின்றது. ‘நகர்க்கண் வாழ்கின்றேம்’ எனக் ‘கு’வ் வருபைக் கண்ணுருபாகத் திரித்துக் கொள்ள வேண்டும்.

காலத்தினை செய்த நன்றி - இங்கு காலம் கருவிப் பொருளாகாமல் இடப் பொருளாய் நிற்கின்றது. ‘காலத் தின் கண் செய்த நன்றி’ என ஆறுருபைக் கண்ணுருபாகத் திரித்துக் கொள்ள வேண்டும்.

“அழுக்காறு உடையானைச் செய்யவள் தவ்வையைக் காட்டி விடும்.” இங்கு தவ்வை செயப்படு பொருளாகாமல் ஏற்றுக் கொள்ளுதல் பொருளாய் நிற்கின்றது. ‘தவ்வைக்குக் காட்டி விடும்’ என ‘ஐ’ உருபைக் ‘கு’வ் வருபாகத் திரித்துக் கொள்ள வேண்டும். (பொருமையுள்ள வளை இலக்குமி முதேவிக்குக் காட்டி விடுவான் என்பது இதன் பொருள்.)

புலியோடு ஒத்தான் - இதில் புலி உடனிகழ்ச்சிப் பொருளில் வராமல் செயப்படு பொருளாய் நிற்கின்றது. புலியை என ஒடு உருபை ஐ உருபாகத் திரித்துக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு “எந்த வேற்றுமை உருபால் எந்த வேற்றுமைப் பொருள் சொல்லப்பட்டதாயினும் உருபு சென்ற வாரியே பொருள் சேராமல் அப்பொருள் சென்ற வழியே அவ்வருபு சேருவதே உருபு மயக்கமாம்.”

ஞத்திரம்:

“யாதன் உருபில் கூறிற்று ஆயினும்
பொருள்செல் மருங்கின் வேற்றுமை சாரும்.”

ஞப்பு:- உருபு மயக்கத்தையே வேற்றுமை மயக்கம் என்றுங் கூறுவர்.

8. விழைப்பொல் இலக்கணம் (விரிவாக)

செயப்படுபொருள் குன்றுவினை, குன்றியவினை வளைந்தான் - இது ‘குடத்தை’ வளைந்தான் என்று செயப்படுபொருள் குறையாது கொண்டு வந்த வினை. ஆகவே இது செயப்படுபொருள் குன்று வினையாகும்.

வந்தது - இது செய்ப்படுபொருள் குன்றிய வினை. ஆகவே இது செய்ப்படுபொருள் குன்றிய வினையாகும்.

“செய்ப்படுபொருளைக் கொண்ட வினையே செய்ப்படுபொருள் குன்று வினையாம். செய்ப்படுபொருளை வேண்டாத வினையே செய்ப்படுபொருள் குன்றிய வினையாம்.”

தன் வினை, பிறவினை

கண்ணன் கண்டான் - இதில் கண்ண கூகிய கருத்தா தானே தொழிலைச் செய்தான் என்பதைக் ‘கண்டான்’ என்ற வினைமுற்றுக் காட்டுகிறது. இவ்வாறு வருவதே தன்வினை.

வேலன் முருகனைப் படிப்பித்தான். இதில் வேலன் என்ற கருத்தா தொழிலைச் செய்வித்தான் என்று படிப்பித்தான் என்ற வினைமுற்றுக் காட்டுகிறது. இவ்வாறு வருவதே பிறவினையாம்.

“கருத்தா தானே தொழிலைச் செய்வதே தன் வினையாம். கருத்தா பிற கருத்தாவைக் கொண்டு தொழிலைச் செய்விப்பதே பிற வினையாம்”.

உடன் பாட்டு வினை, எதிர்மறை வினை

உடன்பாட்டு வினை
கற்றேன்
சென்றேன்

எதிர்மறை வினை
கற்றிலேன்
செல்லமாட்டேன்

இவற்றுள் கற்றேன், சென்றேன் என்ற வினைமுற்றுக்கள் செயல் நிகழ்ந்ததைத் தெரிவிக்கின்றன. இவ்வாறு வருவதே உடன்பாடு.

கற்றிலேன், செல்லமாட்டேன் என்ற வினைமுற்றுக்கள் செயல் நிகழாமையைத் தெரிவிக்கின்றன. இவ்வாறு வருவது எதிர்மறை.

“தொழில் நிகழ்ச்சியைத் தெரிவிக்கும் வினையே உடன்பாட்டு வினையாம். இது விதிவினை என்றும் பெயர் பெறும்.”

“தொழில் நிகழ்ச்சியைத் தெரிவிக்காத வினையே எதிர் மறை வினையாம். இது மறைவினை என்றும் பெயர் பெறும்.”

செய்வினை, செயப்பாட்டு வினை

முருகன் வந்தான் - இதில் முருகன் கருத்தா. அக் கருத்தா தானே செய்த தொழில் வருதல். ஆகவே வந்தான் என்ற வினை முருகனைக் குறித்துச் சொல்லுகிறது. இவ்வாறு செய்பவனுக்கு முதன்மை தருவது செய்வினை. முருகனால் உணவு உண்ணப்பட்டது - இதில் உணவாகிய எழுவாய் உண்ணுதற் தொழிலைச் செய்யவில்லை. முருகனே அதைச் செய்தான். அவன் செய்வுக்கு உட்பட்டதே உணவு. இவ்வாறு செய்யப்பட்ட பொருளுக்கு முதன்மை தருவது செயப்பாட்டு வினை.

“கருத்தா செய்யுந் தொழிலை நேரே உணர்த்துவது செய்வினையாம்.”

“கருத்தா செய்யுந் தொழிலைச் செயப்படுபொருள் அடைவதை உணர்த்துவது செயப்பாட்டு வினையாகும். ‘படு’ என்ற துணை வினை செய்வினையுடன் சேர அது செயப்பாட்டு வினையாகும்.”

பொது வினை

தன் வினைக்கும், பிற வினைக்கும் பொதுவினை

வெளுத்தான் - இரத்தமின்மையால் ஒரு வனது டடல் வெளுத்தது என்று பொருள்படும் பொழுது இது தன் வினை.

வேறு ஒரு பொருளை ஒருவன் வெளுக்கும்படி செய் தான் என்று மேற்கூறியது பொருள்படும்பொழுது பிற வினை.

“ஒரு வினைச்சொல் தன் வினைப்பொருளும், பிற வினைப் பொருளும் கொண்டிருப்பதே தன்வினைக்கும் பிறவினைக்கும் பொதுவாக வரும் வினையாம்.”

**செய்வினைக்கும் செயப்பாட்டு வினைக்கும்
பொதுவினை**

புலி கொன்ற யானை - இது புலியைக் கொன்ற யானை என்று பொருள்பட்டால் செய்வினை.

புலியால் கொல்லப்பட்ட யானை என்று பொருள் பட்டால் இது செயப்பாட்டு வினை.

**உடன்பாட்டுக்கும் எதிர்மறைக்கும்
பொதுவினை**

சாவான் - இது இறப்பான் என்று பொருள்படும் பொழுது உடன்பாட்டு வினை.

இதுவே இறவான் என்று பொருள்படுமானால் எதிர் மறை வினை.

**முற்று வினைக்கும் எச்ச வினைக்கும்
பொதுவினை**

ஓடும் - இது ‘நாய் ஓடும்’ என்று பொருள்பட்டால் முற்று வினை.

‘இது ஓடுங் காலத்திற் கண்டேன்’ என்று பொருள் பட்டால் எச்சவினை.

தெரிநிலை, குறிப்பு, ‘வினை முற்றுக்களின்’
இலக்கணம்

தெரிநிலை

குறிப்பு

செய்தான் மகன்

பெரியன் மகன்

இவற்றில் மகன் என்ற பொதுப் பெயரால் இரு வினைகளும் முடிந்தன.

குளிர்ந்தது நிலம். வலியது நிலம் - இவற்றில் நிலம் என்ற இடப் பெயரால் இரு வினைகளும் முடிந்தன. வற்றநு கார். கரியது கார் - இவற்றில் ‘கார்’ என்ற காலப் பெயரால் இரு வினைகளும் முடிந்தன. குளிர்ந்தது கை. சிறியது கை - இவற்றில் ‘கை’ என்ற சினைப் பெயரால் இரு வினைகளும் முடிந்தன.

வந்தது நன்மை. உள்ளது நன்மை - இவற்றில் ‘நன்மை’ என்ற குணப் பெயரால் இரு வினைகளும் முடிந்தன.

ஓழிந்தது பிறப்பு. கொடியது பிறப்பு - இவற்றில் ‘பிறப்பு’ என்ற தொழிற் பெயரால் இரு வினைகளும் முடிந்தன.

இவ்வாறு தெரிநிலை, குறிப்பு வினை முற்றுக்கள் ஆறு பெயரையுமே கொண்டு முடியும்.

“பலவகை வினைகளுக்கும் பொதுவாகிய செய்பவன், கருவி, நிலம், செயல், காலம், செய்பொருள் முதலிய ஆறையும் தோன்றச் செய்து பொருள், இடம், காலம், சிளை, குணம், தொழில் முதலிய அறுவகைப் பெயர்களையும் தெரிநிலையும், குறிப்புமாகிய வினை முற்றுக்கள் ஏற்று வரும். மற்றவற்றை ஏற்கா.”

9. காலங்காட்டுவன்

(பகுதி, விகுதி) குத்திரங்கள்:

ஒரு வினைச் சொல்லில் இடைநிலையே பெரும்பாலும் காலம்காட்டும். த், ட், ற், இன் என்பன இறந்தகால இடைநிலைகள். கிறு, கின்று, ஆநின்று என்பன நிகழ் கால இடைநிலைகள். ப், வ், என்பன எதிர்கால இடைநிலைகள். (இவைகளை நீங்கள் முன் வகுப்புக்களில் படித்துள்ளீர்கள்).

இடைநிலையே யன்றி வினைச் சொற் களின் முதலிலுள்ள சில பகுதிகளும் விகுதிகளும் காலங்காட்டும் பகுதி காலங்காட்டுதல்

புகு - புக்கான் - இதில் 'கு' என்ற உயிர் மெய்கற்றுப் பகுதி தன் ஓற்று இரட்டித்து இறந்த காலங்காட்டிற்று. விடு - விட்டான் - இதில் 'டு' என்ற உயிர் மெய்கற்றுப்பகுதி தன் ஓற்று இரட்டித்து இறந்த காலங்காட்டிற்று.

உறு - உற்றுன் - இதில் 'று' என்ற உயிர்மெய்கற்றுப் பகுதி தன் ஓற்று இரட்டித்து இறந்த காலங்காட்டிற்று.

"கு, டு, று என்னும் மூன்று உயிர்மெய்களை இறுதி யாகவுடைய சில குறிப்பு வினைப் பகுதிகள் தம் ஓற்று இரட்டித்து இறந்த காலங்காட்டும்."

விகுதி காலங்காட்டுதல்

சென்று (சென்றேன்); சென்றும் (சென்றேரும்) —

இவற்றில் 'று', 'றும்' என்ற விகுதிகள் இறந்த காலங்காட்டின.

சேரு (செல்வேன்); சேரும் – (செல்வோம்) – இவற் றில் ‘ரு’, ‘ரும்’ என்ற விகுதிகள் எதிர் காலங் காட்டின.

வந்து (வந்தேன்); வந்தும் (வந்தோம்) – இவற் றில் ‘து’ ‘தும்’ என்ற விகுதிகள் இறந்த காலங் காட்டின.

வருது (வருவேன்); வருதும் (வருவோம்) – இவற் றில் ‘து’ , ‘தும்’ என்ற விகுதிகள் எதிர் காலங் காட்டின.

உண்டு (உண்டேன்); உண்டும் (உண்டோம்) – இவற் றில் ‘டு’, ‘டும்’ என்ற விகுதிகள் இறந்த காலங் காட்டின.

உண்கு (உண்பேன்); உண்கும் (உண்போம்) – இவற் றில் ‘கு’, ‘கும்’ என்ற விகுதிகள் எதிர் காலங் காட்டின.

உண்மின்	— இதில் ‘மின்’ விகுதி	} காலங்காட்டியன்.
உண்ணீர், உண்ணும்—	இவற் றில் ஏவல் விகுதி	
வாழ்க, வாழியர்	— இவற் றில் வியங்கோள் விகுதி	
சேறி (செல்வாய்)	— இதில் ‘இ’ கர விகுதி	
உண்மார் (உண்பார்)	— இதில் ‘மார்’ விகுதி	

உண்ப (உண்டார்) — இதில் ‘ப’ கர விகுதி இறந்த காலங் காட்டியது.

உண்ணும் – இதில் ‘செய்யும்’ என்னும் வாய்பாட்டு முற்று விகுதி நிகழ்காலத்தையும், எதிர் காலத்தையும் காட்டியது.

உண்ணே - இதில் எதிர்மறை ‘ஆ’கார விகுதி இறப்பு, நிகழ்வு, எதிர்வு ஆகிய முக்காலத்தையும் காட்டியது.

“றகர மெய்யோடு கூடிய உகரமும், உம்மும் (று, றும் என்னும் விகுதிகள்) நிகழ்காலம் ஓழிந்த இறந்தகால

எதிர்காலங்களையும், தகர மெய்யோடு கூடிய உகரமும், உம்மும் (து, தும் என்னும் விகுதிகள்) இறந்த காலத்தையும், எதிர்காலத்தையும், டகர மெய்யோடு கூடிய உகரமும் உம்மும் (ஞ, ஞம் என்னும் விகுதிகள்) இறந்த காலத்தையும், ககர மெய்யோடு கூடிய உகரமும் உம்மும் (கு, கும் என்னும் விகுதிகள்) எதிர்காலத்தையும், மின் விகுதியும், ஏவல் விகுதியும், வியங்கோள் விகுதியும், இகர விகுதியும் மார் விகுதியும் எதிர்காலத்தையும், பகர விகுதி இறந்த காலத்தையும், எதிர் காலத்தையும், செய்யும் என்னும் வாய்பாட்டு முற்று விகுதி நிகழ்காலத்தையும், எதிர் காலத்தையும், எதிர் மறை ஆகார விகுதி மூன்று காலங்களையும் ஏற்று வரும்.”

சுத்திரம்:

“ றவ்வொடு உகர உம்மை நிதழ்பு அல்லவும் துவ்வொடு இறப்பு எதிர்வும் டவ்வொடு கழிவும் கவ்வொடு எதிர்வும் மின் ஏவல் வியங்கோள் இ(ம்) மார் எதிர்வும் ப அந்தம் செலவொடு வரவும் செய்யும் நிதழ்பு எதிர்வும் எதிர் மறை மும்மையும் ஏற்கும் எங்கே.”

10. பல விளையெச்ச வாய்பாடுகள் - குத்திரங்கள்

விளையெச்சத்தின் இலக்கணம்

செய்து போ - இதில் ‘செய்து’ என்ற விளையானது தொழிலையும், காலத்தையும் காட்டுகின்றது. பால்காட்ட வில்லை. ‘போ’ என்று கொண்டு முடியும் விளைச்சொல்லை வேண்டி நிற்கின்றது.

“செயலும் காலமும் விளக்கி, பாலும், கொண்டு முடியும் வினையும் குறைய நிற்பதே தெரிநிலை வினையெச்சமும் குறிப்பு வினையெச்சமாம்.”

சூத்திரம்:

“தொழிலுங் காலமுந் தோன்றிப் பால் வினை ஒழிய நிற்பது வினையெச் சம்மே.”

குறிப்பு: தெரிநிலை வினையெச்சம் தொழி லும், காலமும் தோன்ற நிற்கும், இருவகை வினையெச்சமும் பால், வினை ஒழிய நிற்கும்.

(உ-ம்) கண்டு சென்றுன் — இதில் ‘கண்டு’ என்பது தெரிநிலை வினையெச்சம்.

இன்றிக் காண் — இதில் ‘இன்றி’ என்பது குறிப்பு வினையெச்சம்.

இறந்த கால வினையெச்ச வாய்பாடு

நடந்து வந்தான் - இதில் ‘நடந்து’ என்பது ‘செய்து’ என்னும் வாய்பாட்டு வினையெச்சம். இது இறந்த காலங் காட்டிற்று.

உண்குபு (உண்டு) போன்ன் - இதில் ‘உண்குபு’. என்பது ‘செய்பு’ என்னும் வாய்பாட்டு வினையெச்சம்’ இது இறந்த காலங் காட்டிற்று.

பெய்யா (பெய்து) கொடுக்கும் - இதில் ‘பெய்யா’ என்பது ‘செய்யா’ என்னும் வாய்பாட்டு வினையெச்சம். இது இறந்த காலங் காட்டிற்று.

காணுா (கண்டு) மகிழ்ந்தான், - இதில் ‘காணுா’ வென்பது ‘செய்யு’ என்னும் வாய்பாட்டு வினையெச்சம். இது இறந்த காலங் காட்டிற்று.

உண்டென (உண்டதனேல்) போனேன் - இதில் ‘உண்டென’ வென்பது ‘செய்தென’ என்னும் வாய்பாட்டு வினையெச்சம். இது இறந்த காலங்காட்டிற்று.

நிகழ்கால வினையெச்ச வாய்பாடு

நடக்க வல்லன் - இதில் ‘நடக்க’வென்பது ‘செய்’ என்னும் வாய்பாட்டு வினையெச்சம். இது நிகழ்காலங்காட்டிற்று.

எதிர்கால வினையெச்ச வாய்பாடுகள்

வரிற் (வந்தால்) கொள்ளும்-இதில் ‘வரின்’ என்பது ‘செயின்’ என்னும் வாய்பாட்டு வினையெச்சம். இது எதிர்காலங்காட்டிற்று.

ஆடிய (ஆடுதற்கு) தந்தான் - இதில் ‘ஆடிய’ வென்பது ‘செய்யிய’ என்னும் வாய்பாட்டு வினையெச்சம். இது எதிர்காலங்காட்டிற்று.

உண்ணியர் (உண்ணுதற்கு) வருவான் - இதில் ‘உண்ணியர்’ என்பது ‘செய்யியர்’ என்னும் வாய்பாட்டு வினையெச்சம். இது எதிர்காலங்காட்டிற்று.

கொல்வான் (கொல்லுதற்கு) சென்றது - இதில் ‘கொல்வான்’ என்பது ‘வான்’ என்னும் விகுதி பெற்று எதிர்காலங்காட்டிற்று.

தின்பான் புகுந்தது - இதில் ‘தின்பான்’ என்பது ‘பான்’ என்னும் விகுதி பெற்று எதிர்காலங்காட்டிற்று.

செய்பாக்கு (செய்வதற்கு) வந்தான் - இதில் ‘செய்பாக்கு’ என்பது பாக்கு என்னும் விகுதி பெற்று எதிர்காலங்காட்டிற்று.

‘செய்து, செய்பு, செய்யா, செய்யு, செய்தென் என்ற ஐந்து வாய்பாடுகளும் இறந்த காலங்காட்டும் வினையெச்ச வாய்பாடுகளாம்.’

‘செய’ என்ற வாய்பாடு நிகழ் காலங் காட்டும் வினையெச்ச வாய்பாடாம்.

‘செயின், செய்யிய, செய்யியர்’ என்ற வாய்பாடுகளும் ‘வான், பான், பாக்கு’ என்ற விகுதிகளையடைய சொற் களும் எதிர்காலங் காட்டும் வினையெச்ச வாய்பாடுகளாம்’

குத்திரம்:

‘செய்து செய்பு செய்யாச் செய்யுச் செய்தெனச் செயச் செயின் செய்யியர் வான்பான் பாக்கின வினை யெச்சம் பிற ஐந்து ஒன்று ஆறு முக்காலமும் முறைதரும்.’

குறிப்பு: நிகழ் காலத்திற்குக் காட்டி ய செயவெனச்சம் காரணப் பொருளதாம் பொழுது இறந்த காலத்திலும் உடனிகழ்ச்சிப் பொருளதாம் பொழுது தனக்குரிய நிகழ்காலத்திலும், காரியப் பொருளதாம் பொழுது எதிர்காலத்திலும் வரும்.

(உ-ம்) மழை பெய்ய நெல் விளைந்தது	— இறந்த காலம்
குரியன் உதிக்கச் சாத்தன் வந்தான்	— நிகழ் காலம்
நெல் விளைய மழை பெய்தது	— எதிர் காலம்

இவற்றுள் ‘பெய்ய’ என்பது பெய்தலால் எனப் பொருள்பட்டு விளைதலுக்குக் காரணமாகியும், ‘உதிக்க’ வென்பது ‘உதிக்கையில்’ எனப் பொருள் பட்டு வருதலோடு உடன் நிகழ்கிறதாகியும், ‘விளைய’ வென்பது ‘விளையும்படி’ எனப் பொருள் பட்டுப் பெய்வதன் காரியமாகியும் நிற்கின்றன.

வினையெச்சம் சிறு பான்மை தொழிற் பெயர்ட் வோடு
எிலும் வரும்.

(உ-ம்) வரக்கண்டேன் - இது வருதலைக் கண்டேன் என்று
பொருள்படும்.

வினையெச்சங்களின் முடிவு

முருகன் நடந்து வந்தான் - இது 'செய்து' என்றும்
வாய்பாடு.

பொன்னன் உண்குபு போனேன் - இது 'செய்து'
என்றும் வாய்பாடு.

புயல் பெய்யாக் கொடுக்கும் - இது 'செய்யா' என்
றும் வாய்பாடு.

மகன் காணுா மகிழ்ந்தாள்-இது 'செய்யு' என்றும்
வாய்பாடு.

புலி கொல்வான் சென்றது - இது 'வான்' ஈற்று
விருதி.

வேடர் அலைப்பான் சென்றனர் - இது 'பான்'
�ற்று விருதி

வள்ளல் தருபாக்கு வருவான் - இது 'பாக்கு'
�ற்று விருதி.

மேற்கூறியவற்றில் செய்து, செய்பு, செய்யா, செய்யு
என்ற வினையெச்சங்களும், வான், பான், பாக்கு என்றும்
விகுதிகளையடைய வினையெச்சங்களும் தம் கருத்தாவின்
வினையைக் கெண்டு முடிந்தன.

சாத்தன் உண்டென மகிழ்ந்தான் — தன் வினை } இவை 'செய்
சாத்தன் உண்டென யான் மகிழ்ந்தேன் — பிறவினை } 'தன்' என்றும்
வாய்பாடு

கண்ணான் உண்ணா வருகிறான்	— தன் வினை	இவை 'செய'
கண்ணான் உண்ணா நீ காணுய்	-- பிறவினை	
வறியன் உண்ணின் மகிழ்வான்	— தன் வினை	இவை 'செயின்'
வறியன் உண்ணின் வள்ளல் கொடுப்பான் — பிறவினை		
மகன் உண்ணிய வருவான்	— தன் வினை	இவை 'செய்யி'
மகன் உண்ணிய தாய் கொடுப்பான்	— பிற வினை	
தந்தை உண்ணியர் போவான்	— தன் வினை	இவை 'செய்யியர்'
பிறன் உண்ணியர் தான் வழங்குவான்	— பிற வினை	

மேற்கூறியவற்றில் ‘செய்தென, செய, செயின், செய்யி, செய்யியர் என்ற வாய்பாட்டு வினையெச்சங்கள் தம் கருத்தாவின் வினையையும் பிற கருத்தாவின் வினையையும் கொண்டு முடிந்தன’.

“செய்து, செய்பு, செய்யா, செய்யு என்னும் நான்கு வாய்பாட்டு வினையெச்சங்களும், வான், பான், பாக்கு என்னும் விகுதிகளையுடைய வினையெச்சங்களும் தம் கருத்தாவைக் கொண்டு முடியும்.” செய்தென, செய, செயின், செய்யி, செய்யியர் என்ற வாய்பாட்டு வினையெச்சங்கள் தம் கருத்தாவின் வினையையும். பிற கருத்தாவின் வினையையும் கொண்டு முடியும்”

குறிப்பு: ‘செய்து’ என்னும் வாய்பாட்டு வினையெச்சம் உ, இ, ய என்னும் விகுதிகளைப் பெற்று உலக வழக்கிலும், செய்யுள் வழக்கிலும் வரும்.

(உ-ம்) கேட்டு, எண்ணி, போய்.

“செய்பு, செய்யா, செய்யு, செய்தென என்னும் இறந்த காலவினை யெச்சங்களும், ‘இய, இயர், வான், பான், பாக்கு என்னும் எதிர்கால வினையெச்சங்களும், செய்யுளில் தான் வரும்.

வினையெச்ச வாய்பாடுகள் திரிதல்

மழை பெய்து நெல் விளைந்தது - இதில் ‘பெய்து’ என்பது ‘செய்து’ என்ற வாய்பாட்டு வினையெச்சமாயினும், அதைப் பெய்ய - செய என்ற வாய்பாட்டு வினை எச்சச் சொல்லாகத் திரித்துக் கொள்ளுதல் வேண்டும். இல்லை யென்றால் பொருள் இயையவில்லை.

“எவ்வகை வினை எச்சச் சொல்லும் பொருளுக்கு இயையாமல் மாறி வருமாயின் அது பொருளுக்கு இயைந்த வினை எச்சச் சொல் திரிந்து வந்ததாகும்”.

குத்திரம்:

“சொல் திரியினும் பொருள் திரியா வினைக்குறை”.

குறிப்பு: இது உருபு மயக்கத்தை ஒக்கும்.

11. சினை வினை - முதல் வினை

கால் ஓடிந்து விழுந்தது - இதில் ‘ஓடிந்து’ என்ற சினைவினை ‘விழுந்தது’ என்ற சினைவினையோடு முடிந்தது.

கால் ஓடிந்து விழுந்தான் - இதில் ‘ஓடிந்து’ என்ற சினைவினை ‘விழுந்தான்’ என்ற முதல் வினையோடு முடிந்தது.

‘சினை வினை சினையின் வினையுடன் முடிதலே அன்றி முதலின் வினையுடனும் முடியும்.’

12. பொது வினை

(வேறு, இல்லை, உண்டு, யார், எவன்)

குத்திரங்கள்

ஐம்பால் முவிடத்துக்கும் பொதுவாகிய குறிப்பு

வினைமுற்று:— வேறு, இல்லை, உண்டு.

நான் வேறு —தன்மையிடம்

நீ வேறு முன்னிலையிடம் —

அவன் வேறு —படர்க்கையிடம் —ஆண்பால்

அவள் வேறு — „ பெண்பால்

அவர் வேறு — „ பலர்பால்

அது வேறு — „ ஒன்றன்பால்

அவை வேறு — „ பலவின்பால்

நாம் இல்லை —தன்மை இடம்

நீர் இல்லை —முன்னிலை இடம்

அவன் இல்லை —படர்க்கை இடம்—ஆண்பால்

அவள் இல்லை — „ பெண்பால்

அவர் இல்லை — „ பலர்பால்

அது இல்லை — „ ஒன்றன்பால்

அவை இல்லை — „ பலவின்பால்

நான் உண்டு —தன்மையிடம்

நீர் உண்டு —முன்னிலையிடம்

அவன் உண்டு —படர்க்கையிடம் —ஆண்பால்

அவள் உண்டு — „ பெண்பால்

அவர் உண்டு — „ பலர்பால்

அது உண்டு — „ ஒன்றன்பால்

அவை உண்டு — „ பலவின்பால்

இவற்றில் 'வேறு' என்ற குறிப்பு முன்றிடம் கூடிகொடுக்கும் கூண்பாலுக்கு வந்தது.

இவற்றில் 'இல்லை' என்ற குறிப்பு வீணா மூன்றிடம் கூடிகொடுக்கும் கூண்பாலுக்கு பொதுவாக வந்தது.

இவற்றில் 'உண்டு' என்ற குறிப்பு முன்றிடம் கூடிகொடுக்கும் கூண்பாலுக்கு பொதுவாக வந்தது.

“வேறு, இல்லை, உண்டு என்ற முன்று குறிப்பு வினை முற்றுக்களும் ஜம்பாற்களுக்கும், முன்று இடங்களுக்கும் பொதுவாய் வரும்.”

சுத்திரம்:

“வேறில்லை யுண்டுஜம் பால் மு விடத்தன..”

‘யார்’ என்னும் குறிப்பு வினைமுற்று

அவன் யார்?	இவற்றில் ‘யார்’ என்ற குறிப்பு வினை முற்று வினைப்பொருளில் உயர்தினை-படர்க்கை-ஆண் பால், பெண்பால், பலர்பால் என முன்று இடத்தும் வந்தது.
அவள் யார்?	
அவர் யார்?	

“வினைப் பொருளைத் தருகிற ‘யார்’ என்ற குறிப்பு வினைமுற்று உயர்தினைப் படர்க்கையில் முன்று பால் களுக்கும் பொதுவாய் வரும்.”

சுத்திரம்:

“யாரென் வினைவினைக் குறிப்பு உயர் முப்பால்.”

குறிப்பு: நான் யார்? நீ யார்?—எனத் தன்மை, முன்னிலை களில் வருதல் புதியன் புகுதலாம்.

என் நெஞ்சம் ஆர்?—என அஃறினையில் வருதலும் புதியன் புகுதலாம். (யார் என்பதன் மருஉவே ஆர்)

‘எவன்’ என்னுங் குறிப்பு வினைமுற்று

அது எவன்?	இவற்றில் ‘எவன்’ என்ற குறிப்பு வினை முற்று அவை எவன்?
அவை எவன்?	
அஃறினை படர்க்கையில் ஒன்றன் பாலுக்கும் பலவின் பாலுக்கும் பொதுவாக வந்தது.	

“வினைப்பொருளைத் தருகிற ‘எவன்’ என்ற குறிப்பு வினை முற்று, அஃறினை படர்க்கை, ஒன்றன் பாலுக்கும் பலவின் பாலுக்கும் பொதுவாக வரும்.”

குத்திரம்:

“எவன் என் வினாவினைக் குறிப்பு இழி இருபால்”

குறிப்பு: ‘எவன்’ என்பது ‘என்’ எனக் குறுகி விகாரப்பட்டும், என்ன, என்னே, என்னோ, ஏன் எனப் பலவாறு விகாரப்பட்டும் வரும்.

13. முற்றேச்சம்

கண்டனன் வணங்கினை - இதில் ‘கண்டனன்’ என்ற தெரிநிலை வினைமுற்று ‘கண்டு’ என்று எச்சப் பொருளில் வந்தது.

சாத்தன் வில்லினன் வந்தான் - இதில் வில்லினன் என்ற குறிப்பு வினைமுற்று, வில்லையுடையவனைய் என்று எச்சப் பொருளில் வந்தது.

வில்லினன் சாத்தன் வந்தான் - இதில் ‘வில்லினன் என்ற குறிப்பு வினைமுற்று வில்லையுடைய சாத்தன் என்று பெயரெச்சப் பொருளில் வந்தது.

இவ்வாறைல்லாம் வருவது முற்றேச்சம் எனப்படும்.

“தெரிநிலை வினைமுற்று வினையெச்சப் பொருளிலும், குறிப்பு வினைமுற்று வினையெச்சப் பொருளிலும், பெயரெச்சப் பொருளிலும் வருவதே முற்றேச்சமாம்.”

குறிப்பு: உண்டான் சாத்தன் ஊருக்குப் போனேன் - இதில் உண்டான் என்ற தெரிநிலை வினைமுற்று உண்ட என்று பெயரெச்சமாய் வந்தது.

14. இடைச் சொல் இலக்கணம்

ஐ, ஆல், ஆன், ஓடு, ஓடு, கு, இல், இன், அது, ஆது, அ, இல், கண்-இவைகள் இரண்டாம் வேற்றுமை யிலிருந்து ஏழாம் வேற்றுமை முடிய உள்ள வேற்

றுமை உருபுகள். இவை பெயர்ச் சொற்களையடுத்தே வரும். இவை தனித்து நடத்தல் இல்லை.

அன், ஆன், அள், அஞ், அர், ஆர், ப, மார், அ, ஆ, கு, டு, து, று, என், ஏ, அல், அன், அம், ஆம், எம், ஓம், கும், டும், தும், றும், ஐ, ஆய், இ, மின், இர், ஈர், ஈயர், க, ய, உம். இவைகள் விகுதிகள் - இவைகளும் தனித்து நடத்தல் இல்லை. இவை வினைச் சொற்களையடுத்தே வரும்.

த், ட், ற், இன், கிறு, கின்று, ஆநின்று, ப், வ் - இவை முக்கால இடைநிலைகள். இவைகளும் தனித்து நடத்தல் இல்லை. இவை வினைச் சொற்களின் இடையிலே வரும்.

அன், ஆன். இன், அல், அற்று, இற்று, அத்து, அம், தம், நம், நும், ஏ. அ, உ, ஐ, கு, ன - இவைகள் சாரியைகள். இவைகளும் தனித்து நடவா. விகுதி, பதம், உருபு முதலிய புணர்ச்சிகளிலும், தனிமொழிகளிலும் வரும்.

போல, புரைய, ஓப்ப, உறழ, மான, கடுப்ப, இயைய, ஏய்ப்ப, நேர, நிகர முதலிய வினையேச்சமும், அன்ன, இன்ன என்ற பெயரேச்சமும் உவம உருபுகளாம். இவையும் தனித்து நடத்தல் இல்லை, பெயர் வினைகளையடுத்தே வரும்.

எ, ஓ, உம், மற்று, கொல் முதலிய சொற்கள் தம் பொருள் உணர்த்துவன. இவையும் தனித்து நடத்தல் இல்லை.

ஆ, ஈ, ஊ, ஏ, ஓ, ஐ, ஓள் - இவைகள் உயிரள பெடையில் இசை நிறைத்தலில் வரும். இவையும் தனித்து நடவா.

மியா, மோ, மதி, யா, கா, அரோ, இருந்து. இட்டு, அன்று-இவைகள் அசைநிலைச் சொற்கள். இவைகளும் தனித்து நடவா. பெயர் வினைகளையே அடுக்கும்.

சோவென, கோவென, துடுமென - இவைகள் குறிப்பால் பொருள் உணர்த்துவன. இவையும் தனித்து நடத்தல் இல்லை. பெயர் வினைகளையே யடுத்து வரும்.

குழையன், அது மற்றம்மா - இவற்றில் பெயரின் பின் ஒன்றும் பலவும் வந்தன.

ஓ சாத்தன், இனி மற்றென்று - இவற்றில் பெயரின் முன் ஒன்றும் பலவும் வந்தன.

உண்ணேய், நடந்தனனே - வினையின் பின் ஒன்றும் பலவும் வந்தன.

அம்மா பெரிது, சீ சீ போ - வினையின் முன் ஒன்றும் பலவும் வந்தன.

“ஜ முதலிய வேற்றுமை உருபுகளும் அன், ஆன், கிறு, கின்று முதலிய விகுதி, இடைநிலைகளாகிய வினை உருபுகளும், அன், ஆன் முதலிய சாரியை உருபுகளும், போல் முதலிய உவமை உருபுகளும், தத்தமக்குரிய பொருளையுணர்த்தி வருகிற ஏ, ஓ முதலியவையும், வேறு பொருளில்லாமல் செய்யுள் இசை நிறைத்தற்கே வருபவையும், அசையாய் வருதலே பொருளாக நிற்பவையும், குறிப்பினால் பொருள் உணர்த்தி வருபவையும் ஆகிய இவ்வெட்டு வகையை உடையனவாய், தனித்து நடக்கும் தன்மையில்லாமல், பெயர்ச் சொல்லினிடத்தும், வினைச் சொல்லினிடத்தும், அவற்றின் பின்னே யாயினும். முன்னேயாயினும், ஓர் இடத்தில் ஒன்றுயினும் வந்து ஒன்று பட்டு நடப்பதே இடைச் சொல்லாம்.”

15. முன்னிலை அசைச்சொல் - குத்திரம்

கேண்மியா	— இதில் ‘மியா’ வென்பது அசைச் சொல்.
காணிக	— இதில் ‘இக்’ வென்பது அசைச் சொல்.
மொழிமோ	— இதில் ‘மோ’ வென்பது அசைச் சொல்.
செல்மதி	— இதில் ‘மதி’ என்பது அசைச் சொல்.
சொல்லியரத்தை	— இதில் ‘அத்தை’ யென்பது அசைச் சொல்.
நீயொன்று பாடித்தை	— இதில் ‘இத்தை’ யென்பது அசைச் சொல்.
காணிய வாழிய	— இதில் ‘வாழிய’ வென்பது அசைச் சொல்.
தவிர்ந்தீக மாள	— இதில் ‘மாள’ வென்பது அசைச் சொல்.
சென்றீ பெரும	— இதில் ‘ஈ’ என்பது அசைச் சொல்.
நீயே செலவயர்ந்தியாழ்	— இதில் ‘யாழ்’ என்பது அசைச் சொல்.

“மியா, இக, மோ, மதி, அத்தை, இத்தை, வாழிய, மாள, ஈ, யாழ் - இவைகள் முன்னிலை இடத்து வரும் அசைச் சொற்களாம்.”

ஏத்திரம்:

“மியா இக மோ மதி அத்தை இத்தை வாழிய மாள ஈ யாழ் முன்னிலை யசை.”

16. எல்லாவிடத்தும் வரும் அசைச் சொல் -
குத்திரம்.

உதாரணம்	அசைச் சொல்
யா பன்னிருவர் மாணக்கர்	... யா
இவன் காண்டிகா	... கா
ஆயனையல்ல பிற	... பிற
பிறக்கிதனுட் செல்லான்	... பிறக்கு
குயிலாலுமரோ	... அரோ
வாழாதென்போ	... போ
விளிந்தன்று மாதே	... மாது
காண்டிகு மல்லமோ	... இகும்
என்றிசின்	... சின்
பலகுரைத்துன்பம்	... குரை
அஞ்சவதோரு மறனே	... ஓரும்
மகிழ்ந்தனை போலும்	... போலும்
எழுந்திருந்தேன்	... இருந்து
பிளந்திட்டான்	... இட்டு
சேர்துமன்றே	... அன்று
பணியுமாமென்றும்	... ஆம்
நீர்தாம்	... தாம்
நீர்தான்	... தான்
ஆசைப்பட்டிருக்கின்றேன்	... கின்று
துஜையாய் நின்றுன்	... நின்று

“யா, கா, பிற, பிறக்கு, அரோ, போ, மாது, இரும், சின், குரை, ஒரும், போலும், இருந்து, இட்டு, அன்று ஆம், தாம், தான், கின்று, நின்று — என்பவை எல்லா விடத்தும் வரும் அசைச் சொற்களாம்.”

சுத்திரம்:

“யா கா பிற பிறக்கு அரோ போ மாது இரும் சின் குரை ஒரும் போலும் இருந்து இட்டு அன்று ஆம் தாம் தான் கின்று நின்று அசைமொறி.”

17. உரிச்சொல் (தட, வை)

வலிதுஞ்சு தடக்கை - இதில் ‘தட’ என்பது உரிச்சொல். இது ‘பெருமை’ என்ற பொருளில் வந்தது.

வைநுனைப் பகழி - இதில் ‘வை’ என்பது உரிச்சொல். இது கூர்மை என்ற பொருளில் வந்தது.

“தட என்ற உரிச்சொல் பெருமை என்ற பொருளும், வை என்ற உரிச்சொல் கூர்மை என்ற பொருளும் வரும்.”

3. பொது

1. இடைப் பிறவரல்

சாத்தன் (வயிறு நிரம்ப) உண்டான் - இதி ஸ் ‘சாத்தன்’ என்பது பெயர்ச் சொல்; முதல் வேற்றுமை. இது கொண்டு முடிகிற ‘உண்டான்’ என்ற வினைச் சொல் ஒருக்கும் இடையில் ‘வயிறு நிரம்ப’ என்ற சொற்கள் வந்தன. இவ்வாறு வருவதே இடைப் பிறவரல். இது போல் அறத்தை (அழகு பெறச்) செய்தான் - இது இரண்டாம் வேற்றுமை உருபு.

வாளால் (மாய) வெட்டினேன் - இது மூன்றாம் வேற்றுமை உருபு.

தேவர்க்குச் (செல்வம் வேண்டிச்) சிறப்புச் செய்தான் - இது நான்காம் வேற்றுமை உருபு.

மலையினின்று (உருண்டு) வீழ்ந்தான் - இது ஐந்தாம் வேற்றுமை உருபு.

சாத்தனது (பருங்கை) யானை - இது ஆரூம் வேற்றுமை உருபு.

ஊர்க்கண் (உயர்ந்த ஓளி) மாடம் - இது ஏழாம் வேற்றுமை உருபு.

இராமா! (விரைந்து ஓடி) வா - இது எட்டாம் வேற்றுமை உருபு.

மேற்கூறியவற்றில் எட்டு வேற்றுமை உருபுகளுக்கும் அவை கொண்டு முடிகிற பெயர் வினைச் சொற்களுக்கும் இடையில் ஏற்ற வேறு சொற்கள் வந்தன. வந்தான் (அவ்வூர்க்குப்) போன சாத்தன் - இதில் வினை

முற்றுக்கும் அது கொண்டு முடிகிற பெயர்ச் சொல்லுக்கும் இடையில் ஏற்ற வேறு சொற்கள் வந்தன.

வந்த (வடகாசி) மன்னன் - இதில் பெயரெச்சத்திற் கும் அது கொண்டு முடிகிற பெயர்ச் சொல்லுக்கும் இடையில் ஏற்ற வேறு சொற்கள் வந்தன.

வந்து (சாத்தன் அவ்வூர்க்குப்) போயினேன் - இதில் வினையெச்சத்திற்கும், அது கொண்டு முடிகிற வினைச் சொல்லுக்கும் இடையில் ஏற்ற வேறு சொற்கள் வந்தன.

“எட்டு வேற்றுமை உருபுகளும், வினைமுற்றுக்களும் பெயரெச்சங்களும், வினையெச்சங்களும் ஆகிய இவற் றிற்கும், இவை கொண்டு முடிகிற பெயர்ச்சொற்களுக்கும் வினைச் சொற்களுக்கும் இடையில் ஏற்ற வேறு சொற்கள் வருதலே இடைப் பிறவரலாம்,

2. வினைகை - குத்திரம்

1. ஆசிரியர் மாணவ ஞானரை நோக்கி, “இப்பாவிற்குப் பொருள் யாது?” என்று கேட்பது அறிவிலே.

2. மாணவ ஞானரை ஆசிரியரிடம் “இப்பாவிற்குப் பொருள் யாது?” என்று கேட்பது அறியா விலே.

3. தூரத்தில் வரும் உருவ மொன்றைக் கண்டு சந்தேகங் கொண்டு” இது குற்றியோ? மகனே? என்று கேட்பது ஜய விலே.

4. பயறு வாங்க விருப்ப முள்ளவ ஞானரை கடைக் காரண நோக்கி “வணிகரே பயறு உள்ளதோ?” என்று கேட்பது கொள்ள விலே.

5. தான் ஒரு பொருளைக் கொடுக்கும் பொருட்டு அப் பொருள் அவனிடத்தில் இருக்கிறதா வென்பது தெரிதற் பொருட்டு சாத்தனுக்கு ஆடையில்லையோ? ” என்று அவனிடம் கேட்பது கொடை விடு.

6. தான் ஒரு தொழி லீச் செய்யும்படி ஏவும் பொருட்டு அத் தொழி லின் நிகழ்ச்சியைப் பற்றி “சாத்தா! உண்டாயா? ” என்று சாத்தனை நோக்கிக் கேட்பது ஏவல் விடு.

“அறிதலும், அறியாமையும், ஜயறுதலும், கொள்ளலும், கொடுத்தலும், ஏவதலும் ஆகிய அறுவகைப் பொருளையும் தருதற்கு வருகின்ற வினாவே அறுவகை வினாவாம்.”

சுத்திரம்:

“அறிவு அறியாமை ஜயறல் கொளல் கொடை ஏவல் தரும் விடு ஆறும் இழுக்கார்.”

3. விடை வகை - குந்திரம்

1. ‘மதுரைக்கு வழி யாது?’ என்று வினவினகால் ‘இது’ என்பது சூட்டு விடை.

2. ‘இன்று பள்ளி செல்வாயா?’ என்ற போது ‘செல்லேன்’ என்பது மறை விடை.

3. ‘இன்று பள்ளி செல்வாயா?’ என்ற போது ‘செல்வேன்’ என்பது நேர் விடை.

4. ‘பாடம் படிப்பாயா?’ என்று வினவின போது ‘நி படி’ என்பது ஏவல் விடை.

5. ‘பாடம் படிப்பாயா?’ என்று வினவின போது ‘படிப்பேனே?’ என்பது வினா வெதிர் வினாதல் விடை.

6. ‘இது செய்வாயா?’ என்று வினவினபோது ‘உடல் நொந்தது’ என்பது உற்றதுரைத்தல் விடை.

7. ‘இது செய்வாயா?’ என்று வினவினபோது ‘உடல் நோகும்’ என்பது உறுவது கூறல் விடை.

8. ‘கடைக்குப் போவாயா?’ என்று வினவினபோது ‘பள்ளி செல்வேன்’ என்பது இனமொழி விடை.

“சுட்டு, மறை, நேர், ஏவல், வினாதல், உற்றதுரைத்தல், உறுவது கூறல், இனமொழி என விடை எட்டு வகைப்படும்.”

குத்திரம்:

“சுட்டு மறை நேர் ஏவல் வினாதல் உற்றது உரைத்தல் உறுவது கூறல் இனமொழி எனும்எண் இறையுள் இறுதி நிலவிய ஜந்தும் அப் பொருண்மையின் நேர்ப்.”

4. அடையொழி

உலக வழக்கு

இனமுள்ளன
நெய்க்குடம், பாற்குடம்

குளநெல், வயல் நெல்

கார்த்திகை விளக்கு }

தை விளக்கு }

பூமரம், காய்மரம்

செந்தாமரை,
வெண்தாமரை }
ஊன்றுகோல், ஊதுகோல்

இனமில்லன
உப்பளம் - இவை பொருளை
யுணர்த்தின.

ஊர்மன்று-இவை இடத்தை
உணர்த்தின.

நாளாரும்பு-இவை காலத்தை
யுணர்த்தின.

இலை மரம்-இவை சினையை
யுணர்த்தின.

செம்போத்து-இவை
குணத்தை யுணர்த்தின.
தோய்தயிர்-இவை தொழிலை
யுணர்த்தின.

இவற்றில் ‘அளம்’ எனவே ‘உப்பு’ என்பதும், ‘மன்று’ எனவே ‘ஊர்’ என்பதும் ‘அரும்பு’ எனவே ‘நாள்’ என்பதும், ‘மரம்’ எனவே ‘இலை’ என்பதும், ‘போத்து’ எனவே ‘செம்மை’ என்பதும், ‘தயிர்’ எனவே ‘தோய்தல்’ என்பதும் தாமே வந்து இயைதலால் ‘அளம்’ முதலியன அடையில்லாமலும் இப்பொருளாதியாறையும் உணர்த்தும். உப்பில்லாத அளமும், ஊரில்லாத மன்றும் நாளில்லாத அரும்பும், இலையில்லாத மரமும், செம்மையில்லாத போத்தும், தோய்தலில்லாத தயிரும் இல்லை. ஆகவே இவை இனமில்லனவாயின. இவை இயற்கை அடைமொழி எனப்படும்.

நெய்க்குடம், வயல் நெல் முதலிய இனமுள்ளவற்றை நெல், வயல் என்று அடை கொடாமற் கூறின் குறித்த பொருள் விளங்காமல் பொதுவாய் நிற்குமாதலால் அவற்றிற்கு அடை கொடுத்துக் கூறுதலே மரபாகும்.

செய்யுள் வழக்கு

இனமுள்ளன
பொருட் பெண்டிர்

கான்யாறு

முந்நாட் பிறை

கலவ மா மயில்

சிறு கோட்டுப் பெரும் பழம்

ஆடரவு

இனமில்லன

பொற்கோட்டிமயம் - இவை பொருளையுணர்த்தின.

வட வேங்கடம் - இவை இடத்தையுணர்த்தின.

வேநிற் கோங்கின்பூ - இவை காலத்தையுணர்த்தின.

சிறகர் வண்டு - இவை வினையையுணர்த்தின.

செஞ்ஞாயிறு - இவை குணத்தையுணர்த்தின.

முழங்கு கடல் - இவை தொழிலையுணர்த்தின.

இனமுள்ளவற்றை அடை கொடுத்துக் கூறுதல் வழா நிலையும், இனமில்லாதவற்றை அடை கொடுத்துக் கூறுதல் வழுவமைதியுமாம்.

“பொருள், இடம், காலம், சினை, குணம், தொழில் ஆகிய ஆறு அடை மொழிகளால் அடுக்கப்பட்ட சொற்கள் உலக வழக்கு, செய்யுள் வழக்கு என்னும் இரண்டிடத்தும் இனமுள்ளனவாயும், இனமில்லாதன வாயும் வரும்.”

குறிப்பு: அடை மொழிகள் மேற் கூறியவாறு இனத்தைத் தருதலோடு இனம் அல்லாததையும் தரும்.

(உ-ம்) பாவம் செய்தவன் நரகம் புகுவான் - இதில் ‘புண்ணியம் செய்தால் சுவர்க்கம் புகுவான்’ என இனத்தைத் தருவதோடு, ‘அவன் இது செய்தால் இது வரும் என்று அறியாத அறிவிலி’ என்னும் இனமல்லாததையும் தந்தது.

அடை மொழிகள் சினையையும் முதலையும் விசேஷத்து வரும்.

(உ-ம்) வேற்கை முருகன் - இதில் ‘வேல்’ என்ற அடை மொழி கையாகிய சினையையும், முருகனுகிய முதலையும் சிறப்பித்து வந்தது.

மனைச் சிறு கிணறு - இதில் ‘மனை,’ ‘சிறு’ என்ற இரண்டு அடைமொழிகளும் முதலாகிய கிணற்றைச் சிறப்பித்து வந்தன.

கரு நெடுங்கண் - இதில் ‘கருமை,’ ‘நெடுமை’ என்ற இரு அடைமொழிகளும் ‘கண்’ என்ற சினையைச் சிறப்பித்து வந்தன.

5. பொருள் கோள் - சூத்திரங்கள்

“ஆற்று நீர், மொழி மாற்று, நிரல் நிறை, வில் பூண் தாம்பு, இசை, அளைமறி பாம்பு, கொண்டு கூட்டு, அடிமறி மாற்று என்று பொருள் கோள் எட்டு வகைப்படும்.”

சூத்திரம்:

“யாற்று நீர் மொழிமாற்று நிரல்நிறை விற்பூண் தாப்யிசை அளைமறிபாப்பு கொண்டு கூட்டு அடிமறி மாற்று எனப் பொருள் கோள் எட்டே..”

1. யாற்று நீர்ப் பொருள் கோள்

சொல்லருஞ் சூத்பசும் பாம்பின் தோற்றம்போல்
மெல்லவே கருவிருந் தீன்று மேலலார்
செல்வமே போல்தலை நிறுவித் தேர்ந்தநூல்
கல்விசேர் மாந்தரி னிறைஞ்சிக் காய்த்தவே.

இப்பாவில் ‘சொல்’ என்று முதல் எழுத்து அதன் தொழிலாகிய இருந்து, நின்று, நிறுவி, இறைஞ்சி என்னும் விளையெச்சங்கள் ஒன்றையொன்று கொள்ளும்படி இடையிலே முறையாக வைத்துக் ‘காய்த்த’ வென்னும் பயனிலையை இறுதியிலே முடித்தது யாற்று நீர்ப்பொருள் கோள். இதில் யாற்று நீரைப் போல் ஒரே முகமாகச் சொற்கள் பொருள் கொள்ளப்பட்டன.

“மொழி மாற்று முதலிய பொருள் கோள்கள் போல மாறிச் செல்ல வேண்டாமல் செய்யுளின் அடிகளிலெல்லாம் சிறந்த பொருள் அமைந்து அமைந்து நடப்பதே யாற்று நீர்ப் பொருள் கோளாம்.

சுத்திரம்:

“மற்றைய நோக்காது அடிதொறும் வான்பொருள் அற்று அற்று ஒழுகும் அஃது யாற்றுப் புனலே.”

2. மொழி மாற்றுப் பொருள் கோள்

சுரையாழி அம்மி மிதப்ப வரையனைய
யானைக்கு நீத்து முயற்கு நிலையென்ப
கானக நாடன் சூனை.

இப்பாவில் ‘சுரை மிதப்ப’, ‘அம்மி ஆழி’ என்று முதலடி
யிலும் ‘யானைக்கு நிலை’, ‘முயற்கு நீத்து’ என்று இரண்டா
மடியிலும் பொருளுக்கு ஏற்ப சொற்களை மாற்றிக்கொள்ள
வேண்டும்.

“ஏற்ற இரண்டு பயனிலைகளுக்குப் பொருந்தத் தக்க
சொற்களை ஏலாத் பயனிலைகளுக்குத் தனித்தனி கூட்டி
ஓர் அடியினுள்ளே சொல்லுவது மொழி மாற்றுப்
பொருள் கோளாம்.”

சுத்திரம்:

“ ஏற்ற பொருளுக்கு இயையு மொழிகளை
மாற்றி ஓரடியுள் வழங்கல் மொழி மாற்றே.”

3. நிரவிறைப் பொருள் கோள்

உடுத்ததுவும் மேய்த்ததுவும் உம்பர் கோன் தன்னால்
எடுத்ததுவும் பள்ளிக் கியையப் - படுத்ததுவும்
அந்நாள் எறிந்ததுவும் அன்பின் இரந்ததுவும்
பொன் ஆ வரை இலை காய்ப் பூ.

இப் பாவில் திருமால் உடுத்தது பொன்; மேய்த்தது
ஆ; எடுத்தது வரை (கோவர்த்தன கிரி), படுத்தது இலை

(ஆவிலை); எறிந்தது காய் (விளங்காய்); இரந்தது பூ (பூமி) என்று பெயர்களும், பெயர்ப் பயணிலைகளும் முறையாக அமைந்துள்ளன. இவ்வாறு வருவதே நிரல் நிறைப் பொருள் கோளாம்.

வான் முகிலும் மின் னும் வறுநிலத்து வீழ்ந்தது போல் தானும் குழலும் தனி வீழ்ந்தாள்.

இப்பாவில் முகில் போலக் குழலும், மின் போலத் தானுமென மாற்ற வேண்டும். இவ்வாறு வருவது எதிர் நிரல் நிறைப் பொருள் கோளாம்.

“பெயர்ச் சொல்லும், வினைச் சொல்லுமாகிய சொற் களையும், அவை கொள்ளும் பெயரும் வினையுமாகிய பயணிலைகளையும் வேறு வேரூக வரிசைப் பட நிறுத்தி முறையாக வாயினும், முறை மாறு பட வாயினும் இதற்கு இது பயணிலை என்று கூறுகிற பொருள் கோளே நிரல் நிறைப் பொருள் கோளாம்.”

சுத்திரம்:

“பெயரும் வினையுமாம் சொல்லையும் பொருளையும் வேறு நிரல் நிறையும் முறையினும் எதிரினும் நேரும் பொருள்கோள் நிரல்நிறை நெறியே.”

4. பூட்டுவிற் பொருள், கோள்

திறந்திடுமின் தீயவை பிற்காண்டு மாதர் இறந்து படிற்பெரிதா மேதம் - உறந்தையர்கோன் தண்ணூர் மார்பில் தமிழர் பெருமானைக் கண்ணூரக் காணக் கதவு.

இப்பாவில் இரு கோடிகளிலும் நாணி பூட்டப் படுதலையுடைய விற்போலப் பாட்டின் முதல் மொழியும்

இறுதி மொழியுமாகிய ‘திறந்திடுமின்’ கதவு எனப் பொருள் நோக்குடையனவாய் அமைந்துள்ளன. இவ் வாறு அமைவதே பூட்டு விற்பொருள் கோள்.

“பாவின் முதலிலும் ஈற்றிலும் நிற்கிற சொற்கள் தமக்குள்ளே பொருளை நோக்குதலுடையதே விற் பூட்டுப் பொருள் கோளாம்”

குத்திரம்:

“எழுவாய் இறுதி னிலைமொழி தம்முள்
பொருள் நோக்கு உடையது பூட்டு வில்லாகும்.”

5. தூப்பிசைப் பொருள் கோள்

உண்ணையை யுள்ள துயிர்நிலை ஊனுண்ண
அண்ணைத்தல் செய்யாது அளறு.

இப்பாவில் நடுவில் நின்ற ‘ஊன்’ என்னுஞ் சொல் ‘ஊன் உண்ணையை’ யென் முன்னும், ‘ஊன் உண்ணை’ எனப் பின்னும் சென்று கூடுகின்றது. இது ஊஞ்சல் கயிறு போல இரு பக்கத்திலும் செல்வதால் இது தாம்பு இசைப் பொருள் கோளாம்.

“செய்யுளின் நடுவில் நிற்கிற மொழி முதலிலும் இறுதியிலும் சென்று பொருளைக் கூடுவதே தாம்பு இசைப் பொருள் கோளாம்.”

குத்திரம்:

“இடைநிலை மொழியே ஏனை ஈடிடத்தும்
நடந்து பொருளை நண்ணுதல் தாப்பிசை.”

குறிப்பு: ஊஞ்சற் கயிறுபோல நடவில் நின்று இரு பக்கத் திலும் செல்லுஞ் சொல் என்பதே தாப்பிசை என்பதன் பொருள்.

6. அளையறி பாப்புப் பொருள் கோள்

குழ்ந்த வினையாக்கை சுடவிளிந்து நாற்கதியில்
சழல்வார் தாழும்

மூழ்ந்த பிணிநலிய முன்செய்த வினையென்றே
முனிவார் தாழும்

தாழ்ந்த உணர்வினராய்த் தாஞ்சைதந்து தண்
ஞேன்றித் தளர்வார் தாழும்

வாழ்ந்த பொழுதினே வானெய்து நெறிமுன்னி
முயலாதாரே

இப் பாவில் “வாழ்ந்த பொழுதினே வானெய்து நெறிமுன்னி முயலாதார், தாழ்ந்த உணர்வினராய்த் தாஞ்சைதந்து தண்ஞேன்றித் தளர்வார், மூழ்ந்த பிணிநலிய முன் செய்த வினையென்றே முனிவார், குழ்ந்த வினையாக்கை சுடவிளிந்து நாற்கதியில் சழல்வார்” எனத் தலை கீழாய் இடையிலும் முதலிலும் சென்று கூடுகிறது. இவ்வாறு கூடுவதே அளைமறி பாப்புப் பொருள் கோள்.

“செய்யுளில் ஈற்றில் நின்ற சொல் நடவிலும் அதன் பின்பு முதலிலும் சென்று இயைவதே அளைமறி பாப்புப் பொருள் கோளாம்.”

குத்திரம்:

“செய்யுள் இறுதி மொழியிடை முதலினும் எய்திய பொருள்கோள் அளைமறி பாப்பே.”

குறிப்பு: புற்றிலே தலை வைத்து மடங்கும் பாம்பு போல முன் பின்னாக அனுவயிக்கப் படுதலால் இப் பெயர் பெற்றது.

பாம்பு புற்றில் தலை வைத்து நுழையும் அளவிலே தலை மேலாம்படி நிலை மாறுதல் இயல்பு. அவ்வாறே செய்யுளின் இறுதியிலிருந்து சொற்களை எடுத்துக் கூட்டிப் பொருள் கொள்வது இதன் இலக்கணம்.

7. கொண்டு கூட்டுப் பொருள் கோள்

தெங்கங்காய் போலத் திரண்டுருண்ட பைங்கூந்தல் வெண்கோழி முட்டை உடைத்தன்ன மாமேனி அஞ்சனத் தன்ன பசலை தணிவாமே வங்கத்துச் சென்றூர் வரின்.

இப்பாவில் வங்கத்துச் சென்றூர் வரின் அஞ்சனத் தன்ன பைங்கூந்தலையுடையாளது மாமேனிமேல் தெங்கங்காய் போலத் திரண்டுருண்ட கோழிவெண் முட்டை உடைத்தன்ன பசலை தணிவாம் எனக் கொண்டு கூட்டுவேண்டும். இவ்வாறு பலவடிகளிலும் கிடக்கின்ற சொற்களை ஏற்ற விடத்தில் எடுத்துக் கூட்டுதலே கொண்டு கூட்டுப் பொருள் கோள்.

“பாவின் அடிகள் பலவற்றிலும் கோக்கப்பட்டு கிடக்கின்ற சொற்களைப் பொருளுக்கேற்ற விடத்தில் எடுத்துக் கூட்டுவது கொண்டு கூட்டுப் பொருள் கோளாம்.

சுத்திரம்:

“யாப்பு அடி பலவினும் கோப்பு உடை மொழிகளை
எற்புழி இசைப்பது கொண்டு கூட்டே.”

குறிப்பு: மொழி மாற்றுப் பொருள் கோரும், கொண்டு கூட்டுப் பொருள் கோரும் சொற்கள் முன்பின்னை மாற்றப் படுதலால் ஒப்புமையுடையனவாயினும் ஓரடியிலுள்ள சொற்களை முன் பின்னை மாற்றுவதே மொழி மாற்றுப் பொருள் கோளாம். பல அடிகளிலும் வந்த சொற்களை ஏற்றபடி கொண்டு கூட்டுவதே கொண்டு கூட்டுப் பொருள் கோளாம்.

8. அடிமறி மாற்றுப் பொருள் கோள்

நடுக்குற்றுத் தற்சேர்ந்தார் துன்பம் துடையார்
கொடுத்துத் தான்துய்ப்பினு மீண்டுங்கா லீண்டும்
மிடுக்குற்றுப் பற்றினும் நில்லாது செல்வம்
விடுக்கும் வினையுலந்தக் கால்.

இப்பாவில் “கொடுத்துத் தான் துய்ப்பினும் ஈண்டுங்கா லீண்டும் விடுக்கும் வினையுலந்தக்கால் மிடுக்குற்றுப் பற்றினும் நில்லாது செல்வம்-இதை ய றி ய ர த வ ர நடுக்குற்றுத் தற்சேர்ந்தார் துன்பந்துடையார்” என அடிகளைப் பொருளுக்கு ஏற்றபடி எடுத்துக் கூட்ட வேண்டும்.

மரகத மணிப்பணிசெய் மாளிகைகள் ஓருசார்
அரிமணி அமுத்தியன ஆலயமது ஓருசார்
எரிமணி யமுத்தியன இல்லின்வித மொருசார்.

இப்பாவில் எந்த அடியை எங் கே கூட்டினாலும் பொருளும் ஓசையும் வேறுபடா.

“பொருளுக்கு ஏற்றவிடத்து எடுத்து நீங்காமர் கூட்டுகின்ற அடியையுடையவையும், யா தா னும் ஓர் அடியை எடுத்து அப் பாவின் இறுதி, நடு, முதல்களில் யாதானும் ஓர் இடத்துக் கூட்டினாலும் பொருளோடு செய்யுளோசை மாட்சியும், செய்யுளோசை யொழியப் பொருள் மாட்சி மாத்திரமும் வேறுபடாத அடியையுடைய வையும் அடிமறி மாற்றுப் பொருள் கோளாம்.”

குத்திரம்:

“ ஏற்பழி எடுத்துடன் கூட்டுறை அடியவும் யாப்பு ஈ றிடை முதல் ஆக்கினும் பொருளிசை மாட்சியும் மாறு அடியவும் அடிமறி.”

குறிப்பு: அடிமறி மாற்றும், மொழி மாற்றும், கொண்டு கூட்டுப் போல அடியிலுள்ள சொற்களை முன்பின்னக மாற்றுவதல்லாமல் அவ்வடிகளையே மு மு வ து ம் எடுத்து முன்பின்னக மாற்றி வைப்பதாம்.

6. உவமாட்டுபுள்ளுத்திரம்.

“போல, புரைய, ஒப்ப, உறழ, மான, கடுப்ப, இயைய, ஏய்ப்ப, நேர, நிகர, என்ற வினையெச்சம் பத்தும், அன்ன, இன்ன என்ற பெயரெச்சம் இரண்டும் இவை போல்வன பிறவும் உவம உருபுகளாம்.”

குத்திரம்:

“போலப் புரைய ஒப்ப உறழ
மானக் கடுப்ப இயைய ஏய்ப்ப
நேர நிகர அன்ன இன்ன
என்பவும் பிறவும் உவமத்து உருபே.”

4. புணர்ச்சி

1. திசைப் பெயர்

வடக்கு	+	கிழக்கு	—	வடகிழக்கு }	இவற்றில் உயிர்மெய்
குடக்கு	+	திசை	—	குடதிசை } யாகிய 'கு'வும் ககர	
குணக்கு	+	நாடு	—	குணநாடு } மெய்யும் கெட்டன.	
தெற்கு	+	மேற்கு	—	தென்மேற்கு } இவற்றில் உயிர்மெய்	
தெற்கு	+	யாது	—	தென் யாது } யாகிய 'கு' கெட ‘ற’கரம் னகரமாயிற்று.	
மேற்கு	+	காற்று	—	மேல்காற்று } இவற்றில் உயிர்மெய்	
மேற்கு	+	ஊர்	—	மேலூர் } யாகிய 'கு' கெட றகரம் லகரமாயிற்று.	
கிழக்கு	+	காற்று	—	கீழ்காற்று } இவற்றில் உயிர்மெய்	
கிழக்கு	+	நாடு	—	கீழநாடு } யாகிய 'கு' கெட, ககர ஓற்றும் அகரமும் கெட்டு முதல் நீண்டது.	

“குற்றியலுகர ஈருகிய திக்கைக் குறிக்கும் பெயரோடு திக்கைக் குறிக்கும் பெயரும், வேறு பொருள்களைக் குறிக்கும் பெயர்களும் வருமாயியாக வந்து புணருமிடத்து நிலைமொழி இறுதியில் நின்ற ‘கு’ என்னும் உயிர்மெய்யும் அதன் முன் நின்ற ககர மெய்யும் நீங்காற்று அயலில் நின்ற ‘ற’கர மெய் ‘ன’கர மெய்யாகவும் ‘ல’கர மெய்யாகவும் திரியும்.”

சூத்திரம்:

“திசையொடு திசையும் பிறவுஞ் சேரின்
நிலையீற்று உயிர்மெய் கவ்வொற்று நீங்கலும்
றகரம் னலவாத் திரிதலும் ஆம் பிற”

குறிப்பு: நிலையீற்று உயிர்மெய் கவ்வொற்று நீங்குதல் கிழக்கு குடக்கு, வடக்கு, என்பவற்றிற்கும் ‘ற’கரம் ‘ன’கரமாகத் திரிதல் தெற்கு என்பதற்கும் ‘ற’கரம் ‘ல’கரமாகத் திரிதல் மேற்கு என்பதற்கும் கொள்ள வேண்டும்.

2. எண்ணுப் பெயர்கூத்திரம்.

ஒன்று	+ ஆயிரம்	— ஓராயிரம்	} இவற்றில் ஒன்று முதல் நீண்டு, ஈற்று உயிர்மெய் கெட்டு ன'கரம் 'ச'கர மாயிற்று.*
	+ கலம்	— ஓர் கலம்	
	+ நாழி	— ஓர் நாழி	
	+ யானை	— ஓர் யானை	

இரண்டு	+ ஆயிரம்	— ஈராயிரம்	} இவற்றில் இரண்டு முதல் நீண்டு ஈற்று உயிர் மெய்யும் அகர உயிரும் கெட்டன.
	+ கலம்	— ஈர் கலம்	
	+ நாழி	— ஈர் நாழி	
	+ யானை	— ஈர் யானை	

மேற்கூறியவற்றுள் நிலைமொழியாக நின்ற ஒன்று, இரண்டு என்ற இரண்டு எண்களிலும் முதல் குறில் நீண்டது. இறுதியிலுள்ள உயிர்மெய்யும் கெட்டது.

மூன்று	+ நாறு	— முந்நாறு	} இவற்றில் முதல் நெடில் குறுகிற்று.
	+ கலம்	— முக்கலம்	
	+ வட்டி	— முவ்வட்டி	

ஆறு	+ பத்து	— அறுபது	} இவற்றில் முதல் நெடில் குறுகிற்று.
	+ கழுஞ்சூ	— அறு கழுஞ்சூ	
	+ நாழி	— அறு நாழி	

எழு	+ பத்து	— எழுபது	} இவற்றிலும் முதல் நெடில் குறுகிற்று.
	+ சாண்	— எழுசாண்	
	+ வகை	— எழுவகை	

எழு	+ கடல்	— எழுகடல்	— இதில் ஈற்று உயிர்கெட்டது.
-----	--------	-----------	-----------------------------

நான்கு	+ ஆயிரம்	— நாலாயிரம்	} இவற்றில் இறுதி உயிர்மெய் கெட்டது.
ஐந்து	+ ஆயிரம்	— ஐயாயிரம்	
எட்டு	+ ஆயிரம்	— எண்ணேயிரம்	

“எண்ணலளவுப் பெயரும், நிறுத்தலளவுப் பெயரும், முகத்தலளவு, நீட்டலளவுப் பெயர்களும், பிற பெயர்களும் வருமொழியாய் வந்தால் நிலைமொழியாக நின்ற ஒன்று முதல் எட்டு ஈருகிய எண்களுள் முதலிலுள்ள ஒன்று இரண்டு என்னும் இரண்டு எண்களும் முதல் குறில் நீஞும். மூன்றும், ஆறும், ஏழும் முதல் நெடில் குறுகும். ஆறும், ஏழும் அல்லாத ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, எட்டு என்னும் ஆறு எண்களினுடைய இறுதியிலுள்ள உயிர்மெய்களும், ஏழு என்பதனுடைய இறுதியிலுள்ள உகர உயிரும் கெடும்.”

சுத்திரம்:

“எண்ணிறை அளவும் பிறவும் எய்தின் ஒன்று முதல்எட்டு ஈறுஆழும் எண்ணுள் முதல்ளார் எண்முதல் நீஞும் மூன்று ஆறு ஏழும் குறுகும் ஆறுஎழு அல்லவற்றின் ஈற்று உயிர் மெய்யும் ஏழன் உயிரும் ஏகும் ஏற்புழி என்மார் புலவர்.”

3. பல, சில, பூ, தெங்கு, மரப், தேன்

(இவற்றின் புணர்ச்சி) சுத்திரங்கள்

பல, சில

பல + பல — பல பல
சில + சில — சில சில

} இவற்றில் பல, சில என்ப வற்றின் முன் அவை முறையே வர இயல்பாயின.

பல + பல — பலப்பல
சில + சில — சிலச்சில

} இவற்றில் பல, சில என்ப வற்றின் முன் அவை முறையே வர மிக்கன.

பல + பல — பற்பல
சில + சில — சிற்சில

} இவற்றில் பல, சில என்ப
} வற்றின் முன் அவை
முறையே வர அகரங்கெட
லகரம் றகரமாயிற்று.

பல + கலை — பலகலை, பல்கலை
சில + வளை — சிலவளை, சில்வளை

} இவற்றில் பல, சில என்
} பவற்றின் முன் கலை, வளை
முறையே வர அகரம் நின்
ரும் நீங்கியும் விகற்பித்தன.

“பல, சில என்னும் இவ்விரு சொல்லும் பல என்பதற்கு முன் பல வென்பதும், சில என்பதற்கு முன் சில வென்பதும், வந்தால் வருமொழி முதல் மெய் இயல்பாதலும், மிகுதலும், நிலைமொழி இறுதியில் நின்ற அகரம்கெட லகர மெய் றகர மெய்யாகத் திரிதலும், இவைகளின் வேறு சொற்கள் வந்தால் நிலைமொழி இறுதியில் நின்ற அகரம் நிற்பதும் நீங்குவதுமாகி விகற்பித்தலும் உள்ளனவாம்.”

குத்திரம்:

“பல சில எனுமிவை தம்முன் தாம்வரின் இயல்பும் மிகலும் அகரம் ஏக லகரம் றகர மாகலும் பிறவரின் அகரம் விகற்ப மாகலும் உளபிற”

குறிப்பு; பல பல, சில சில எனத் தம் முன் தாம் வர அகரங்கெட்டு லகரம் றகரமாகாமல் சிறுபான்மை வருதலும் பற்பகல், சிற்கலை எனப் பிற வர அகரங்கெட்டு லகரம் றகரமாகத் திரிதலும் உண்டு.

பூ:

பூ + கொடி — பூங் கொடி
பூ + சோலை — பூஞ் சோலை
பூ + தடம் — பூந் தடம்
பூ + பொழில் — பூம் பொழில்

இவற்றில் ‘பூ’ என்னும் பெயர்ச் சொல்லின் முன் வந்த வல்லினத்திற்கு இனமாகிய மெல்லினம் மிகுந்தன.

“பூ என்னும் பெயர்ச் சொல்லின் முன் வருகிற வல்லினம் பொது விதியால் மிகுதலே யல்லால் அதற்கு இனமாகிய மெல்லினமும் மிகும்.”

சுத்திரம்:

“பூப் பெயர் முன் இன மென்மையுங் தோன்றும்.”

தெங்கு:

தெங்கு+காய்—தேங்காய் — இதில் ‘காய்’ என்னுஞ் சொல் வருமொழியாகத் ‘தெங்கு’ என்னும் நிலைமொழி முதல் நீண்டு ஈற்றிலுள்ள ‘கு’ என்னும் உயிர்மெய் நீங்கிறது.

“காய் என்னுஞ் சொல் வருமொழியாக வந்தால் தெங்கு என்னும் நிலைமொழி முதல் நீண்டு, ஈற்றிலுள்ள ‘கு’ என்னும் உயிர்மெய் நீங்கும்.”

சுத்திரம்:

“தெங்கு நீண்டு ஈற்று உயிர் மெய் கெடும் காய்வரின்.”

மரம்:

மரம் + அடி — மரவடி
மரம் + கிளை — மரக்கிளை
மரம் + நார் — மரநார்
மரம் + வேர் — மரவேர்

இ வற்றில் வருமொழி முதலில் உயிர், வலி, மெனி, இடை என்ற நாற்கணமும் வர, மகர மெய் கெட்டு உயிரீறு ஒப்பப் புணர்ந்தது.

மரம் + சிறிது — மரஞ்சிறிது — இதில் இ ன ம ா க த் திரிந்தது.

“மகரத்தை இறுதியிலுடைய சொற்கள் உயிர், வலி, மெனி, இடையாகிய நான்கு கணங்களும் வந்து புணரும்

பொழுது இறுதியிலுள்ள மகர மெய் கெட்டு உயிரிற்றுப் பொற்கள் போலப் புணர்வனவும், வல்லினம் வந்தால் கெடாமல் அதற்கிணமான மெல்லெழுத்தாகத் திரியும்.”

குத்திரம்:

“மவ்வீரு ஒற்று ஒழிந்து உயிரீறு ஒப்பவும் வன்மைக்கு இனமாத் திரிபவும் ஆகும்.”

தென்:

அல்வழி

வெற்றுமை

தென்+கடிது—தென் கடிது

தென் + செம்மை—

தென்சேம்மை

இவற்றில் வலி வருமொழி யாயிற்று.

தென்+மாண்டது—தென்மாண்டது தென்+மாட்சி—

தென்மாட்சி

இவற்றில் மெலி வருமாழியாயிற்று.

தென்+யாது—தென்யாது

தென்டயாப்பு—

தென் யாப்பு

இவற்றில் இடை வருமானியாயிற்று.

மேற்கூறியவற்றில் இருவழியிலும் வருமானி முதலில் மூன்று மெய்வர ‘தென்’ என்னுஞ் சொல் இயல்பாயிற்று.

இவற்றில் மெல்லினம் வருமொழி முதலாயிற்று.

மேற்கூறியவற்றில் இருவழியிலும் வருமானி முதலில் மெல்லினம் வர ‘தேன்’ என்னுஞ் சொல் இயல்பும், இறுதியழிவும் பெற்றது.

இவற்றில் வருமொழி முதலில் வவி முதலாயிற்று. மேற்கூறியவற்றில் இருவழியிலும் வருமொழி முதலில் வல்லெழுத்து வர தேன் என்னும் சொல் இயல்பும், வவி மிகலும், மெலி மிகலும் பெற்று வந்தது.

‘தேன் என்னுஞ் சொல் மூன்று இனமெய்களும் வருமொழி முதலில் வந்தால் இதிலுள்ள ‘ன்’கரமெய் இயல்பாதலும் மெல்லினம் வந்தால் அம்மெய் கெடுதலும் வல்லினம் வந்தால் அம்மெய் இயல்பாதலே யன்றிக் கெடுதலும், அதற்கு இனமான மெல்லினம் மிகுதலும் ஆகும்.

குத்திரம்:

“தேன் மொழி மெய்வரின் இயல்பும் மேன்மை
மேவின் இறுதி அழிவும் வலிவரின்
ஈறுபோய் வலிமெலி மிகலும் ஆம் இருவழி.”

4. ചെയ്യൻ വികാരം

1. குறுத்தாட் பூதம் — இதில் ‘குறுந்தான்’ என்பது வலிந்து வந்தது.
 2. தண்டையினினக் கிளி— இதில் ‘தட்டை’ என்பது மெலிந்து நின்றது.
 3. கற்பக நீழல் — இதில் ‘நீழல்’ என்பது நீண்டு நின்றது.
 4. நன்றென்றேன்தியேன்— இதில் ‘தியேன்’ என்பது குறுகி நின்றது.

- | | |
|--------------------|---|
| 5. நெல் விளையும்மே | — இதில் ‘விளையும்’ என்பது மகர மெய் வி ரி ந் து நின்றது. |
| 6. நீ நாடு கென | — இதில் ‘நாடுகு’ என்பது அகரம் தொக்கு நின்றது. |
| 7. மரையிதழ் | — இதில் ‘தாமரை’ என்பது முதல் குறைந்தது. |
| 8. ஓதி முது போத்து | — இதில் ‘ஓந்தி’ என்பது இடை குறைந்தது. |
| 9. நீலுண் துகிலிகை | — இதில் ‘நீலம்’ என்பது கடை குறைந்தது. |

“செய்யுளில் ஒரை, எதுகை முதலியன வழுவும். அப்பொழுது அதை நீக்கும் பொருட்டுச் சில சொற்கள் விகாரப்படும். அவ்விகாரமே செய்யுள் விகாரமாம் அது வலித்தல், மெலித்தல், நீட்டல், குறுக்கல், விரித்தல், தொகுத்தல் எனவும், முதற்குறை, இடைக்குறை, கடைக்குறை எனவும் ஒன்பது வகைப்படும்.”

குறிப்பு: செய்யுள் விகாரம் செய்யுளில் மாத்திரம் வரும். உலக வழக்கில் வராது இது தனிமொழி, தொடர் மொழிகளில் வரும்.

தொகுத்தல் விகாரம் பகுபதத்திலும், முதல், இடை, கடைக்குறை விகாரங்கள் பகாப் பதத்திலும் வரும்.

5. தீர்க்க சந்தி

வடமொழித் தொடர்கள் தமிழில் வருங்கால் பெரும் பாலும் அவ்வடநூல் புனர்ச்சியையே பெறும். அது உயிரோடு உயிர் புனர்க்கையில் தீர்க்க சந்தி, குண சந்தி விருத்தி சந்தி என மூவகைப்படும்.

பத + அம்புயம்—பதாம்புயம் — இதில் அகரத்தின் முன் ஆகரம் வர, அவ்விரண் டுங் கெட, ஆகாரம் தோன்றியது.

பரம + ஆநந்தம்—பரமாநந்தம் — இதில் அகரத்தின் முன் ஆகாரம் வர, அவ்விரண் டுங் கெட ஆகாரம் தோன்றியது.

கங்கா + அமிருதம்—கங்காமிருதம் — இதில் ஆகாரத்தின் முன் ஆகாரம் வர, அவ்விரண் டுங் கெட ஆகாரம் தோன்றியது.

சதா + ஆநந்தம்—சதானந்தம் — இதில் ஆகாரத்தின் முன் ஆகாரம் வர, அவ்விரண் டுங்கெட ஆகாரம் தோன்றியது

“அகர ஆகாரங்களில் ஒன்றன் முன் அவற்றில் ஒன்று வந்தால் அவ்விரண் டுங் கெட ஓர் ஆகாரம் தோன்றும்.”

கவி + இந்திரன்—கவீந்திரன் - இதில் இகரத்தின் முன் இகரம் வர அவ்விரண் டுங் கெட்டு ஈகாரம் தோன்றியது.

கிரி + ஈசன்—கிரீசன்— இதில் இகரத்தின் முன் ஈகாரம் வர அவ்விரண் டுங் கெட்டு ஈகாரம் தோன்றியது.

நதீ + ஈசன்—நதீசன்— இதில் ஈகாரத்தின் முன் ஈகாரம் வர, அவ்விரண் டுங் கெட்டு ஈகாரம் தோன்றியது.

“இகர, ஈகாரங்களில் ஒன்றன் முன் அவற்றில் ஒன்று வந்தால் அவ்விரண்டுங் கெட ஓர் ஈகாரம் தோன்றும்.”

குரு + உதயம் — குருதயம் - இதில் உகரத்தின் முன்உகரம் வர, அவ்விரண்டுங் கெட ஊகாரம் தோன்றியது.

சிந்து + ஊர்மி — சிந்தூர்மி - இதில் உகரத்தின் முன் ஊகாரம் வர, அவ்விரண்டுங் கெட ஊகாரம் தோன்றியது.

சுயம்பு + உபதேசம் — சுயம்புபதேசம் - இதில் ஊகாரத்தின் முன் உகரம் வர, அவ்விரண்டுங் கெட ஊகாரம் தோன்றியது.

சுயம்பு + ஊர்ச்சிதம் — சுயம்பூர்ச்சிதம் - இதில் ஊகாரத்தின் முன் ஊகாரம் வர அவ்விரண்டுங் கெட ஊகாரம் தோன்றியது.

“உகர ஊகாரங்களில் ஒன்றன்முன் அவற்றில் ஒன்று வந்தால் அவ்விரண்டுங் கெட ஓர் ஊகாரம் தோன்றும்.”

“அகர ஆகாரங்களில் ஒன்றன்முன் அவற்றில் ஒன்று வந்தால், அவ்விரண்டுங் கெட ஓர் ஆகாரம் தோன்றுதலும், இகர ஈகாரங்களில் ஒன்றன் முன் அவற்றில் ஒன்று வந்தால், அவ்விரண்டுங் கெட ஓர் ஈகாரம் தோன்றுதலும், உகர ஊகாரங்களில் ஒன்றன் முன் அவற்றில் ஒன்று வந்தால், அவ்விரண்டுங் கெட ஓர் ஊகாரம் தோன்றுதலுமே தீர்க்க சந்தியாம்.”

6. குணசந்தி

தேவ + இந்திரன் - தேவேந்திரன்-இதில் அகரத் திற்கு முன் இகரம் வர அவ்விரண்டுங்கெட ஏகாரம்தோன் நியது.

தேவ + ஈசன் - தேவைசன் - இதில் அகரத்திற்கு முன் ஈகாரம் வர, அவ்விரண்டுங் கெட ஏகாரம் தோன் நியது.

தரா + இந்திரன் - தரேந்திரன் - இதில் ஆகாரத் தின் முன் இகாரம் வர அவ்விரண்டுங் கெட்டு ஏகாரம் தோன்நியது.

ரமா + ஈசன் - ரமேசன்-இதில் ஆகாரத்தின்முன் ஈகாரம் வர அவ்விரண்டுங் கெட்டு ஏகாரம் தோன்நியது.

“அகர ஆகாரங்களில் ஒன்றன்முன் இகர, ஈகாரங்களில் ஒன்று வந்தால் அவ்விரண்டுங் கெட ஓர் ஏகாரம் தோன்றும்.

ஞான + உதயம் - ஞானேதயம்-இதில் அகரத்தின் முன் உகரம் வர, அவ்விரண்டுங் கெட்டு ஓர் ஒகாரம் தோன்றியது.

ஞான + ஊர்ச்சிதன் - ஞானேர்ச்சிதன் - இதில் அகரத்தின் முன் ஊகாரம் வர, அவ்விரண்டுங் கெட்டு ஓர் ஒகாரம் தோன்றியது.

கமலா + உத்சவம் - கமலோத்சவம் - இதில் ஆகாரத்தின் முன் உகரம் வர, அவ்விரண்டுங் கெட்டு ஓர் ஜூகாரம் தோன்றியது.

தயா + ஊர்ச்சிதன் - தயோர்ச்சிதன் - இதில் ஆகாரத்தின் முன் ஊகாரம் வர, அவ்விரண்டுங்கெட்டு ஓர் ஜூகாரம் தோன்றியது.

“அகர, ஆகாரங்களின் ஒன்றன் முன் இகர, ஈகாரங்களில் ஒன்று வந்தால், அவ்விரண்டுங் கெட ஓர்ஜகாரந் தோன்றுதலும், அகர ஆகாரங்களில் ஒன்றன் முன் உகர, ஊகாரங்களில் ஒன்று வந்தால் அவ்விரண்டுங் கெட ஓர் ஜூகாரம் தோன்றுதலும் குணச் சந்தியாம்.”

7. விழுத்தி கந்தி

பரம + ஏகாந்தி - பரமைகாந்தி - இதில் அகரத்தின் முன் ஏகாரம் வர, அவ்விரண்டுங் கெட்டு ஓர் ஜூகாரம் தோன்றியது.

சர்வ + ஜூகவரியம் - சர்வைசுவரியம் - இதில் அகரத்தின் முன் ஜூகாரம் வர, அவ்விரண்டுங் கெட்டு ஓர் ஜூகாரம் தோன்றியது.

தேவதா + ஏகத்வம் — தேவதைகத்துவம்— இதில் ஆகரத்தின் முன் ஏகாரம் வர, அவ்விரண்டுங் கெட்டு ஓர் ஜூகாரம் தோன்றியது.

தேவதா + ஜக்கியம் — தேவதைக்கியம் — இதில் ஆகாரத்தின் முன் ஜகாரம் வர, அவ்விரண்டுங் கெட்டு ஓர் ஜகாரம் தோன்றியது.

“அகர ஆகாரங்களின் ஒன்றன்முன் ஏகார ஜகாரங்களில் ஒன்று வந்தால், அவ்விரண்டுங்கெட ஓர் ஜகாரம் தோன்றும்.”

வந + ஓட்டி — வனெளஷ்டி — இதில் அகரத்தின் முன் ஓகாரம் வர, அவ்விரண்டுங்கெட ஓர் ஓளகாரம் தோன்றியது.

திவ்ய + ஓளஷ்டம் — திவ்யெளஷ்டம் — இதில் அகரத்தின் முன் ஓளகாரம் வர, அவ்விரண்டுங் கெட்டு ஓர் ஓளகாரம் தோன்றியது.

மகா + ஓட்டி — மகெளஷ்டி — இதில் ஆகாரத்தின் முன் ஓகாரம் வர, அவ்விரண்டுங் கெட்டு ஓர் ஓளகாரம் தோன்றியது.

மகா + ஓளதார்யம் — மகெளதார்யம் — இதில் ஆகாரத்தின் முன் ஓளகாரம் வர அவ்விரண்டுங் கெட்டு ஓர் ஓளகாரம் தோன்றியது.

“அகர ஆகாரங்களில் ஒன்றன்முன் ஓகார ஓளகாரங்களில் ஒன்று வந்தால் அவ்விரண்டுங் கெட ஓர் ஓளகாரம் தோன்றும்.”

“அகர ஆகாரங்களில் ஒன்றன் முன் ஏகார ஜகாரங்களில் ஒன்று வந்தால் அவ்விரண்டுங்கெட ஓர் ஜகாரம் தோன்றுதலும், அவற்றின்முன் ஓகார ஓளகாரங்களில் ஒன்று வந்தால் ஓர் ஓளகாரம் தோன்றுதலும் விருத்தி சந்தியாம்.”

5. பொருள்

அறம், பொருள், இன்பமும், அவற்றின் நிலையின்மையும், அவற்றின் நீங்கிய வீடு பேறும் பற்றி விவரிப்பதே பொருள் இலக்கணமாம்.

அப்பொருள் இலக்கணம் அகப்பொருள் புறப் பொருள் என இரு வகைப்படும்.

1. அகத்தினை (முதல்-கடு-உரி)

அகத்தினை

ஒத்த அன்புடைய ஒரு தலைவனும் ஒரு தலைவியும் மனங்கலந்து அன்பாக வாழும் வாழ்க்கையே அகத்தினையாம். இவ்வின்பம் மற்றையோருக்கு இத்தன்மை என எடுத்துக்காட்ட இயலாதது ஆகும்.

இவ்வக வொழுக்கம் கைக்கிளை, பெருந்தினை ஐந்தினை என ஏழு வகைப்படும்.

கைக்கிளை: இது ஒரு பக்க அன்பாகும். அன்பில்லாத தலைவியினிடத்தில் தலைவன் மட்டும் அன்பு செலுத்துவது பொருந்திய அன்பு ஆகாது. அவ்வன்பு பற்றிக் கூறுவதே கைக்கிளைத் தினையாகும். (கை-பக்கம்; கிளை-உறவு; தினை-ஒழுக்கம்).

பெருந்தினை: வயதின் முத்த தலைவன் ஒருவன் ஒரு இள நங்கையை மனந்து கொள்ளுவது போல், ரூபொருந்தா வாழ்க்கையைப் பற்றிக் கூறுவது பெருந்தினையாகும்.

ஜந்தினை: அன்போடு பொருந்திய இன்ப வாழ்க்கையானது ஜந்தினை எனப்படும். குறிஞ்சி, மருதம், பாலை, மூல்லை, நெய்தல் என அது ஜந்து வகைப்படும்.

குறிஞ்சி: ஒரு தலைவனும் தலைவியும் பொருந்தி வாழ்வது குறிஞ்சியாம்.

மருதம்: ஒரு தலைவனும் தலைவியும் பிணங்கி வாழ்வது மருதமாம்.

பாலை: ஒரு தலைவனும் தலைவியும் பிரிந்து வாழ்வது பாலையாம்.

மூல்லை: ஒரு தலைவன் பிரிந்த காலத்தும் தலைவி ஆற்றியிருந்து வாழ்வது மூல்லையாம்.

நெய்தல்: ஒரு தலைவனும் தலைவியும் ஒருவர் பிரிவுக்கு ஒருவர் ஆற்றுமல் பெரிதும் சோாந்து வருந்து வது நெய்தலாம்.

அகப்பொருள் பற்றி வரும் மேற்கூறிய ஏழும் முதற் பொருள், கருப்பொருள், உரிப் பொருள் என்று மூன்று வகைப்படும்.

முதற் பொருள்:

நிலமும், பொழுதும் முதற் பொருள் என்று கூறப்படும்.

நிலம்:

குறிஞ்சி: மலையும் மலை சார்ந்த இடமும் குறிஞ்சித் தினைக்குரிய நிலமாகும்.

முல்லை: காடும் காடு சார்ந்த இடமும் முல்லைத் திணைக்குரிய நிலமாகும்.

பாலை: சுரமும் சுரம் சார்ந்த இடமும் பாலைத் திணைக்குரிய நிலமாகும்.

மருதம்: வயலும் வயல் சார்ந்த இடமும் மருதத் திணைக்குரிய நிலமாகும்.

நெய்தல்: கடலும் கடல் சார்ந்த இடமும் நெய்தல் திணைக்குரிய நிலமாகும்.

குறிப்பு: பாலைக்குத் தனியாக நிலம் இல்லை. குறிஞ்சியிலும் முல்லையிலும் உள்ள சில இடங்கள் வெயிலின் கொடுமையால் தம் இயல்பு திரிந்து மணலாகும். அதையே பாலை என்று வழங்குகின்றனர்.

பொழுது:

இது பெரும்பொழுது சிறு பொழுது என இரு வகைப்படும்.

பெரும் பொழுது: இது இளவேணில், முது வேணில், கார் காலம், கூதிர் காலம், முன் பனிக் காலம், பின் பனிக்காலம் என ஆறு வகைப்படும்.

இளவேணில்: சித்திரையும், வைகாசியும் இளவேணிற் காலமாம்.

முது வேணில்: ஆனியும், ஆடியும் முது வேணிற் காலமாம்.

கார் காலம்: ஆவணியும், புரட்டாசியும் கார் காலமாம்.

கூதிர்க்காலம்: ஐப்பசியும், கார்த்திகையும் கூதிர்க்காலமாம்.

முன் பனிக்காலம்: மார்கழியும், தையும் முன் பனிக் காலமாம்.

பின் பனிக்காலம்: மாசியும், பங்குணியும் பின் பனிக்காலமாம்.

சிறு பொழுது: இது மாலை, யாமம், வைகறை, காலை, நண்பகல், பிற்பகல் அல்லது எற்பாடு என்று ஆறு வகைப்படும்.

மாலை: இரவின் முதற் பத்து நாழிகை நேரமே மாலையாம். (மாலை 6 மணியிலிருந்து 10 மணி முடியவுள்ள நேரம்)

யாமம்: இரவின் இரண்டாம் பத்து நாழிகை நேரமே யாமமாகும். (இரவு 10 மணியிலிருந்து 2 மணி முடியவுள்ள நேரம்).

வைகறை: இரவின் முன்றும் பத்து நாழிகை நேரமே வைகறையாம். (இரவு 2 மணியிலிருந்து 6 மணி முடியவுள்ள நேரம்)

காலை: பகலின் முதற்பத்து நாழிகை நேரமே காலையாம். (பகல் 6 மணியிலிருந்து 10 மணி முடியவுள்ள நேரம்)

நண்பகல்: பகலின் இரண்டாம் பத்து நாழிகை நேரமே நண்பகலாம். (பகல் 10 மணியிலிருந்து 2 மணி முடியவுள்ள நேரம்).

பிற்பகல் அல்லது எற்பாடு:

பகவின் மூன்றும் பத்து நாழிகை நேரமே பிற்பகல் அல்லது எற்பாடாம். (பகல் 2 மணியிலிருந்து 6 மணி முடியவுள்ள நேரம்)

திணையும் பெரும்பொழுதும் சிறுபொழுதும்

மருதத்திற்கும், நெய்தலுக்கும் ஆறு காலங்களும், குறிஞ்சிக்குக் கூதிரும், முன்பணியும், மூல்லைக்குக் காரும், பாலைக்கு இருவகை வேணிலும் பின்பணியும் உரிய பெரும் பொழுதாம்.

மருதத்திற்கு வைகறை காலைகளும், குறிஞ்சிக்கு யாமமும்; மூல்லைக்கு மாலையும்; நெய்தற்கு எற்பாடும்; பாலைக்கு நண்பகலும் உரிய சிறு பொழுதாம்.

கருப்பொருள்

தெய்வம், உணவு, விலங்கு, மரம், பறவை, பறை செய்தி, யாழ், பண் முதலியன கருப்பொருளாம்.

மருதத்திற்குரிய கருப்பொருள்

தெய்வம்	- இந்திரன்
உணவு	- நெல்
விலங்கு	- எருமை, நீர் நாய்
மரம்	- வஞ்சி, காஞ்சி, மருதம்
பறவை	- நாரை, நீர்க்கோழி, தாரா
பறை	- மணமுழா, நெல்லரிகிணை
செய்தி	- நெல்லரிதல், வைக்கோல் துவைர் பித்தல், களை பறித்தல்
யாழ்	- மருத யாழ்
பண்	- மருதம்

தலை மகன்	- ஊரன், மகிழ்நன்
தலைமகன்	- கிழத்தி, மனைவி
பூ	- தாமரை, செங்கழுநீர், குவளை
நீர்	- பொய்கை, ஆறு, மனைக் கிணறு
ஆடவர்	- கடையர், உழவர்
மகளிர்	- கடைச்சியர், உழுத்தியர்
ஊர்	- பேரூர், முதூர்

குறிஞ்சிக்குரிய கருப்பொருள்

தெய்வம்	- முருகன்
உணவு	- மலை நெல், தினை
விலங்கு	- புலி, கரடி, சிங்கம், பன்றி, யானை
மரம்	- அகில், சந்தனம், தேக்கு, வேங்கை, காந்தன்
பறவை	- கிளி, மயில்
பறை	- வெறியாட்டு, தொண்டகம்
செய்தி	- தேனி மித்தல், கிழங்கு எடுத்தல், குன்றமாடுதல், கிளி கடிதல்
யாழ்	- குறிஞ்சியாழ்
பன்	- குறிஞ்சி
தலைமகன்	- சிலம்பன், வெற்பன், பொருப்பன்
தலைமகன்	- கொடிச்சி, குறத்தி
நீர்	- அருவிநீர், சுனை நீர்
பூ	- குறிஞ்சி, காந்தன், வேங்கை, சுனைக்குவளை
ஆடவர்	- குறவர், குன்றவர்
மகளிர்	- குறத்தியர்
ஊர்	- சிறுகுடி

பாலீக்குரிய கருப்பொருள்

- | | |
|---------|--|
| தெய்வம் | - தூர்க்கை, சூரியன் |
| உணவு | - வழி பறித்தல், ஊர்க் கொள்ளோ |
| விலங்கு | - வலியிழந்த யானை, புலி, செந்நாய்கள் |
| மரம் | - ஓமை, இருப்பை, பாலீ |
| பறவை | - கழுகு, பருந்து |
| பறை | - போர்ப் பறை, ஊரெறிபறை, நிரை கோட்பறை, |
| செய்தி | - நிரை கொள்ளுதல், சுரத்தெறிதல், சூறையாடுதல், |
| யாழ் | - பாலீயாழ் |
| பண் | - பஞ்சரம் |
| தலைமகன் | - மீளி, விடலை, காளை |
| தலைமகள் | - எயிற்றி, பேதை |
| பூ | - மராம், குராம், பாதிரி |
| நீர் | - வற்றின கிணறும், வற்றினசுனையும் |
| ஆடவர் | - எயினர், மறவர் |
| மகளிர் | - எயிற்றியர், மறத்தியர் |
| ஊர் | - கொல் குறும்பு |

முல்லீக்குரிய கருப்பொருள்

- | | |
|---------|--------------------------|
| தெய்வம் | - வாசுதேவன் |
| உணவு | - வரகு, சாமை |
| விலங்கு | - முயல், சிறுமான் |
| மரம் | - கொன்றை, காயா, குருந்து |
| பறவை | - கானக் கோழி, மயில் |
| பறை | - ஏறு கோட் பறை |

செய்தி	- வரகுகளை பறித்தல், நிரை மேய்த் தல், குழலுதல்
யாழ்	- மூல்லையாழ்
பண்	- சாதாரி
தலைமகன்	- குறும்பொறை நாடன், தோன்றல்
தலைமகள்	- கிழுத்தி, மனைவி
பூ	- மூல்லை, தோன்றி
நீர்	- காண்யாறு
ஆடவர்	- இடையர், ஆயர்
மகளிர்	- இடைச்சியர், ஆய்ச்சியர்
ஊர்	- பாடி, சேரி

நெய்தற்குரிய கருப்பொருள்

தெய்வம்	- வருணன்
உணவு	- மீன், உப்பு
விலங்கு	- சூரு, முதலை
மரம்	- புன்னை, தாழை
பறவை	- அன்னம், நீர்க்காக்கை, அன்றில்
பறை	- மீன் கோட் பறை, நாவாய்ப் பறை
செய்தி	- மீன் விற்றல், உப்பு விற்றல் அவற்றை ஈட்டல்.
யாழ்	- விளரியாழ்
பண்	- செவ்வழி
தலைமகன்	- துறைவன், கொண்கன், சேர்ப்பன்
தலைமகள்	- நுளோச்சி, பரத்தி
நீர்	- மணற்கிணறும், உவர்க்கழியும்
பூ	- தாழை, நெய்தல்
ஆடவர்	- பரதர், நுளோயர்
மகளிர்	- பரத்தியர், நுளோச்சியர்
ஊர்	- பட்டினம், பாக்கம்

உரிப் பொருள்

அந்தந்த நிலத்துக்கு மக்கட்குரியதாகக் கூறும் ஒழுக்கமே உரிப் பொருளாம்.

மருதத்திற்கு ஊடலும், ஊடல் நிமித்தமும் உரிப் பொருள்களாம்.

குறிஞ்சிக்குப் புணர்தலும், புணர்தல் நிமித்தமும் உரிப் பொருள்களாம்.

பாலைக்குப் பிரிதலும், பிரிதல் நிமித்தமும் உரிப் பொருள்களாம்.

மூல்லைக்கு இருத்தலும், இருத்தற்குரிய நிமித்தமும் உரிப் பொருள்களாம்.

நெய்தற்கு இரங்கலும், இரங்கற்குரிய நிமித்தமும் உரிப் பொருள்களாம்.

மேற்கூறிய ஐந்தினை ஒழுக்கம் களவு, கற்பு என இருவகைப்படும்.

களவு: ஒரு தலைவனும் ஒரு தலைவியும் தனிமையிற் கண்டு அன்புடையவராய்ப் பிறர் அறியாமல் தமக்குள் ஒழுகுகின்ற ஒழுக்கமே களவொழுக்கமாம்.

கற்பு: களவினால் சிறிது காலம் தொடர்புடைய தலைவனும், தலைவியும் பெற்றேரும் மற்றேரும் அறிய மணஞ்செய்து இல்லறம் நடத்துவதே கற்பொழுக்கமாம்.

2. புறத்தினை (பன்னிரண்டுஞ் கூறல்)

ஒத்த அன்புடையாராலே யன்றி எல்லாராலும் அனுபவித்து அறியப்பட்டு இது இவ்வாறு இருந்தது எனப் பிறர்க்குக் கூறப்படும் பொருளே புறத்தினையாம்.

இது பழந்தமிழரின் போர்முறை, ஈகை, வீரம் முதலிய செயல்களைப் பற்றி விரிவாகக் கூறும்.

இது வெட்சி, கரந்தை, வஞ்சி, காஞ்சி, நொச்சி, உழிஞ்சு, தும்பை, வாகை, பாடாண், பொது, கைக்கிளை, பெருந்தினை எனப் பன்னிரண்டு வகைப்படும்.

1. வெட்சி: வீரர் வெட்சிமாலை யணிந்து பகைவர்களுடைய பசுக் கூட்டங்களைக் கவர்ந்து செல்லுதலே வெட்சித் தினையாம்.

2. கரந்தை: வீரர் கரந்தை மாலை யணிந்து பகைவர்கள் கவர்ந்து சென்ற தம் பசுக்கூட்டங்களை மீட்டு வருதலே கரந்தைத் தினையாம்.

3. வஞ்சி: வீரர் வஞ்சி மாலை யணிந்து பகைவர்நாட்டைக் கைப்பற்றக் கருதிப் போருக்கு எழுவது வஞ்சித் தினையாம்.

4. காஞ்சி: வீரர் காஞ்சி மாலை யணிந்து தம் நாட்டிற்கு வந்த பகைவரை எதிர்த்து நிற்றலே காஞ்சித் தினையாம்.

5. உழிஞ்சு: வீரர் உழிஞ்சு மாலை அணிந்து பகைவருடைய மதிலை வளைத்துக் கொள்ளுதலே உழிஞ்சுத் தினையாம்.

6. நொச்சி: வீரர் நொச்சி மாலை யணிந்து தம் மதிலைப் பகைவர் வளைத்திருக்கத் தாம் தம் மதிலைக் காத்து நிற்பதே நொச்சித் தினையாம்.

7. தும்பை: வீரர் தும்பை மாலை யணிந்து பகைவரை வஞ்சியாது நேர் நின்று போர் செய்தல் தும்பைத் தினையாம்.

8. வாகை: வெற்றி பெற்ற வீரர் குடுவது வாகை மாலை. இதுவே வாகைத் திணையாம்.

9. பாடாண்: ஒருவனுடைய வெற்றி, வலிமை, கொடை, அளி முதலியவற்றைப் புகழ்ந்து கூறுதல் பாடாண் திணையாம்.

10. பொது: மேற் கூறிய திணைகளில் கூறப்படாதவையே பொதுவியலாம். மூவரசர்கள் அணிந்த பூக்களையும், அரசியல் திறமையையும், கழல் புனைதலையும் புறங்கொடாத நிலையினையும் மற்றுள்ளவற்றைபும் புகழ் தலே பொதுவியலாம்.

11. கைக்கிணை: இது ஒருதலைக் காமம் ஆகும். இது ஆண்பாற் கூற்று, பெண்பாற் கூற்று என்று இரு பகுதிகளைக் கொண்டதாம்.

12. பெருந்திணை: இது எல்லை மீறிய காம வொழுக்கமாகும். பெண்பாற் கூற்று, ஆண்பாற் கூற்று என இது இரு வகைப்படும். ஒத்த அன்பின் மாறுபட்டன வெல்லாம் இதில் அடங்கும்.

6. யாப்பு

1. வெண்பா

(குறள் — நேரிசை — இன்னிசை)

வேண்டுதல்வேண் டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல.

இது இரண்டடிகளால் ஆகிய வெண்பா. இதில்
ஈற்றடி முச்சீராலும் ஏனையடி நாற்சீராலும் வந்துள்ளன.

கூவிளங்காய்	தேமா	கருவிளம்	தேமா
வேண்,டுதல்,வேண்	டா,மை	இலா,னடி	சேர்ந்,தார்க்
<u> </u>	<u> </u>	<u> </u>	<u> </u>
வெண்சீர்	இயற்சீர்	இயற்சீர்	
வெண்டளை	வெண்டளை	வெண்டளை	

இப்பாவில் காய்ச்சீர், மாச்சீர், விளச்சீர் வந்துள்ளன.
ஈற்றுச் சீர் நாள் என்னும் வாய்பாட்டில் முடிவு
பெற்றுள்ளது. வெண்சீர் வெண்டளையும், இயற்சீர்
வெண்டளையும் இதில் வந்துள்ளன. இவ்வாறு இரண்டடி
முதல் பன்னிரண்டடி பெற்று வருவது வெண்பாவாகும்.

“ஈற்றடி முச்சீராகவும், மற்றையடி நாற்சீராகவும்
பெற்று, காய்ச்சீர், மாச்சீர், விளச்சீர்களும் இருவகை
வெண்டளைகளுங் கொண்டு, மற்றைச் சீரும் தளையும்
பெருமல் நாள், மலர், காசு, பிறப்பு என்ற வாய்பாடு
களில் ஒன்றைப் பெற்று வருவதே வெண்பாவின் பொது
இலக்கணமாம்.”

“இவ்வெண்பா குறள் வெண்பா, நேரிசை வெண்பா, இன்னிசை வெண்பா, சிந்தியல் வெண்பா, பங்குடை வெண்பா என ஐந்து வகைப்படும்.

குறள் வெண்பா

அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால் பிறவாழி நீந்தல் அரிது — இது குறள் வெண்பா.

இது வெண்பாவின் பொது இலக்கணத்துடன் இரண்டு அடிகளால் வந்துள்ளது.

“வெண்பாவின் பொது இலக்கணத்துடன் ஈரடியால் வருவதே குறள் வெண்பாவாம்.”

நேரிசை வெண்பா

பன்னாடுஞ் சென்றக்கால் பண்பிலார் தம்முழை என்னாலும் வேண்டுப என்றிகழ்ப் — என்னாலும் வேண்டினும் நன்றுமற் றென்று விழுமியோர் காண்டொறும் செய்வர் சிறப்பு.

இது வெண்பாவின் பொது இலக்கணத்துடன் நான்கு அடிகளால் வந்துள்ளது. இதில் இரண்டாமடியின் இறுதிச் சீர் முதல் இரண்டடிகளுக்கேற்ற தனிச் சொல் பெற்றிருக்கின்றது. இவ்வாறு வருவதே நேரிசை வெண்பா.

“வெண்பாவின் பொது இலக்கணத்துடன் நான்கு அடிகளாய், இரண்டாமடியின் இறுதிச் சீர் முதல் இரண்டடிகளுக்கு ஏற்ற தனிச் சொல் பெற்று வருவதே நேரிசை வெண்பாவாம்.”

குறிப்பு; மற்றைய வடிகளில் தனிச் சொல் பெற்று வந்தாலும் அது நேரிசை வெண்பா அன்று. அது இன்னிசை வெண்பாவினையே சாரும்.

இன்னிசை வெண்பா

ஆற்றவும் கற்றுர் அறிவுடையார் அஃதுடையார்
நாற்றிசையும் செல்லாத நாடில்லை அந்நாடு
வேற்றுநா டாகா தமவேயாம் ஆயினுல்
ஆற்றுமை வேண்டுவ தில்.

வெண்பாவின் பொது இலக்கணத்துடன் நான்கு
அடிகள் கொண்டதாய், தனிச்சொல் இன்றி இது
வந்திருக்கிறது. இவ்வாறு வருவதே இன்னிசை
வெண்பா.

“வெண்பாவின் பொது இலக்கணத்துடன் நான்கு
அடிகளாய்த் தனிச் சொல் இன்றி வருவதே இன்னிசை
வெண்பாவாம்.”

குறிப்பு:- தனிச் சொல் பெற்றாலும் பல விகற்பத்தால் வந்தால்
அது இன்னிசை வெண்பாவேயாம்.

2. ஆசிரியப்பா—(பொது)

தீர்த்த மென்பது சிவகங் கையே
ஏத்த ருந்தல மெழிற்புலி யூரே
மூர்த்தி யம்பலக் கூத்தன துருவே.

இப்பா ஆசிரியப்பாவாகும். இதில் நாற்சீர் அடிகளே
பயிலுகின்றன. எல்லாம் ஈரசைச் சீர்களாகவே இருக்கின்றன. இவ்வாறு வருவதே ஆசிரியப்பாவாகும்.

“நாற்சீரான் வரும் அடிகளைக் கொண்டதாய், பெரும்
பாலும் ஈரசைச் சீர்களால் பயிலுவது ஆசிரியப்பாவாகும்.
இது அகவற்பா வென்றும் பெயர் பெறும். இது மூன்றாடிச் சிறுமை உடையது. பாடுவோன்து திறத்திற்குத்
தகுந்தாற்போன்று பலவடிகளையுடையதாய் இது வரும்.”

7. அணி

1. வேற்றுப் பொருள் வைப்பணி

தீது நல்லன வாயிரு திறத்தவந் தெரிந்தே
எதி லார்க்கவை செய்வரேல் தமக்குடன் எய்தும்
பேதை நீரையாய் அமரரைச் சிறைசெய்த பிழையால்
மாது யர்ப்பட வண்ணியே இறுதியும் வருமால்.

இதில் முதல் இரண்டடிகளில் “தீமையும் நன்மையுமாகிய செயல்களை ஒருவன் பிறர்க்குச் செய்வானாகில் அவற்றின் பயனை அவன் அடைந்து தீருவான்” என்று கூறியது பொதுப் பொருளாகும். பின்னிரண்டடிகளில் “தேவர்களைச் சிறையிலடைத்துத் துன்புறுத்திய குற்றத் தைச் சூரபன்மன் செய்துள்ளதால் அவன் துன்பமேயன்றி மரணமும் அடைவான்” என்று சிறப்புப் பொருள் விளக்கப்பட்டிருக்கிறது.

“பொதுப்பொருளால் சிறப்புப்பொருளையும், சிறப்புப் பொருளால் பொதுப்பொருளையும் நிறுவுதலே வேற்றுப் பொருள் வைப்பணியாம்.”

2. வேற்றுமையணி

ஓங்க லிடைவந் துயர்ந்தோர் தொழுவிளங்கி ஏங்கொலிநீர் ஞாலத் திருள்கற்றும் - ஆங்கவற்றுள் மின்னேர் தனியாழி வெங்கதிரொன் ரேணையது தன்னே ரிலாத் தமிழ்.

இப்பாவில் சூரியனுக்கும் தமிழுக்கும் உள்ள இருளாகற்றுவதாகிய ஓப்புமை கூறி, பின் அவற்றுக்கிடையேயுள்ள வேற்றுமையைக் கூறுகின்றார். இவ்வாறு கூறுவதே வேற்றுமையணியாம்.

“முதலில் இரண்டு பொருள்களுக் கிடையேயுள்ள ஒப்புமையைக் கூறி, அதன்பிறகு அவற்றுக்கிடையேயுள்ள வேற்றுமையைக் கூறுவதே வேற்றுமையணியாம்.

3. சிலேடையணி

வாரிக் களத்தடிக்கும் வந்தபின்பு கோட்டைபுகும் போரிற் சிறந்து பொலிவாகும் — சீருற்ற செக்கோல் மேனித் திருமலைரா யன்வரையில் வைக்கோலும் மால்யானை யாம்.

இப்பாவில் முதல் இரண்டடிகளில் “யானை வீரரைத், துதிக்கையால் வாரி எடுத்துப் போர்க்களத்தில் அடிக்கும், அரணில் புகும். போரில் சிறந்து விளங்கும்.” என்ற கருத்தை விளக்கி விட்டு, பின் அவ்வடிகளுக்கே “வைக்கோல் வாரி எடுத்து நெற்களத்தில் அடிக்கப்படும், கோட்டையாகக் கட்டப்படும். வைக்கோற் போராய் விளங்கும்,” என்று பொருள் கொள்ளுமாறு வைத்துள்ளார். இவ்வாறு ஒரு சொல்லோ, தொடரோ இரு பொருள் தருமாறு கூறுவதே சிலேடையணி.

“ஒரு சொல்லோ தொடரோ இரு பொருள் தருமாறு கூறுவதே சிலேடையணியாம்.”

4. மடக்கணி

துறைவா துறைவார் பொழிற்றுணவர் நீங்க உறைவார்க்கு முண்டாங்கோல் சேவல் —
சிறைவாங்கிப் பேடைக் குருகாரப் புல்லும் பிறங்கிருள்வாய்
வடைக் குருக மனம்:

இப்பாவில் முதலடியில் ‘துறைவா’ என்ற சொல் ஒன்றே மடங்கி வந்து வேறு பொருள் கொண்டது.

முதலில் வந்த ‘துறைவா’ என்ற சொல் நெய்தல் நிலத் தலைவனைக் குறிக்கும். இரண்டாவது சொல் இடத்தைக் குறிக்கும்.

கனிவா யிவள்புலம்பக் காவலை நீங்கில்
இனியா ரினியா ரெமக்குப்—பனிநாள்
இருவராத் தாங்கு முயிரன்றி யெங்குண்
டொருவராத் தாங்கு முயிர்.

இப்பாவில் இரண்டாமடியில் ‘இனியார்’ என்ற சொல் ஒன்றே மடங்கி வந்து வேறு பொருள் கொண்டது. முதலில் வந்த ‘இனியார்’ என்ற சொல் ‘இனிமையான வார்த்தை சொல்லுகின்றவர்’ என்ற பொருளைத் தரும். இரண்டாவது சொல் ‘இனிமேல் யார் இருக்கிறார்?’ என்ற பொருளைத் தரும்.

மேற்கூறியவாறு வந்த சொல்லே வந்து வெவ்வேறு பொருளைக் கொண்டு விளங்குவதே மடக்கு. இது யமகம் என்றும் பெயர் பெறும்.

“எழுத்துக்களது தொகுதி, பிற வெழுத்தானும், சொல்லானும், இடையிடாதும் இடையிட்டும் வந்து திரும்பவும் வேறு பொருளை விளைப்பது மடக்கணியாம்.”

5. வஞ்சகப் புகழ்ச்சி யணி

தேவர் அனையர் கயவர் அவருந்தான்
மேவன செய்தொழுக லான்.

இதில் கயவர்களைத் தேவர்களைப் போன்றவர்கள் என்று புகழ்வது போலக் கூறி, தன் மனம் போன்று

ஒழுகும் பேதைகள் எனப் புகழ்வது போல இகழ்ந்து
கூறப்பட்டிருக்கிறது. இவ்வாறு கூறுவது வஞ்சகப்
புகழ்ச்சி யணி.

பாரி பாரி என்று பல ஏத்தி
ஒருவற் புகழ்வர் செந்நாப் புலவர்
பாரி ஒருவனும் அல்லன்
மாரியும் உண்டு ஈண்டு உலகு புரப்பதுவே.

இதில் பாரியை உயர்த்திக் கூருத்து போலக் கூறிப்
பாரிக்கும் மாரிக்கும் இழிவில்லாத தன்மை கூறப்பட்ட
ிருக்கிறது. இவ்வாறு கூறுவதும் வஞ்சகப் புகழ்ச்சியணி.

“புகழ்வது போலப் பழித்தும், பழிப்பது போலப்
புகழ்ந்தும் கூறுவதே வஞ்சகப் புகழ்ச்சி அணியாம்.”

மொழிப் பயிற்சி

1. வாக்கியம்-பல வகைகள்

முருகன் பாடினேன் — இது ஒரு வாக்கியம்.

முருகன் பாடம் படித்தான் — இது செய்தி வாக்கியம்.

முருகா! வா — இது கட்டளை வாக்கியம்,

முருகன் வந்தானே? — இது வினை வாக்கியம்.

ஆ! முருகா! போரின் தீமையை உலகத்தார் இன்னும் உணர்ந்த பாடில்லையே! — இது உணர்ச்சிவாக்கியம்.

குயவன் குடத்தைச் செய்தான்—இது செய்வினை வாக்கியம்.

குடம் குயவனுற் செய்யப்பட்டது — இது செயப் பாட்டு வினை வாக்கியம்.

முருகன் படித்தான் — இது உடன்பாட்டு வினை வாக்கியம்.

முருகன் படித்தானிலன் — இது எ தி ர் ம ஸ ற வினை வாக்கியம்.

முருகன் ஓடினேன் — இது தன் வினை வாக்கியம்.

முருகன் வேலனை வருவித்தான் — இது பிறவினை வாக்கியம்.

வேலன் ஓடினேன் — இது செயப்படு பொருள் குன்றிய வினை வாக்கியம்.

வேலன் உணவை உண்டான் — இது செயப்படு பொருள் குன்றுவினை வாக்கியம்.

வலிமையுள்ள வேலன் வலியற்ற அரக்கனை எளி தில் அழித்தான் - இவ் வாக்கியத்தில் 'வேலன்' என்பது எழுவாய். 'வலிமை' என்பது எழுவாயின் அடை. 'அரக்கனை' என்பது செயப்படு பொருள், 'வலியற்ற' என்பது செயப்படு பொருளின் அடை. 'அழித்தான்' என்பது பயணிலை. 'எளிதில்' என்பது பயணிலையின் அடை, ஒவ்வொன்றின் அடையும் அதனை யடுத்தே வரும்.

"எழுவாய், பயணிலை, செயப்படு பொருள்களில் ஒவ்வொன்றுக்கும் உரிய அடைமொழி அதனதன் முன் நிற்கும்."

கண்டேன் நான் சீதையை — இதில் பயணி லை, வாக்கியத்தின் முதலில் வந்தது.

சீதையை நான் கண்டேன் — இதில் செய்யப்படு பொருள், வாக்கியத்தின் முதலில் வந்தது.

மகிழ்ச்சி, அச்சம் முதலிய காலங்களில் இவை வர வேண்டிய முறையில் பிறழ்ந்து வரும்.

"மகிழ்ச்சி, அச்சம் முதலிய காலங்களில் எழுவாய், செயப்படுபொருள், பயணிலை முதலியவைகள், தாம் நிற்க வேண்டிய இடம் பிறழ்ந்தும் வரும்."

போ— இது ஒரு வாக்கியம். நீ போ என்பதே இதன் முழு வடிவம். இதில் எழுவாய் தொக்கு நின்றது.

"சில சமயங்களில் ஒரு வாக்கியம் எழுவாய் தொக்கு நிற்க, பயணிலை வாக்கியமாக நிற்றலும் உண்டு."

வளர்ந்த சாத்தன் கரைந்து போனேன் — இதில் வளர்ந்த, கரைந்த என்பவைகள் எச்சங்கள். வளர்ந்த

என்பது சாத்தனைத் தழுவுவதால் இது பெயரெச்சம். இது அப்பெயருக்கு முன் நிற்கிறது. இது போலவே கரைந்து என்ற எச்சனினை போன்ற என்பதன் முன் நின்று வினையைத் தழுவியதால் இது வினையெச்சம்.

“பெயரெச்சம் பெயர்ச் சொல்லுக்கு முன் னும் வினையெச்சம்· வினைச் சொல்லுக்கு முன்னும் வரும்.”

2. ஒரே கருத்தை பல உருவு வாக்கியங்களில் வெளியிடுதல்

இன்று வேலன் திறமையுடன் போர் செய்து வெற்றி பெற்றுன்— இது செய்தி வாக்கியம்.

ஆகா! இன்று வேலன் எவ்வளவு திறமையுடன் போர் செய்து வெற்றி பெற்றுன்!— இது உணர்ச்சி வாக்கியம்.

இன்று வேலன் திறமையுடன் போர் செய்ததால் வெற்றி பெற்றுனன்றே?— இது வினை வாக்கியம்.

வேலன் வெற்றி பெற்றதையே மேற்கூறிய செய்தி வாச்கியம், உணர்ச்சி வாக்கியம், வினை வாக்கியங்கள் தெரிவிக்கின்றன.

‘நான் வருவேன்’ என்று கண்ணன் கூறினான்— இது நேர்கூற்று வாக்கியம்.

அவர் பாடங் கற்பிப்பதாகக் கூறினார் — இது ஆயற்கூற்று வாக்கியம்.

மேற்கூறிய வாக்கியங்கள் யாவும் தனி வாக்கியம், தொடர் வாக்கியம், கலவை வாக்கியம் என்ற மூன்றி லடங்கும்.

நெல்லையப்பன் நெல்லை சென்றுன் — இது தனி வாக்கியம்.

ஓளவையார் ஒரு பெண் புலவர்; நன்கு கற்றூர்; நாட்டில் திரிந்தார்; நலம் பல கொண்டார் — இது தொடர் வாக்கியம்:

முருகன் தன் நண்பனிடம் விடைபெற்றுச் சிதம்பரம் சென்றுன் — இது கலவை வாக்கியம்.

[மேற்கூறிய வாக்கியங்களைல்லாம் முன் வகுப்புக் களில் படித்தவைகளே]

3. வாக்கிய அமைப்பு

எழுவாய், பயனிலை, செயப்படுபொருள், எச்சங் கள் நிற்கும் முறை.

கந்தன் வந்தான் — இதில் கந்தன் எழுவாய்; வந்தான் பயனிலை. இது ஒரு வாக்கியம். இதில் இரு சொற்கள் இருக்கின்றன. எழுவாய் முதலிலும் பயனிலை இறுதியிலும் நிற்கின்றன.

“குறைந்தது இரு சொற்களால் ஆவதே வாக்கிய மாகும். எழுவாய் முதலில் நிற்கும். பயனிலை இறுதியில் நிற்கும்.”

முருகன் படித்தான் — இதில் ‘படித்தான்’ என்ற வினைச் சொல் பயனிலையாயிற்று. ஆகவே இது வினைப் பயனிலையாகும்.

இவன் முருகன் — இதில் ‘முருகன்’ என்ற பெயர்ச் சொல் பயனிலையாயிற்று. ஆகவே இது பெயர்ப் பயனிலை.

முருகன் வந்தானே? — இதில் வந்தானே? என்ற வினாச் சொல் பயனிலையாயிற்று. ஆகவே இது வினாப் பயனிலை.

“ஓரு எழுவாய் தனக்குப் பயனிலையாக வினையை யாவது, பெயரையாவது, வினையையாவது கொள்ளும்.”

வேலன் மரத்தை வெட்டினேன் — இவ்வாக்கியத்தில் வேலன் என்பது எழுவாய். வெட்டினேன் என்பது பயனிலை. மரத்தை என்பது செயப்படுபொருள். ஆகவே, சாதாரணமாக முதலில் எழுவாயும் அதன் பின் பயனிலையும் வரும் வாக்கியத்தில் அவை இரண்டிற்கும் இடையில் செயப்படுபொருள் வரும்.

“எழுவாய்க்கும் பயனிலைக்கும் இடையில் செயப்படுபொருள் நிற்கும்,”

வேலன் முருகனை அடித்தான்—செய்வினை வாக்கியம். முருகன் வேலனைல் அடிப்டான்—செயப்பாட்டு வினை வாக்கியம்.

முருகன் அடிப்ட ஓரே கருத்தை மேற்கூறிய செய்வினை, செயப்பாட்டு வினை வாக்கியங்கள் தெரிவிக்கின்றன.

“ஓரே கருத்தைப் பல உருவ வாக்கியங்களில் வெளியிடுவதனை எழுத்துத் திறமை ஏற்படும்.”

4. பத்தியமைப்பு

பசிப்பிணி என்ற நோய், பிணிகள் பலவற்றுள் மிக்கக் கொடுமையானதாகும். அதைக் கொடுக்கும் வயிற்றுடன் வாழ்வதறிதாகும். அவ் வயிரே ஒரு நாளைக்கு உணவு கிடைக்காத காலத்தில் ‘அவ்வணவை ஒழித்து விடுவாயாக’ என்று அதனிடம் கூறினும் அது

‘ஓழிக்க மாட்டேனன்று’ துன்பந் தருகிறது. உணவுகிடைத்த காலத்தில் இரு நாளுக்குரிய உணவை ‘எற்றுக் கொள்’ என்றாலும் அது ஏற்றுக் கொள்ளச் சித்தமாயில்லை. அவ்வணவுக்காக ஓவ்வொரு நாளும் ஓவ்வொரு வரும் படும் பாட்டை அது நோக்குவதில்லை.

மேற்கூறியது ஒரு பத்தி, இதில் பசியின் கொடுமை கூறப்படுகிறது. இப்பத்தியிலுள்ள செய்தியை இதன் முதல் வாக்கியமே காட்டுகிறது. இவ்வாறு பல வாக்கியங்கள் சேர்ந்து ஒரே கருத்தை வலியுறுத்துவதே பத்தியாகும்.

‘அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்’ என்று ஓளவைப் பிராட்டியார் கூறினாலும், அவர்களில் முதல் முதல் அறியக்கூடிய தெய்வம் அன்னையே யாவாள். ஓவ்வொருவரும் குடியிருந்த கோயில் அவளே யாவாள், குழந்தைகள் செய்யும் குற்றங்கள் அத்துணையும் அவளே குழந்தைகள் செய்யும் குற்றங்கள் அத்துணையும் அவளே பொறுப்பாள். குழந்தைகள் நோய் கொண்ட காலத்திலே அவைகளுக்குப் பதில் அவளே மருந்தருந்தி அவைகளுக்கேற்பட்ட நோயைப் போக்குவாள். ஈ, எறும்பு அணுகா வகையில் குழந்தைகளைத் தொட்டியில் இட்டும், மார்போட்டுண்த்தும், கரங்களில் தாங்கியும், இசை பாடியும் வளர்த்தவள் அவளே, ஆகவே அவளே முதற் கடவுளாகும்.

இதுவும் ஒரு பத்தியே. அன்னையே முதற் கடவுள் என்பதைப் பல வாக்கியங்கள் வற்புறுத்துவதோடு இறுதி வாக்கியமும் அதை வலியுறுத்துகின்றது.

இவ்வாக்கியங்களில் ஓவ்வொன்றும் யாவர்க்கும் எளிதில் பொருள்பட்டு நிற்கின்றது. இவ்வாறு வருவதே எளிய நடையாம்.

“சிறிது படித்தவர்கட்கும் எளிதிற் பொருள் விளங்கும்படி, சிறு சிறு வாக்கியங்களில், இயற் சொற் களால் ஒரு கருத்தைக் கூறுவதே எளிய நடையாம்.”

செந்தமிழ் நடை

தமிழ் நாட்டின் ஒரு பகுதியே வஞ்சி நாடாகும். அதுவே நன்செய் நாடென வழங்கும். செந்தமிழ் வழங்கும் தேயமும் அதுவேயாம். அதன் அந்தமில் பெருவளம் அறியார் உள்ரோ? இல்லையேயாம். அங்கெங்கும் மருதமும் நெய்தலும் மயங்கிப் புரையறு செல்வம் நிலைபெற வளரும்.

இப் பத்தியில் பிறமொழிச் சொற்கள் கலவாமல், இலக்கணப் பிழை இல்லாமல், திருந்திய தமிழ்ச் சொற் றூடர்கள் அமைந்துள்ளன. இவ்லாறு அமைவதே செந்தமிழ் நடை.

“பிறமொழிச் சொல் வராது, இலக்கணம் பிழையில்லாது இனிமையான திருந்திய தமிழ்ச் சொற் றூடர்களால் அமைவதே செந்தமிழ் நடையாம்.

கொடுந்தமிழ் நடை

தள்ளை சொல்ல, அச்சனும் அதை ஆதரிக்க நான் வழி நடந்து பாழி ஒன்றையடைந்தேன். அங்கு கையர்கள் கையில் சிக்கினேன். அதுகால் எனது எலுவன் துணை செய்தான்.

[தள்ளை - தாய்; அச்சன் - தந்தை; பாழி - சிறு குளம்; கையர் - வஞ்சகர்; சிக்குதல் - அகப்படுதல்; எலுவன் - தோழன்]

மேற்கூறிய பத்தியில், அதன் பின் அடைப்புக்குள் கொடுக்கப்பட்ட சொற்கள் வழக்கில் இல்லாத திசைச் சொற்கள். இவ்வாறு எழுதுவது கொடுந்தமிழ் நடை.

“வழக்கில் இல்லாத திசைச் சொற்களைப் புகுத்தி எழுதுவதே கொடுந்தமிழ் நடையாம்.”

கொச்சை நடை

அவங்க ஓட்டிலே இருக்காங்க. அவங்க ஓடு ரெம் பத் தூரத்தில் இருக்கு. அந்த ஓடு கல்லு ஓடு. கட்டை போட்டிருக்காங்க.

இதில் சொற்கள் உருவங்கெட்டு வந்துள்ளன.

“உருவங் கெட்ட சொற்களால் எழுதுவதே கொச்சை நடையாகும்,”

“வாக்கியங்களால் பத்தி அமைகிறது. சில சமயம் ஒரே வாக்கியத்தாலும் ஒரு பத்தி அமைவதுண்டு. அதில் ஒரு கருத்தே வலியுறுத்தப்படும். அக்கருத்து இன்ன தென்பது அதன் முதலிலோ, முடிவிலோ, இடையிலோ வைக்கப்படும். முதலில் அமைவதே சிறப்பைத் தருவ தாகும்.”

குறிப்பு: ஒரு கருத்தைப் பல வாக்கியங்களிலும் பல வாக்கியங்களில் அமைந்த கருத்தை ஒரு வாக்கியத்திலும் அமைக்கப் பழகிக் கொள்ளுதல் வேண்டும்.

எளிய நடை

ஒரு நாள் நான் நெல்லைக்குச் சென்றேன். செல்லும் வழியில் ஆறு ஒன்று குறுக்கிட்டது. அதில் நீர் பெருகி

ஒடிற்று. அதை நான் கவனித்துக் கொண்டிருந்தேன். சிறிது நேரத்தில் நீர் வற்றியது. அவ்வாற்றின் மத்தியில் இருந்த நாணற்புல் அதுவரை தலை சாய்ந்திருந்தது நிமிர்ந்தது. அதற்கு அந்நீர்ப் பெருக்கால் யாதொரு கெடுதியும் ஏற்படாததைத் தெரிந்தேன். அதிலிருந்து பணிவடைமையே ஒருவனுக்கு உயர்வைத் தரும் என் பதை நான் அறிந்தேன்.

குறிப்பு: கொடுந்தமிழ் நடை, கொச்சை நடை, இ வை போன்ற மற்றைய நடைகள் தமிழ் வளர்ச்சிக்கு தடை செய்வனவாகும். எனிய நடையும், செந்தமிழ் நடையும் தமிழ் வளர்ச்சிக்கு உதவி செய்யும் நடைகளாம்.

6. வழுஉச் சொற்களும் திருத்தமும்

வழுஉச்சொற்கள்	திருத்தம்
அருவாமணை	அரிவாள்மணை
அமக்களம்	அமர்க்களம்
அவப்பை } அழப்பை }	அகப்பை
அம்மாஞ்சி	அம்மான்சேய்
அக்கச்சி	அக்கை
அவங்க	அவர்கள்
அம்படையான்	அகமுடையான்
இவங்க	இவர்கள்
இசித்தல்	இழுத்தல்
இதுகள்	இவைகள்
இளைமை	இளமை
உடமை	உடைமை
உஞ்சுந்து	உழுந்து

ஊரணி	ஊருணி
எண்ணை	எண்ணெய்
ஒருவள்	ஒருத்தி
ஒருக்கால்	ஒருகால்
ஒண்டியாய்	ஒன்றியாய்
கவுறு	கயிறு
கார்த்தல்	காத்தல்
கத்தாளை	கற்றாளை
கோர்வை	கோவை
சுவத்தில்	சுவரில்
சிலவு	செலவு
சேலை	சீலை
சிறுவாடு	சிறுபாரு
தண்ணீ	தண்ணீர்
தூடங்கு	தொடங்கு
பயந்தாங்குள்ளி	பயங்கொள்ளி
பசறு, பசரு	பயறு
பேத்தல்	பிதற்றல்
பிந்துக்குளி	பித்துக்கொளி
மானவாரி	வானவாரி
சிறங்கு	சிரங்கு
வயிருற	வயிருர
வுடும்பு	உடும்பு

“பேச்சு வழக்கில் எவ்வளவோ சொற்கள் பிழையாக வழங்கப் படுகின்றன. அவற்றின் உண்மை உருபு தெரிந்து பேசுதலும் எழுதுதலும் வேண்டும்.”

7. விலங்குதற்குரிய இப்பி வழக்குகள்

சக்கப் போடு அவனுக்கு.
அவன் கம்பி நீட்டினேன்.

அவன் முக்குப் பிடிக்கத் தின்றுன்.

அவன் என்னிடம் வெளுத்துக் கட்டினான்.

நான் அவனைக் கொள்ளுத் து கொளுத்தென்று கொளுத்தி விட்டேன்.

“பேச்சு வழக்கிலிருக்கும் இவ்விழி வழக்குகளை நாள்டைவில் விலக்க வேண்டும்.”

8. நிறுத்தற் குறிப்புப் பயிற்சிகள்

நான் கோவிலுக்குச் சென்றேன் அங்கு என் நண் பன் ஓருவன் ஓடி வந்து ஐயா இன்று திருக் கார்த்திகை தினமாகும் களபம் சாத்தப் பட்டிருக்கிறது கடவுளின் காட்சி இன்று எவ்வளவு அழகாய் இருக்கிறது து தெரியுமா அறஞ் செய் விரும்பு என்று ஒளவைப் பிராட்டியார் கூறினார் இக்காலத்து அதைக் கவனிப்பார்யார்

எட்டுத் தொகை நூற்களாவன நற்றினை குறுந் தொகை ஐங்குறு நூறு பதிற்றுப் பத்து பரிபாடல் கலித் தொகை அகநானூறு புறநானூறு முதலியனவாம்

கண்ணன் கடைக்குச் சென்றுன் தேங்காய் வாங் கினைன் தின்று கொண்டே வீடு வந்தான்

மேற்கூறிய பத்திகளை நிறுத்தற் குறியிட்டு எழுது.

9. மறுபு

குயில் கூவுகிறது, மயில் அகவுகிறது, வானம்பாடி பாடுகிறது, காகம் கரைகிறது என்று சொல்லுவதே மரபாகும். அவ்வாறு அன்றிக் குயில் கத்துகிறது, மயில்

கூவுகிறது, வானம்பாடி அகவுகிறது, காகம் கத்துகிறது என்று கூறுதல் மரபு வழுவாகும்.

வாழைக்கன்று, தென்னம் பிள்ளை, மான் கன்று, ஆட்டுப் பிழுக்கை, மாட்டுச் சாணம் என்று கூறுவதே மரபாகும். அவ்வாறு அல்லாது வாழைப்பிள்ளை, தென் னங்குட்டி, மான் பிள்ளை, ஆட்டுச் சாணம், மாட்டுப் பிழுக்கை என்று கூறுதல் மரபு வழுவாகும்.

“எப்பொருளை எச்சொல்லால் அறிவுடையோர் எவ்வாறு வழங்கினார்களோ அப்பொருளை அச் சொல்லால் அவ்வாறே வழங்குதலே மரபாகும்.”

10. உவமைகளும் பழமொழிகளும் வைத்து எழுதுதல்

ஊருணி நீர் யாவர்க்கும் பயன்படுதல் போன்று ஒப்புரவாளன்கண் பட்ட செல்வம் யாவர்க்கும் பயன்பட்டு நிற்கும்.

தீப்பட்ட வீட்டில் பிடிங்கினது ஆதாயம் என்ற நிலையில் நீ இவ்வேளையில் என் பொருட்களை எடுக்க வந்தாயா?

இவற்றிலுள்ள உவமையும் பழமொழியும் கருத்தைத் தெளிவாக விளக்குவதோடு மொழியின் நடையையும் இனிதாக்குகின்றன.

“என்னாங்களைத் தெளிவாக உவமைகளின் மூலமும் பழமொழிகளின் மூலமும் விளக்கலாம்.”

11. உவமை உருவக மாற்றம்

தாமரை போன்ற முகம் - இதில் தாமரை என்பது உவமானம். முகம் என்பது உவமேயம். போன்ற என்பது உவம உருபு. வட்ட வடிவம் இரண்டிற்கும் உள்ள ஒற்றுமை. இவ்வாறு வருவது உவமையணி.

தாமரையாகிய முகம்-இது தாமரயே முகம், முகமே தாமரை என்று பொருட்பட்டு நிற்கிறது. ஆகிய என்ற உருவக உருபு வந்தது.

முகத்தாமரை - இதில் உவமேயம் முன்னும் உவமானம் பின்னும் நிற்கின்றது. இவ்வாறு வருவதும் உருவகமாகும்.

தாமரை முகம்—இது முறையே தாமரமுகம், முகத் தாமரை என்று கூறப்படும். இவற்றில் உருபுகள் தொக்கன. அப்பொழுது இவைகள் தொகை என்று வழங்கப்படும்.

“உவமையை உருவகமாக மாற்றும்பொழுது போல, புரைய என்ற உவம உருபுகளை நீக்கி விட்டு ஆகிய, ஆகும், ஆக முதலிய உருவக உருபுகளில் ஒன்றைச் சேர்க்க உவமை உருவகமாக அமையும். உவமேயத்தை முன்னும் உவமானத்தைப் பின்னுமாகக் கொண்டால் அப்பொழுதும் அது உருவகமாகவே அமையும்.”

12. வல்லெழுத்து மிகுமிடங்களும் மிகா இடங்களும்

1. வல்லெழுத்துக்கள் மிகும் இடங்கள்

எய் + கொற்று — எய்க் கொற்ற
நட + கொற்று — நடக்கொற்ற

இவற்றில் ஏவல் வினைமுன் வல்லினம் மிகுந்தது.
“சில இடங்களில் ஏவல் வினை முன் வல்லினம் மிகும்.”

2. உயிர்முன் வல்லினம் புணர்தல்

ஆட	+	சென்றுன்	—	ஆடச் சென்றுன்	} இயல்பு
வாழை	+	பழம்	—	வாழைப் பழம்	
நேற்றை	+	பொழுது	—	நேற்றைப் பொழுது	} விதி
மர	+	கிளை	—	மரக்கிளை	

இவற்றில் இயல்பினாலும், விதியினாலும் மொழிக்கு ஈருக நின்ற உயிர்களின் முன் வருகின்ற வல்லெழுத்துக்கள் மிகுந்தன.

“இயல்பினாலும் விதியினாலும் மொழிக்கு ஈருக நின்ற உயிர்களின் முன்வரும் வல்லெழுத்துக்கள் மிகும்.”

3. உயிரீற்று மரப்பெயர்க்கு முன் வல்லினம்

பலா	+	காய்	—	பலாக்காய்
ஆத்தி	+	பூ	—	ஆத்திப் பூ
வாழை	+	பழம்	—	வாழைப் பழம்
யா	+	கோடு	—	யாக்கோடு
காயா	+	கோடு	—	காயாக் கோடு

இவற்றில் உயிரீற்று மரப் பெயர்க்கு முன் வந்த வல்லெழுத்துக்கள் மிகுந்தன.

“உயிரீற்று மரப் பெயர்களின் முன்வரும் வல்லினம் மிகும்.”

4. பல, சில என்பவற்றின் முன் வல்லினம்

பல + பல — பலப்பல

சில + சில — சிலச்சில

இவற்றில் பல, சில என்பவற்றின் முன் தாமே வர மிகுந்தன.

“பல, சில என்பவற்றின் முன் தாமே வர வலி மிகும்.”

5. ஆகாரத்தின் முன் வல்லினம்:

உண்ணை + குதிரை — உண்ணைக்குதிரை

இதில் உண்ணை என்பது ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்.

உண்ணைக் கிடந்தன — இதில் ‘உண்ணை’ என்பது ஈறு கெட்ட எதிர்மறை வினையெச்சம்.

உண்ணைக் கிடந்தான் — இதில் ‘உண்ணை’ என்பது உடன்பாட்டு இறந்தகால வினையெச்சம்.

மேற்கூறியவற்றின் முன் வந்த வல்லினம் மிகுந்தது.

“�று கெட்ட எதிர்மறைப் பெயரெச்சம், வினையெச்சங்கட்கும், உடன்பாட்டு இறந்தகால வினையெச்சங்கட்கும் முன் வரும் வல்லினம் மிகும்.”

6. அன்றி, இன்றி என்பவற்றின் முன் வல்லினம்

அன்றி + போகி — அன்றிப்போகி

உப்பின்றி + புற்கை — உப்பின்றிப் புற்கை

இவற்றில் அன்றி, இன்றி என்பவற்றின் முன் வந்த வல்லினம் மிகுந்தது.

“அன்றி, இன்றி என்னும் எதிர்மறைக் குறிப்பு வினையெச்சங்களின் முன் வந்த வல்லினம் மிகும்.”

7. புளி என்பதன் முன் வல்லினம்

புளி + சோறு — புளிச்சோறு	} இவற்றில் புளி என்ற சொல்
புளி + கறி — புளிக்கறி	

“புளி என்னுஞ் சுவைப் பெயர் முன் வல்லினம் வந்தால் மிகுதலுமுண்டு.”

8. இகர ஜூகார வீற்றின் முன் வல்லினம்

மார்கழி + திங்கள் — மார்கழித்திங்கள்
பனை + கை — பனைக்கை

இவற்றில் இ, ஜ முன் வல்லெழுத்து மிகுந்தது.

“இகர ஜூகாரங்களின் முன் வல்லினம் மிகும்.”

9. சுற்றியலுகரத்தின் முன் வல்லினம்

அங்கு	+ கண்டான்	— அங்குக் கண்டான்
இங்கு	+ சென்றுன்	— இங்குச் சென்றுன்
உங்கு	+ தந்தான்	— உங்குத் தந்தான்
எங்கு	+ போயினேன்	— எங்குப் போயினேன்?
யாங்கு	+ கண்டான்	— யாங்குக் கண்டான்?
ஆண்டு	+ சென்றுன்	— ஆண்டுச் சென்றுன்,
கண்டு	+ தந்தான்	— கண்டுத் தந்தான்
யாண்டு	+ போயினேன்	— யாண்டுப் போயினேன்?

இவற்றில் ஏழாம் வேற்றுமை இடப்பொருள் உணர்நின்ற மென் தொடர்க்குற்றியலுகர வீற்று இடைச் சொற்களின் முன் வந்த வல்லினம் மிகுந்தது.

“அங்கு, இங்கு, உங்கு, எங்கு, யாங்கு, ஆண்டு, ஈண்டு, யாண்டு என்ற மென்தொடர்க் குற்றியலுகர வீற்று இடைச் சொற்களின் முன்வரும் வல்லினம் மிகும்.”

10. வயிறு + கடுப்பு — வயிற்றுக் கடுப்பு
வீடு + சுவர் — வீட்டுச் சுவர்

இவற்றுள் வயிறு, வீடு என்றவற்றில் ஒற்று மிகுந்து முன் வந்த வல்லினம் மிகுந்தது.

“ஒற்றிடையே மிகுந்த நெடில் தொடர்க் குற்றியலுகரமும், உயிர்த்தொடர்க் குற்றியலுகரமும் வல்லினம் வந்தால் மிகும்.”

11. மருந்து + பை — மருந்துப்பை
வண்டு + கால் — வண்டுக்கால்
நஞ்சு + பகைமை — நஞ்சுப் பகைமை
அன்பு + தளை — அன்புத்தளை

இவற்றில் மென் தொடர்க் குற்றியலுகர மொழி களுள் சிலவற்றின் முன் வலிவர மிகுந்தது.

“சில மென்தொடர்க் குற்றியலுகர மொழிகளின் முன்னர் வல்லெழுத்து வந்தால் மிகும்.”

12. ஊகார ஈற்று முன் வல்லினம்
பூ + செடி — பூச் செடி } இவற்றில் பூ முன்
பூ + கொடி — பூக் கொடி } வலிவர மிகுந்தது.

13. பனை முன் வல்லினம்

பனை + கொடி — பனைக்கொடி— இதில் பனைமுன் கொடி வர வல்லினம் மிகுந்தது.

“பனை முன் கொடி வரின் மிகும்.”

14. யகர, ரகர, மூகர, வீற்றின் முன் வல்லினம்

மெய் + கீர்த்தி	— மெய்க்கீர்த்தி	} அல்வழியில் வலி வந்து மிக்கது.
கார் + பருவம்	— கார்ப்பருவம்	
யாழ் + கருவி	— யாழ்க்கருவி	

நாய் + கால்	— நாய்க்கால்	} வேற்றுமையில் வலி வந்து மிக்கது.
தேர் + தட்டு	— தேர்த்தட்டு	
ஊழ் + பயன்	— ஊழ்ப்பயன்	

“இருவழியிலும் யகர, ரகர, மூகர வீற்றின் முன்வரும் வல்லினம் மிகும்.”

15. தாழ் என்பதன் முன் வலி

தாழ்+கோல் - தாழ்க்கோல் - இதில் தாழ் என்ற சொல்லின் முன் வல்லினம் வர மிகுந்தது.

“தாழ் என்ற சொல்லின் முன் வல்லினம் வந்தால் மிகும்.”

16. கீழ் முன் வல்லினம்

கீழ் + குலம்	— கீழ்க்குலம்	} இவற்றில் கீழ் முன் வலி மிக்கது.
கீழ் + சாதி	— கீழ்ச்சாதி	

“கீழ் என்னுஞ் சொல்லின் முன் வருகிற வல்லினம் மிகும்.”

வல்லெழுத்து மிகா இடங்கள்

பொதுப்பெயர் உயர்தினைப் பெயர்முன்
வல்லினம்

1. ஆண் + குறியன் — ஆண் குறியன் } அல்வழி
நான் + சிறியேன் — நான் சிறியேன் } அல்வழி
ஆண் + கை — ஆண் கை } வேற்றுமை
சாத்தன் + புறம் — சாத்தன் புறம் }

இவற்றில் அல்வழி, வேற்றுமை என்ற இரு வழியிலும் பொதுப் பெயர் ஈற்றுமைய் வல்லினம் வர இயல்பாயிற்று.

“பொதுப் பெயர் ஈற்று மைய் வல்லினம் வர இயல்பாகும்.”

2. அவள் + குறியள் — அவள் குறியள் } அல்வழி
மகன் + சிறியன் — மகன் சிறியன் } அல்வழி
தையல் + பெருமை — தையல் பெருமை } வேற்றுமை
வேள் + சிறுமை — வேள் சிறுமை }

இவற்றில் உயர்தினைப் பெயரீற்று மைய் வல்லினம் வர இயல்பாயிற்று.

“உயர்தினைப் பெயரீற்று மைய் வல்லினம் வர இயல்பாகும்.”

3. பிள்ளை + சிறியன் — பிள்ளை சிறியன்
தாய் + தலை — தாய் தலை
நீர் + குறியை — நீர் குறியை

இவற்றில் பொதுப் பெயர் ஈற்று ஆவி, யகர, ரகர முன் வல்லெழுத்துக்கள் மிகாவாயின.

“பொதுப் பெயர் ஈற்று உயிர், யகர, ரகர முன் வல்லினம் வர இயல்பாகும்.”

4.	நம்பி	+	குறியன்	—	நம்பி குறியன்
	அவர்	+	பெரியர்	—	அவர் பெரியர்
	நங்கை	+	தலை	—	நங்கை தலை
	சேய்	+	சிறுமை	—	சேய் சிறுமை

இவற்றில் உயர்தினைப் பெயர் ஈற்று ஆவி, யகர, ரகர முன் வல்லெழுத்துக்கள் மிகாவாயின.

“உயர்தினைப் பெயர் ஈற்று உயிர், யகர, ரகர, முன் வல்லெழுத்துக்கள் வர இயல்பாகும்,”

வினைப் பெயர் விளிப் பெயர் முன் வல்லினம்

5.	அவனு	+	கொண்டான்	—	அவனு கொண்டான்
	கொற்றனே	+	சென்றுன்	—	கொற்றனே சென்றுன்
	சாத்தனே	+	தந்தான்	—	சாத்தனே தந்தான்

இவற்றில் ஆ, ஓ, ஏ என்னும் மூன்று வினைவெழுத்துக்களுக்கும் முன் வருகின்ற வல்லெழுத்துக்கள் மிகாவாயின.

“ஆ, ஓ, ஏ என்னும் மூன்று வினைவெழுத்துக்களுக்கும் முன் வருகின்ற வல்லெழுத்துக்கள் வர இயல்பாகும்.”

6.	யா	+	குறியன	—	யாகுறியன
	யா	+	தந்தான்	—	யா தந்தான்

இவற்றில் யா வினைமுன் வலி இயல்பாயின.

“யா வினாமுன் வல்லெழுத்துக்கள் வர இயல்பாகும்”

7. பொன்னு + கொள் — பொன்னு கொள்
தோழி + தா — தோழி தா

இவற்றில் விளிப்பெயர் முன் வல்லெழுத்துக்கள் வர அவை மிகவில்லை.

விளிப் பெயர் முன் வல்லெழுத்துக்கள் வர அவை இயல்பாகும்”.

முன்னிலை முன்னும், ஏவல் முன்னும்
வல்லினம்

8. உண்டனை + கொற்று — உண்டனை கொற்று
உண்டாய் + சாத்தா — உண்டாய் சாத்தா
உண்ணர் + தேவரே — உண்ணர் தேவரே

இவற்றில் ஆவி, ய, ர இறுதி முன்னிலை வினை முன் வல்லெழுத்துக்கள் வர மிகாது இயல்பாயின.

“ஆவி, ய, ர இறுதி முன்னிலை வினை முன் வல்லெழுத்துக்கள் இயல்பாகும்.”

9. வா + கொற்று — வா கொற்று
பாய் + சாத்தா — பாய் சாத்தா
சேர் + தேவா — சேர் தேவா
வாழ் + புலவ — வாழ் புலவ

இவற்றில் உயிர், ய, ர, ழ இறுதி ஏவல் வினை முன் வல்லெழுத்துக்கள் மிகாது இயல்பாயின.

“உயிர், ய, ர, ழ இறுதி ஏவல் வினை முன் வல்லெழுத்துக்கள் இயல்பாகும்.”

சில அகரவீற்றின் முன் வல்லினம் இயல்.
பாதல்

10. உண்ணிய + தந்தான் — உண்ணிய தந்தான் —
செய்யிய வென்னும்
வினையெச்சம்
- உண்ட + குதிரை — உண்ட குதிரை - பல்
வகைப் பெயரின் எச்சம்
- உண்டன + குதிரைகள் — உண்டன குதிரைகள் -
பல்வகை முற்று
- தன + கைகள் — தனகைகள்-ஆற்றனுருபு
- பல + குதிரைகள் — பல குதிரைகள் } இரு
- சில + செய்தான் — சில செய்தான் } வழியிலும் அஃறி ஜை
- அம்ம பன்மை
- அம்ம + கொற்று — அம்ம கொற்று - அம்ம
என்னும் இடைச்சொல்

இவற்றில் செய்யிய வென்னும் வாய்பாட்டு எதிர்
கால வினையெச்சத்துக்கும், பலவகைப்பட்ட அகரவீற்றுப்
பெயரெச்சங்கட்கும், பலவகைப்பட்ட அகரவீற்று வினை
முற்றுக்களுக்கும், ஆரும் வேற்றுமை அகர உருபுக்கும்,
அகர வீற்றுப் பலவின் பாற் பெயர்களுக்கும், அம்ம
என்னும் உரையசை இடைச்சொல்லுக்கும் முன் வருகிற
வல்லினம் மிகாது இயல்பாயின.

“செய்யிய என்னும் வாய்பாட்டு எதிர்கால வினை
யெச்சத்துக்கும், பலவகைப்பட்ட அகரவீற்று பெயரெச்சங்
கட்கும், வினை முற்றுக்களுக்கும், ஆரும் வேற்றுமை
அகர உருபுக்கும், அகர வீற்றுப் பலவின்பாற் பெயர்
களுக்கும், அம்ம என்னும் உரையசை இடைச்சொல்லுக்
கும் முன் வரும் வல்லெழுத்துக்கள் இயல்பாகும்,”

வாழிய என்பதன் முன் வல்லினம்

11. வாழிய + கொற்று - வாழி கொற்று . இதில் வாழிய என்னும் வியங்கோள் வினை முற்றின் யகர உயிர்மெய் நீங்க, அதன் முன் வல்லினம் மிகாது இயல்பாயிற்று.

“வாழி என்ற வியங்கோள் வினை முற்றின் முன் வரும் வல்லினம் இயல்பாகும்.”

பல, சில என்பவற்றின் முன் வல்லினம்

12. பல + பல — பலபல

சில + சில — சிலசில

இவற்றில் பல, சில என்னும் இரு சொற்களும் தமக்கு முன்னே தாம் வந்து இயல்பாயின.

“பல, சில என்னும் இரு சொற்களுக்கும் முன் தாமே வர இயல்பாகும்.”

ஆகாரத்தின் முன் வல்லினம்

13. ஆ + குறிது — ஆகுறிது } இவற்றில் ஆ, மா முன்
மா + குறிது — மாகுறிது } வலி இயல்பாயிற்று.
கேண்மியா+தேவா—கேண்மியா தேவா — இதில்
மியா முன் வலி இயல்பாயிற்று.

உண்ணு + பன்றிகள் — உண்ணு பன்றிகள் — இதில்
முற்று முன் வலி இயல்பாயிற்று.

“ஆ என்னும் பெயர்க்கும், மா என்னும் பெயர்க்கும்,
மியா என்னும் முன்னிலையசை இடைச் சொல்லுக்கும்,
ஆகார வீற்று எதிர்மறைப் பலவின்பால் வினை முற்றுக்
கும் முன்னே வரும் வல்லினம் இயல்பாகும்.”

அன்றி, இன்றி என்பவற்றின் முன் வல்லினம்

14. நாளன்று + போகி — நாளன்று போகி
உப்பின்று + புற்கை — உப்பின்றுபுற்கை

இவற்றில் நிலைமொழி ஈற்றில் நின்ற இகரம் உகர மாய்த் திரிய, முன் வந்த வல்லெழுத்து இயல்பாயிற்று.

“அன்றி, இன்றி என்ற எதிர் மறைக்குறிப்பு வினை யெச்சங்களிலுள்ள இகரம் உகரமாகத் திரிய, அதன் பின் வரும் வலி இயல்பாகும்.”

இகர ஜகார வீற்றின் முன் வல்லினம்

15. கிளி + குறிது — கிளிகுறிது } இவற்றில் இ.
யானை + பெரிது — யானைபெரிது } ஜ முன் வலி
“ஆல்வழிப் புணர்ச்சியில் இகர, ஜகாரங்களின் முன் வல்லினம் இயல்பாகும்.”

சில முற்றியலுகரத்தின் முன் வல்லினம்

16. அவனேடு + கொண்டான் — அவனேடுகொண்
டான்—முன் றனுருபு
பொன்னனது + செவி — பொன்னனது செவி-
ஆறனுருபு
எழு + தலை — எழுதலை — என்னுப்
பெயர்
விடு + கணை — விடுகணை — வினைத்
தொகை
அது + கண்டான் — அதுகண்டான் — சுட்
டுப் பெயர்

இவற்றில் முன் றனுருபுக்கும், ஆறனுருபுக்கும் என்னுப் பெயர்க்கும், வினைத் தொகைக்கும், சுட்டுப் க்கும் முன் வரும் வல்லினம் இயல்பாயிற்று.

“முன்றனுருபுக்கும், ஆறனுருபுக்கும், எண்ணுப் பெயர்க்கும், வினை தொகைக்கும், சுட்டுப் பெயர்க்கும் முன்வரும் வல்லெழுத்துக்கள் இயல்பாகும்.”

குற்றியலுகரத்தின் முன் வல்லினம்

17. ஆறுத்தலை—ஆறுதலை—இது நெடில் தொடர் எஃகுத்பெரிது—எஃகுபெரிது—இது ஆய்தத் தொடர் வரகுத்சிறிது—வரகுசிறிது—இது உயிர்த் தொடர் வந்துத்தந்தான்—வந்துதந்தான்—இது மென் தொடர் எய்துத்கொன்றுன்—எய்துகொன்றுன்—இது இடைத் தொடர் இவற்றில் வல்லினம் இயல்பாயிற்று.

“வன்தொடர் ஓழிந்த ஐந்து தொடர்க்குற்றியலுகரத்தின் முன்னும் வரும் வல்லினம் இயல்பாகும்.”

ஏகார ஓகார வீற்று வல்லினம்

18. அவனே + கொண்டான் — அவனேகொண்டான் அவனே + கண்டான் — அவனேகண்டான் இவற்றில் ஏ, ஓ வுக்கு முன் வல்லினம் இயல்பாயிற்று.

“ஏ, ஓ என்ற இடைச் சொற்களின் முன்வரும் வல்லினம் இயல்பாகும்.”

எயின் என்ற சாதிப்பெயர் முன் வல்லினம்

19. எயின் + குடி — எயின்குடி } இவற்றில் எயின் முன் எயின் + சேரி — எயின்சேரி } வளி இயல்பாயிற்று.

மீன் முன் வல்லினம்

20. மீன் + கண் — மீன்கண் - இதில் மீன் முன் வல்லினம் இயல்பாயிற்று.

“மீண் என்னும் பெயரின் முன் வல்லினம் இயல்பாகும்.”

எகின் முன் வல்லினம்

21. எகின் + தலை — எகின் தலை - இதில் எகின் முன் வல்லினம் இயல்பாயிற்று.

“எகின் என்னும் அன்னப் பறவையைக் குறிக்கும் சொல்லுக்கு முன் வல்லினம் வந்தால் இயல்பாகும்.”

தன், என், நின் முன் வல்லினம்

22. தன் + பகை — தன்பகை இவற்றுள் தன், என், என் + பகை — என்பகை நின் என்பவற்றின் முன் நின் + பகை — நின்பகை வலி இயல்பாயிற்று.

“தன், என், நின் முன் வல்லினம் வந்தால் இயல்பாகும்.”

யகர, ரகர, மூகர வீற்றின் முன் வல்லினம்

23. வேய் + கடிது — வேய் கடிது இவற்றில் யகர, ரகர,
வேர் + சிறிது — வேர் சிறிது மூகர வீற்றின் முன்
வீழ் + தீது — வீழ் தீது வல்லெழுத்து இயல்பாயிற்று.

“யகர, ரகர, மூகர மெய்களின் முன் வல்லினம் வந்தால் அல்வழியில் இயல்பாகும்”.

கீழ் முன் வல்லினம்

4. கீழ் + குலம் — கீழ் குலம் இவற்றில் கீழ் முன் கீழ் + சாதி — கீழ் சாதி வலி இயல்பாயிற்று.

“கீழ் முன் வல்லெழுத்து வந்தால் இயல்பாகும்.”

13. இடம் விட்டு எழுதுதலும் சேர்த்து எழுதுதலும்

உனது புத்தகத்தின் ஒவ்வொரு பக்கத்தையும் பார். அதன் நான்கு பக்கங்களிலும் தக்கபடி இடம் விட்டிருப்பதைப்பார். அது போலவே ஒவ்வொரு பக்கத்தின் நான்கு பக்கங்களிலும் இடம் விட்டு நீ எழுதுதல் வேண்டும்.

அவ்வாறு எழுதும்பொழுது ஒவ்வொரு எழுத்திற்கும், ஒவ்வொரு சொல்லுக்கும், ஒவ்வொரு வரிக்கும், ஒவ்வொரு பத்திக்கும் இடையில் இடம்விட்டு எழுதல் வேண்டும்.

ஒவ்வொரு பத்தியிலும் முதல் வரி சிறிது உள்ளடக்கியே தொடங்க வேண்டும்.

ஒரு சொல்லை ஒரு வரியின் இறுதியிலும் அடுத்த வரியின் முதலிலுமாகப் பிரித்து எழுத நேர்ந்தால் அச் சொல்லை அதன் அசைகளுக்குத் தகுந்தபடி பிரித்து எழுத வேண்டும். முதல் வரியின் ஈற்றில்தான் எழுத விரும்பும் சொல்லுக்கு இடமுமில்லாது, அதைப் பிரிக்கவுந் தெரியவில்லை என்றால் அடுத்த வரியிலே அச் சொல்லை எழுத வேண்டும்.

துப்பார்க்குத் துப் பாயதுப் பாக்கித்துப்
பார்க்குத் துப்பாய தூஉம் மழை.

இதில் இடம் விட்டு எழுதப் பட்டுள்ளது. என்றாலும் பொருள் விளங்கவில்லை.

துப்பார்க்குத் துப்பாயதுப் பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை.

இதில் இடம் விட்டு எழுதப்படவில்லை. சேர்த்து எழுதப்பட்டதால் வாசிக்கவே முடியவில்லை.

துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத் துப்பாய தூஉம் மழை.

இதில் சொல்லுக்குச் சொல் இடம் விட்டு எழுதப் பட்டுருப்பதால் பொருள் எளிதாக விளங்குகின்றது.

சுக்குதிப்பிலிமிளகு — சேர்த்து எழுதப் பட்டதால் வாசிக்க முடியவில்லை.

சுக்குதி ப்பிலி மிளகு—இடம்விட்டு எழுதப்பட்டிருந்தாலும் பொருள் விளங்க வில்லை.

சுக்கு திப்பிலி மிளகு - ஒவ்வொரு சொல்லுக்கும் இடையில் இடம் விட்டு, சேர்க்க வேண்டிய எழுத்துக்களை அந்தந்தச் சொற்களோடு சேர்த்து எழுதியதால் எளிதில் வாசிக்க முடிகிறது. பொருளும் நன்கு தெரிகிறது.

“எழுத்துக்கள்” என்ற சொல்லை முதல் வரியின் இறுதியில் எழுதும்பொழுது ‘எழுத்துக்கள்’ என்றும், பிரித்து, எழுத் துக்கள், எழுத்துக் கள் என்று இரு வரிகளில் எழுதலாம். அவ்வாறன்றி எழுத்துக்கள், எழுத்துக்கள், எழுத்துக்கள் எழுத்துக்கள் என்று பிரித்து எழுதல் கூடாது. எழுத் துக்கள், எழுத்துக் கள் என்று சேர்த்தே எழுத வேண்டும்.

குறிப்பு: வரியின் முதலில் மெய்யெழுத்தை எழுதல் கூடாது.

14. சொற்களை இடம் விட்டு எழுதுதலும் சேர்த்து எழுதுவதும்

எழுதுவோர் தான் நினைத்த பொருள் தெளிவாக விளங்குமாறு சொற்களுக்கிடையில் இடம் விட்டு எழுதுதல் வேண்டும். இல்லையானால் பொருள் கெட்டு விடும்.

தலைவிதி வசம் - இதனை தலை விதி வசம், தலைவிதிவசம் என்று பிரித்து எழுதுகின்ற பொழுது எவ்வாறைல்லாம் இது பொருள் படுகின்றது என்பதைக் கவனிக்க வேண்டும். பரிவால் என்ற சொல் அன்பினால் என்று பொருள்படும். அதையே பரி, வால் என்று பிரித்து எழுதினால் குதிரையின் வால் என்று பொருள் படும்.